



ஓர் செந்தமிழ் மாதப் பத்திரிகை.

எல்லாரும் ஓர் துவம், எல்லாரும் ஓர் இனம்,
எல்லாரும் இந்தியா மக்கள்;
எல்லாரும் ஓர் நிறை, எல்லாரும் ஓர் விலை,
எல்லாரும் இந்நாட்டு மன்னர்.

ரா. நாராயணஸ்வாமி,
ஆசிரியர்.



ரா. சுப்ரமண்யம்,
பொறுப்பாசிரியர்.

மாலை
5

ஸ்ரீமுக-ஆடி
1933-ஏஞ் ஜூலை-ஆகஸ்ட்டுமீ

மணி
4

கேள்விகள். *



கவி ரவீந்திரநாத தாகூர்.

இறைவனே, ஒவ்வொரு காலத்திலும், மறுபடியும் மறுபடியும்
உன்து தூதர்களை
இந்த இரக்கமற்ற உலகிற் கனுப்புகிறும்.

அவர்கள் தங்கள் மொழிகளை விட்டுச் சென்றிருக்கிறார்கள்:
“குற்றம் பொறு, எல்லோரிடத்தும் அன்பு கொள்—
வெறுப்பென் னும் குருதிச் செங்கறைகளை
உன்து ஹிருதயத்தினின் றும் அகற்றிவிடு.”

இவைகள் போற்றற்பாலன; சதா கவனத்தில் வைக்கற்பாலன;
இருந்தாலும் இன்று, இக் கெட்ட நாளில்,
நான் அவற்றை அர்த்தமில்லாத வணக்கத்துடன் வெளிக்
கதவிற்கு அப்புறமே தூத்திவிட்டேன்.

* பெ. தாரங் மொழிபெயர்த்தது.

நம்புதிரி பிராமணர்களின்
பொதுப் பழக்க வழக்கங்கள்.

மா. நாராயணவாமி, ஆசிரியர், "பாரதி":



க

திருவிதாங்கூர் இராஜ்யத்திலிருக்கும் நம் பூதிரி பிராமணர்களின் பழக்க வழக்கங்கள் மற்ற பாகங்களில் இருக்கும் பிராமணரது பழக்க வழக்கங்களைக்காட்டிலும் அனேக முக்கிய விவசாயங்களில் மாறுபட்ட டிருக்கின்றன. எம்புதிரிகளால் அனுசரிக்கப்படும் ஆசாரங்களானது பொதுவாக அறுபத்துநான்காகும். அவை

பாசாங்கு என்னும் இருட்டுப் போர்வையின் மறைவில்
ரகஸியமா சிருக்கும் பகைமை

உதவியற்றவர்களை அடித்துத் தள்ளுவதை
நான் பார்த்திருக்கிற தில்லையா?

வலிமையின் மதைக் கொடுமைகளின் முன் வாயிழுந்த சிபாயம்
தனிமையில் அழுவதை
நான் பார்த்திருக்கிற தில்லையா?

ஆவது கருதாத இனைஞர்கள் உணர்ச்சியற்ற பாறைகளில் மோதி
விணைக அழிவதை நான் பார்த்த தில்லையா?
இன்று என் வாய் அடைத்துக்கொண்டது; என் பாட்டு

இருண்ட கலைவில் எனது உலகம்

இருண்ட சிறைப்பட்டுக் கிடக்கிறது

இறைவா, கண்ணீர் விட்டுக்கொண்டு உம்மைக்

கேட்கிறேன்:

“உமது காற்றை விஷமாக்குகிறவர்களோ, உமது ஒளியைக்

தெடுப்பவர்கள்

நீா மன்னித்திருக்கிறோ? அவர்களிடத் து அன்னாவுமிகு

மிருக்கிறீரா?

காதல் இல்லையேல் சாகல்.

களை மற்ற (பிறநாட்டு) பிராமணர்கள் அறுபத்துநான்கு அனுச்சாரங்கள் என்று கேவலமாகச் சொல்லுகின்றனர். எனினும் நம்புதிரிகள் கீழ்வரும் அனுச்சாரங்கள் அறுபத்துநான்கையும் ஒன்று தவறாது சரிவர அனுஷ்டித்து வருகின்றனர். அப் பழக்க வழக்கங்களானது வேதாந்தியும் சீர்திருத்தக்கரருமான சங்கராச்சாரியாரால் ஏற்படுத்தப்பட்டதென்று கர்ணபரம்பரையாகச் சொல்லிவந்தாலும், அவைகளிற் சில பரசுராமரால் ஏற்படுத்தப்பட்டே இருக்கலாம். சாதாரணமாக அவைகளைப் பேச்சுக்களினால் நம்பினாலும் மலையாளத்தில் ஆச்சாரங்கள் நான்கும், அனுச்சாரங்கள் 60-ம் இருக்கின்றன. அவ் வாச்சாரங்கள் மலையாளத்துக்கே உரியதாயிருப்பதினால், அவைகளைக் கேரளாச்சாரம் என்று சொல்லாம்.

அறுபத்துநான்கு ஆச்சாரங்களாவன:

1. பற்களைக் குச்சிகளால் விளக்கக்கூடாது.
2. வஸ்திரங்கள் கட்டினபடியே குளிக்கக்கூடாது.
3. அணிந்திருக்கும் வஸ்திரங்களைக் கொண்டு (குளிக்கும் போது) உடம்பைத் துடைக்கக்கூடாது.
4. சூரியோதயத்திற்கு முன் குளிக்கக்கூடாது.
5. குளிக்காமல் உணவு சமைத்தல்கூடாது.
6. இராத்திரிகளில் (பாத்திரங்களில்) வைத்திருந்த தண்ணீரை உபயோகிக்கக்கூடாது.
7. குளிக்கும்பொழுது மனதில் எதையும் நினைத்தலும், குளிக்குமுன் சங்கற்பம் எதுவும் செய்தலும் கூடாது.
8. ஒரு காரியத்திற்கு உபயோகித்த தண்ணீர் மிஞ்சினால் மற் றெரு காரியத்திற்கு உபயோகிக்கக்கூடாது.
9. பிறரை (வேறு யாரையாயினும்) தொட்டால் கட்டாயம் குளிக்கவேண்டும்.
10. தீண்டப்படாதோர் என்று அழைக்கப்படுபவரின் சமீபத் தில் போக நேரிட்டால், உடனே குளிக்கவேண்டும்.
11. தீண்டப்படாதவர் உபயோகிக்கும் கிணறு குளங்களை மிதிக்க அல்லது தொட நேர்ந்தால் உடனே குளிக்கவேண்டும்.

நாறு முறை சிறை செல்வதைக் காட்டிலும் ஒரு கலப்பு மனம் செய்து கொள்வது மேல்.

12. விளக்கமாற்றுல் சுத்தம் செய்யப்பட்ட ஒரு இடமானது தண்ணீர் தெளிக்கப்படாம் விருக்குமானால், அவ்விடத்தில் மிதித்து நடக்கக்கூடாது.
13. நெற்றியில் (குறுக்கு வசமாக மூன்று கோடுகள் விழும் படி) விழுதி பூசிக்கொள்ளுதல் வேண்டும்.
14. மந்திரங்களைத் தனக்குள்ளேயே ஜெபித்துக்கொள்ள வேண்டும்.
15. பழைய சாதம் புசிக்கக்கூடாது.
16. குழந்தைகள் சாப்பிட்டு மீதி வைக்கும் உணவை யருந்தல் கூடாது.
17. சிவனுக்குப் படைத்த அதாவது நெவேத்தியஞ் செய்த எதையும் சாப்பிடுதல் கூடாது.
18. சாதம் காய்கறி முதலியவைகளைக் கை கொண்டு பரிமாறுதல் கூடாது.
19. ஓமம் வளர்க்கும்பொழுது ஏருமை நெய் உபயோகிக்கக் கூடாது.
20. கருமச் சடங்குகளுக்கு ஏருமைப் பாலையோ நெய்யையோ உபயோகிக்கக்கூடாது.
21. உண்ணும்பொழுது வாய் கொள்ளாமல் உணவை எடுத்துத் தினித்து உண்ணக்கூடாது.
22. தீட்டுப்பட்டிருக்கும்பொழுது வெற்றிலை போடக்கூடாது.
23. பிரமச்சாரி விரதத்தை (பிரமச்சாரிகள்) கடைப்பிடித் தொழுகவேண்டும்.
24. பிரமச்சாரிகள் தங்கள் குருக்களுக்கு தக்ஷிணை கொடுக்க வேண்டும்.
25. வெளியிடங்களில் வேதங்கள் ஒதக்கூடாது.
26. கல்யாண காலங்களில் பெண்களைக் கொடுப்பதற்கென்று பணம் வாங்குதல் கூடாது.
27. தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்ளுவதற்காக விரதங்கள் அனுஷ்டிக்கக்கூடாது.

சாராயக் கடைக்குப் போவதைக் காட்டிலும் சர்ப்பதற்குக் கடைக்குப் போ-

28. ஒரு பெண் விலக்காயிருக்கும்பொழுது, மற்றொரு பெண் அவளைத் தொட்டுவிட்டால், அவள் குளித்துவிட்டால் போதுமானது. ஆனால் ஒரு ஆண் தொட்டுவிட்டால், உடனே அவன் பூனூலை மாற்றுவதோடு சில சடங்குகள் செய்தும் குளிக்கவேண்டும்.

29. பிராமணர்கள் நூல்நூற்றல் கூடாது.

30. பிராமணர்கள் தங்கள் வஸ்திரங்களைத் தாங்களே துவைத் துக்கொள்ளுதலும் கூடாது.

31. கூத்திரியர்கள் லிங்கம் வைத்துப் பூசை செய்யக்கூடாது.

32. (நம்புதிரிப்) பிராமணர்கள் கருமச் சடங்குகள் சம்பந்தப் பட்ட பரிசில்கள் எதுவும் சூத்திரர்களிடமிருந்து பெறக்கூடாது.

33. தகப்பனுக்கும், பாட்டனுக்கும், அவன் அப்பனுக்கும், தாய்க்கும், தாயின் பாட்டனுக்கும், தாய் தகப்பனைப் பெற்ற இரு பாட்டிகளுக்கும் (திவசம்) திதி செய்யவேண்டும்.

34. திதிகள் அமாவாசையன்று செய்ய வேண்டும்.

35. கருமாதிச் சடங்குகளை, செத்த கின்த்திலிருந்து ஒரு வருடம் பூர்த்தியாகும் நாளில் செய்ய வேண்டும்.

36. ஒருவர் இறந்ததிலிருந்து அவ் வருடம் முடியும்வரை தீக்கூ அனுசரிக்கவேண்டும்.

37. சிரார்த்தங்கள் செய்வது இறந்தநஷ்டத்திரங்களைப் பார்த்து அதே நஷ்டத்திரத்தில் செய்யவேண்டும்.

38. கருமாதிச் சடங்குகள் செய்வது, குழந்தை பிறந்த தீட்டு ஏதாவதிருந்தால் அத் தீட்டுக் கழிந்தவுடன்தான் செய்யவேண்டும்.

39. ஒரு சவீகாரப் புத்திரன், சவீகாரத் தாய் தந்தையர்க்கும் தன்னை என்ற தாய் தந்தையர்க்கும் சிரார்த்தம் செய்யவேண்டும்.

40. ஒருவன் இறந்து பட்டால், அச் சவத்தைத் தன் வீட்டின் பக்கத்திலே சுட்டெரிக்கவேண்டும்.

41. சந்தியாசிகள் பெண்களை ஏறிட்டுப் பார்க்கக்கூடாது.

42. சந்தியாசிகள் சகல இச்சைகளையும் ஒழிக்கவேண்டும்.

43. இறந்த சந்தியாசிகளுக்குச் சிரார்த்தம் செய்யக்கூடாது.

என்று இந்தியாவில் தாழ்த்தப்பட்ட மக்கள் என்ற வகுப்பு ஏற்படுத்தப் பட்டதோ ஆனாலே இந்தியாவும் தாழ்த்தப்பட்டு விட்டது.

44. நம்புதிரி பிராமண ஸ்திரீகள் தங்கள் கொழுநரைத் தவிர வேறு யாரையும் (பிறபுருடர்கள் முகத்தை) பார்த்தல் கூடாது.

45. நம்புதிரி ஸ்திரீகள் வெளியே போவதாக இருந்தால் வேலைக்காரிகளின் றிச் செல்லுதல் கூடாது.

இவர்கள் வெளியே போகும்பொழுது நாயர் பெண்கள் எப் பொழுதும் இவர்கள் முன்னுக்குப் போய்க்கொண்டே எதிரில் வரும் அல்லது வழியில் இருக்கும் ஜனங்களுக்கு அவர்களின் வருகையைப் பற்றி எச்சரிப்பதோடு ஆண் மக்களை அப்புறம் போகும்படியும் செய்யவேண்டும்.

46. பெண்கள் எப்பொழுதும் வெள்ளை வஸ்திரங்களையே தரிக்கவேண்டும்.

47. பெண்கள் மூக்குக் குத்திக்கொள்ளக்கூடாது.

48. பிராமணர் மதுபானம் செய்தால் ஜாதிப் பிரஷ்டம் செய் யப்பட்டுவிடவேண்டும்.

49. பிராமணர் தங்கள் மனைவிகள் லாத வேறு பிராமண ஸ்திரீகளுடன் விபசாரம் செய்தால் ஜாதியை விட்டு நீங்கிவிடவேண்டும். (மேற்கூறிய இரண்டுக்கும் சட்டத்திட்டங்கள் இருக்கின்றனவே யோழிய அதன்படி நடப்பதில்லை.)

50. துஷ்ட தேவதை வணக்கம் உதவாது. கோயில் களில் பிதிர்தேவதைகளை வழிபடக் கூடாது. கோயில்களுக்குள் விக்கிரக ஆராதனை கூடாது. அபாயகரமான சாவு வந்திரந்த முன் ஞோர்களுக்குக் கோயில்கள் ஏற்படுத்தக்கூடாது.

51. கோயிலிலிருக்கும் விக்கிரகத்தை சூத்திரர்களும் மற்ற வர்களும் கைகளினால் தொடக்கூடாது.

52. ஒரு தெய்வத்திற்கு நைவேத்தியம் செய்த பதார்த்தங்களை மற்றோர் தேவதைக்குப் பூசைக்காக உபயோகிக்கக்கூடாது.

53. கல்யாணம் முதலிய சடங்குகள் ஓமம் வளர்க்காமல் செய்யக்கூடாது.

54. பிராமணர்கள் ஒருவருக்கொருவர் ஆசிகள் கூறக்கூடாது.

55. அவர்கள் ஒருவருக்கொருவர் நமஸ்காரம் செய்துகொள்ளக்கூடாது.

56. யாகங்கள் செய்யும்பொழுது பசக்களைக் கொல்லக்கூடாது.

பல ஆயிரக் கணக்கான விரோதிகளைக் கொன்று வெற்றி பெறும் வீரத்தைக் காட்டிலும் ஒரு விரோதியின் மனதைக் கவர்வதே மிக மிகப் பெரிய பராக்கிரமமாகும்.

ஹிந்தியில் பத்திரிகையின் வளர்ச்சி.

திரு. ரா. ஸ்ரீ. பார்கண்டன் அவர்கள், M. A.



ந்தியாவில் பத்திரிகைகளின் வஸ்தாப நங்களும், அவைகளின் வளர்ச்சியும் மேல் நாட்டுப் பத்திரிகைகளின் போக்கைப் பின் பற்றினவைகளாக இருக்கின்றன. ஆனால் மேல் நாடுகளில் பத்திரிகை ஒரு பெரிய, பலமுள்ள ஸ்தாபனமாக இருக்கின்றது. வாழ்க்கையின் எந்தத் துறையிலும் அதனுடைய செல்வாக்கு இவ்வளவென்று சொல்லி முடியாது. ஆனால் இந்தியாவிலுள்ள பத்திரிகைகளில், ஒரு சில நீங்கலாக, மற்றவைகளையும் குற்றுயிருடன் ஜீவித்து வருகின்றன. அவைகள் செல்

57. சிவனுக்காகவும் விஷ்ணுவுக்காகவும் அனுசரிக்கும் பூசை கைவேதத்தியங்களில் மாறுபட்டு (குழப்பங்கள்) மன வெறுப்புகள் ஏற்படுதல் கூடாது. மத சம்பந்தமாக விஷ்ணுவைப்பற்றியும் சிவ ஸீப்பற்றியும் விவாதங்கள் கூடாது. கேள ஜனங்கள் இரு கடவுட்களையும் சமமாகப் பாவித்தே வணங்கவேண்டும்.

58. நம்புதிரிகள் மூன்று நான்கை ஒன்று சேர்த்துப் போடாமல், ஒரே நாலைப் பூனுலாகத் தரித்துக்கொள்ளல் வேண்டும்.

59. குமிப்பத்தில் முத்த குமாரன் ஒருவனே கல்யாணம் செய்வேண்டும்.

60. இறந்துபோன பிதுர்க்களுக்குச் செய்யும் மரியாதைச் சடங்குகள் சாதம் படைத்தே செய்யவேண்டும்.

61. கூத்திரியர்களும் இதர ஜாதியாரும் தங்கள் மாமன்மார்களுக்குத் தகனாக கிரியைகள் செய்யவேண்டும்.

62. கூத்திரியர்களுக்குள்ளும் மற்றவர்களுக்குள்ளும் வார்ச்சாத்தியம் மருமகன்களுக்கே உரியது.

63. விதவைகள், முற்றும் துறந்த சந்தியாச வாழ்க்கையே நடத்தவேண்டும்.

64. சதி தர்மத்தை அனுஷ்டித்தல் கூடாது.

‘ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்’

வாக்கற்றவை என்பது மட்டுமன்ற; இடைவிடாமல் பொது ஜனங்களுடைய தயவை யாசித்துக்கொண் டிருக்கின்றன. ஆனால் பக்திரிகைகளின் அவசியம் மென்மேலும் உணரப்பட்டு வருவதைக் குறித்து நாம் சந்தோஷிக்க வேண்டும்.

இந்தியாவில் மிகவும் செல்வாக்குள்ளவை ஆங்கிலப் பத்திரிகைகளே யாரும். குஜராத்தி, வங்காளி, ஹிந்திப் பத்திரிகைகளை அடுத்தபடி சொல்லாம். தமிழ்ப் பத்திரிகைகள் மிகவும் செல்வாக்குக் குன்றினவைகளாக இருப்பதைப் பற்றிப் பெரிதும் வருந்த வேண்டு. பிருக்கிறது. ஹிந்தியிலுள்ள பத்திரிகைகளைப் பார்த்து விட்டுத் தமிழிலுள்ளவைகளையும் பார்த்தால், நாம் எவ்வளவு பின்னு ஸிருக்கிறோ மென்பது நன்கு விளங்கும். சிறந்த காகிதங்களில் அழகிய சித்திரப் படங்களுடனும், உயர்ந்த கட்டுரைகளுடனும் வெளிவரும் ஹிந்திப் பத்திரிகைகள் பல இருக்கின்றன. தமிழில் ஒன்றுவது அப்படி இல்லையே என்றுதான் வருந்துகிறேன்.

இத்தனைக்கும் சமார் 70 வருஷங்களுக்கு முன் ஹிந்திப் பாஷாத்தீய திட்டமான ஒரு நிலையிலில்லை. பேசப்படும் பாஷா இடத்துக்கு இடம் மாறுபட்டிருந்தது; இப்பொழுதும் அப்படியே இருக்கிறது. ஆனால் அப்பொழுது எழுதப்படும் பாஷா என்று ஒன்று இல்லை என்றே சொல்ல வேண்டும். புதிதாக ஹிந்தியில் பத்திரிகைகள் ஏற்பட்டு, வசன நடையும் இலக்கண முறைகளும் சிறுகச் சிறுகத் தெளிந்து, இப்பொழுது அஃதிருக்கும் நிலைமையைப் பார்த்தால் ஆச்சரிய முண்டாகிறது. தற்காலத்திய ஹிந்தி வசன நடை தெளிவாக இருப்பதுடன், சக்தி வாய்ந்ததாகவும், விதம் விதமான அபிப்பிராயங்களைச் சலபமாகவும் அழகாகவும் எடுத்துக் காட்டக் கூடியதாகவும், படிப்பதற்கு மனோகரமாகவும் இருக்கிறது. பத்திரிகைகள் தோன்றிய பிறகு, எழுத்தாளிக்கு எழுத்தாளி பாஷாயைச் சுத்தப்படுத்தி யிருப்பதால், இடைவிடாத சீர்திருத் தத்தின் பலனாக இந்த வசன நடை ஏற்பட்டிருக்கிறது. ஆகையால் பாஷாயைச் சுத்தப்படுத்திய ஒரு பெருமை ஹிந்திப் பத்திரிகைகளுக்கு உண்டு.

ஆதியில் ஹிந்திப் பத்திரிகைகள்

1837-ம் வருஷத்துக்கு முன்பே போர்டு வில்லியத்தில் (கல்கத்தாவில்) ஹிந்தி அச்சுக்கடங்கள் ஸ்தாபிக்கப்பட்டன வென்றாலும், அவைகளின் பிரசரங்களின் விலை அதிகமாகவும், அச்சு அச்சுத்தமாகவும் இருந்தபடியால், அவைகளால் விசேஷ பலன் உண்டாகவில்லை.

இயற்கை அறமே இல்லறம்.

ஆனால் டில்லியில் இதே சமயத்தில் ஏற்பட்ட விதோகிராப் யந்திர சாலைகளாலும், பின்னாலேற்பட்ட அச்சுக்கூடங்களாலும் நல்ல பலன் ஏற்பட்டது. இதுமுதல் ஹிந்தியில் புஸ்தகங்களும் பத்திரிகைகளும் பெருவாரியாக வெளிவரலாயின.

1865-ம் வருஷம் முதல் 1905 வருஷம்வரை நடந்து வந்த ஹிந்திப் பத்திரிகைகளின் ஜாப்தா ஒன்று என் முன்பாக இருக்கிறது. அச் சமயம் வெளிவந்த எல்லாப் பத்திரிகைகளின் விவரங்களும் அதிலெங்கி யிருப்பதாகக் கூறமுடியாது. அப்படி யிருந்தபோதிலும் அந்த ஜாப்தா மிகப் பெரியதாக இருக்கிறது. இப் பத்திரிகைகளை எல்லாவற்றையும் ஆராய்வதென்பது என் நோக்கமன்று; அதனால் ஒரு லாபமுமில்லை. இரண்டொரு பத்திரிகைகளையும் அவற்றின் ஆசிரியர்களையும் பற்றிச் சொல்ல வேண்டி யிருக்கலாம். மற்றவைகளைப் பற்றிப் பொதுப்படக் கூறினாலே போதுமென்று நினைக்கிறேன்.

இப் பத்திரிகைகள் வட இந்தியாயிலும் தெற்கிலும் பல விடங்களிலிருந்து வெளிவந்துகொண்டிருந்தன. காசி, பிரயாகை, லக்ஷ்மணபுரி, காண்பூர், கல்கத்தா, பம்பாய், ஆஜ்மீர், லாகூர் முதலான வெவ்வேறு விடங்களில் வெவ்வேறு ஆசிரியர்களால் பிரசரிக்கப்பட்டு வந்தன. அப்படிப் பிரசரமாகும் இடங்களுக்குச் சமீபத்தில்தான் அவைகளுக்கு அதிகமான ஆதாரவு கிடைத்து வந்தது. சர்க்காரும் பத்திரிகைகளை ஆதரித்து வந்ததற்கு அத்தாட்சிகள் இருக்கின்றன. முக்கியமாக நாகரி விபியின் அவசியம், தாய்ப் பாஷையின் பெருமை, புராணம் முதலானவைகளிலிருந்து தெரிந்துகொள்ளக் கூடிய நீதிகள், ராஜாங்க சம்பந்தமான கட்டுரைகள், ஹாஸ்யம், புஸ்தக ஆராய்ச்சி, கிருஷிகம், கணிதம், கைத்தொழில் முதலியவைகள்தான் பத்திரிகைகள் எழுதும் விஷயங்களாக இருந்தன. நினைத்தவர்கள் நினைத்த விடத்தில் பத்திரிகைகளை ஆரம்பித்து, பணக் கஷ்டம் நேர்ந்தால் நினைத்த மாத்திரத்தில் நிறுத்திக்கொண்டதாக எண்ண வேண்டி யிருக்கிறது. ஏறக்குறைய எல்லாப் பத்திரிகைகளும் அற்பாயுள் உள்ளவைகள்; ஒன்றுவது சீழித்து நடக்கவில்லை. மிகவும் சக்தி வாய்ந்த ஆசிரியர்கள் நடத்தி வந்த பத்திரிகைகள்கூட அவர்கள் ஆயுட்காலத்தில் நடைபெற்று, அவர்கள் மாண்ட பிறகு நசித்துப் போயின.

ஒரு ஆண் கல்வி கற்றால் அது அவனுக்கே உபயோகமாகிறது. ஒரு பெண் கல்வி கற்றால், அப் பெண்ணின் குழம்பத்திற்கே உரித்தா யிருக்கின்றது.

சர்க்காரின் கோபத்தாலும் அடக்குமுறையாலும் பத்திரிகைகள் கஷ்டப்படுவதென்பது தற்காலத்திய விஷயமென்று மட்டும் நினைக்கலாமாது. 1868-ம் வருஷம் முதல் பாரதேந்து ஹரிச்சந்திரா என்ற திறமையுள்ள ஆசிரியர் 'கவி வசன சதா' என்ற மூலம் பத்திரிகை ஒன்றை நடத்திவந்தார். ஜிக்கிய மாகாண சர்க்கார் அதில் 100 பிரதிகள்வரை வாங்கி அதை ஆதரித்துவந்தனர் என்றாலும் ஓரிடத்தில் உயர்ந்த உத்தியோகஸ்தர் ஒருவரைப் பரிசுகிப்ப தாகச் சர்க்காருக்குத் தோன்றியது. ஹரிச்சந்திரா சமாதானம் என்ன சொல்லியும் சர்க்கார் கோபம் தணியவில்லை. 100 பிரதிகள் வாங்குவது நிறுத்தப்பட்டது!

இருந்தபோதிலும், 'கவி வசன சதா' இடைவிடாமல் நடந்து வந்தது. அதைப்பற்றி ஹிந்திக்காரர்கள் மிகவும் சிரேஷ்டமாகச் சொல்லுகிறார்கள். ஐங்கள் அது வெளிவருவதை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண் டிருந்தனர்; பிறகு இன்பத்துடன் படித்து வந்தனர். இப்படிப்பட்ட பத்திரிகைகூட அதன் ஆசிரியருடைய மரணத்துக்குப் பின் நின்றபோய்விட்டது. என்றாலும் சமார் 60, 65 வருஷங்களுக்கு முன்-அப்பொழுது ஹிந்தியில் சிறந்த வசன நடை என்பது அழுர்வமா பிருந்தது-ஒரு ஹிந்திப் பத்திரிகை நன்றாக நடந்துவந்த தென்பது ஸ்வாரஸ்யமான விஷயமாயிருக்கிறது.

இந்தப் பத்திரிகைகளைல்லாம் இப்பொழுது இல்லாமற்போனு அம், இவைகள் சில பெரிய காரியங்களைச் சாதித்திருக்கின்றன என் பதிற் சங்கதெழுமில்லை. ஒரளவுக்கு ஹிந்தி வசன நடையை நிர்மாணம் செய்ததைத் தவிர அதை விவகாரத்துக்கு ஏற்றதாகச் செய்த பெருமை இவைகளுக்கு உண்டு. இவைகளைல்லாஞ் சேர்ந்து, ஹிந்தி பேசப்படும் பிரதேசங்களில், ஹிந்திப் பிரசாரத்தை இடைவிடாமல், தீவிரமாகச் செய்துவந்திருக்கின்றன. வங்காளத்திலும், பஞ்சாபிலும், மத்திய மாகாணத்திலும் ஹிந்திக்குச் செல்வாக்கு ஏற்பட்டதற்கு இப் பத்திரிகைகள் முக்கிய காரணமாயின. தவிர இவ்வளவு விஸ்தாரமான பிரதேசங்களில், பத்திரிகைகளைப் படிக்கும் வழக்கத்தை ஐங்களுக்குள் உண்டாக்கிப் பரப்பிய பெரியதொரு காரியத்தை இவைகள் செய்திருக்கின்றன. எனவே பண்டித மகாவீரப்பிரசாத் த்விவேதி என்ற ஆசிரியர் 'சரஸ்வதி' என்ற பத்திரிகையைச் சிறப்பாக நடத்திவந்தபோது, அதன் முழுப் பெருமையையும் முற்றிலும் உணர்ந்து, அதனால் பூரண பலனையும் அடைய வழி ஏற்பட்டிருந்தது. அந்பாயுள்ள அநேகம் பத்திரிகைகள் எல்லாஞ் சேர்ந்து செய்த ஒரு பெரிய காரியம் இதுவேயாகும்.

‘சரஸ்வதி’ப் பத்திரிகையும்
பண்டித மகாவீரப்பிரசாத் தவிவேதியும்

ஹிந்தி உலகத்தில் ‘சரஸ்வதி’ப் பத்திரிகைக்கும் பண்டித மகாவீரப் பிரசாத் தவிவேதிக்கும் இருக்கும் மதிப்பு கொஞ்சமன்று. 1903 முதல் 1920-வரையில் பண்டிதர் ஷே பத்திரிகையின் ஆசிரியராயிருந்தார். 1903-க்கு முன்பு வருஷக் கணக்காகவே பத்திரிகை நடந்துவந்தது. இப்பொழுதும் நடந்து வருகிறது. இருந்தாலும் பண்டிதர் காலத்தில்தான் அதன் சிறப்பு அளவுகடந்து விளங்கியது; அப்பொழுதுதான் அது நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்துவந்தது. பண்டிதருடைய குணத்திசயங்கள், அவர் சாதித்த காரியங்கள், போதித்த நீதிகள் இவைகளையெல்லாம் விவரமாய் ஆராய்வதற்குத் தனியாய் ஒரு கட்டுரை மட்டும் எழுதினால் போதாது; ஒரு புஸ்தகமே எழுதவேண்டியிருக்கும். ஆனால் இப்பொழுது நாம் கவனிக்கவேண்டியது ‘சரஸ்வதி’ மூலியமாய் அவர் சாதித்த இரண்டு முக்கிய காரியங்களே. அவைகளாவன:

(1) ஹிந்தி வசன நடையிலிருந்த தவறுகளையெல்லாம் முற்றிலும் திருத்தி, இலக்கண விதிகளுக்குப் பூரண மதிப்பையளித்து. அதனால் ஏற்பட்ட வசன நடையை எந்த விதமான விவகாரத்துக்கும் ஏற்றதாகச் செய்தார்.

(2) ஆங்கில மோகத்தில் முழுகியிருந்த திறமையுள்ள அநேக எழுத்தாளிகளைப் பொறுக்கிப் பொறுக்கி எடுத்து, அவர்களுக்கு உற்சாகமூட்டி, அவர்களைத் தாய்ப் பாஷையின் சேவையில் ஈடுபடும் படி செய்தார். இவர்களைனவரும் தற்சமயம் ஹிந்திப் பத்திரிகைகள் திறமையாக நடப்பதற்குக் காரணமாயிருக்கிறார்கள்.

இதனால்தான் ஹிந்திக்காரர்க் கௌலாரும் பண்டிதரை, ‘பாஷையை நிர்மாணம் செய்பவர்’ என்றும், ‘எழுத்தாளிகளை நிர்மாணம் செய்பவர்’ என்றும், ‘பூஜ்ய ஆசார்ய தவிவேதிஜீ’ என்றும் போற்றுகிறார்கள்.

இத்தனைக்கும் இவர் காலத்தில் தேசீய இயக்கமும், தாய்ப் பாஷைப் பற்றும் அவ்வளவு தீவிரமாக இல்லை. வங்காளப் பிரிவினையால் ஏற்பட்ட சுதேசி, பகிள்கார இயக்கங்கள் மும்முரமாக இருந்தனவென்றாலும், தற்காலத்திய அளவுக்கு அவை எம்மாத்திரம்? இந்த நிலைமையில் தாய்ப் பாஷையை வளர்த்து, எழுத்தாளிகளை

ஏங் நாட்டில் பெண்மணிகளை கொரவவிக்கிறார்களோ, அங் நாடு சிறப்புடன் விளங்குகிறது.

யுண்டாக்கி, அவர்களால் தற்சமயம் ஹிந்திப் பத்திரிகைகள் மிகவும் உன்னதமான நிலைமையில் இருக்கின்றன என்றால், பண்டிதர் வேலை அபாரமானது என்று சொல்லவும் வேண்டுமா?

'ஹிந்தி கேசரி': சர்க்கார் அடக்குமுறை

தேசிய இயக்கம் வலுக்க வலுக்கச் சர்க்கார் அடக்குமுறையும் கடுமையான அளவுக்கு வந்துவிட்டது. அவ் வியக்கத்தின் ஆகர வால் பத்திரிகை வளர்ந்ததற்கு ஒருதாரணம் பண்டித மாதவரால் சப்ரே என்பவர் நடத்திவந்த 'ஹிந்தி கேசரி' என்ற பத்திரிகையாகும். இது 1909-ம் வருஷம் நாகபுரியிலிருந்து வெளிவந்து கொண்டிருந்தது; ராஜீயத் துறையில் திலகராப் பின்பற்றி வந்தது; மிகவும் சிறப்பாக நடந்துவந்தது. ஆனால் சர்க்கார் சீற்றங்கொண்டு, இவரைக் கைது செய்து, இவர்மீது நடவடிக்கை எடுத்துக்கொண்டதன்மேல், இவர் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்; பத்திரிகையும் நின்றபோய் விட்டது. அடக்குமுறையின் அலங்கோலந்தான் என்னே!

பிற்காலத்து தேசியமும் பத்திரிகைகளும்

1919 முதல் தேசிய இயக்கம் மிகவும் வேகமாக நடக்கலாயிற்று. அதன் ஆவேசமானது அநேக தேசபக்தர்களைக் கிளப்பிவிட்டது. அவர்கள் தங்கள் வேகத்தையெல்லாம் பத்திரிகைகளிலும், புஸ்தகங்களிலும், கட்டுரைகளிலும், உபநியாசங்களிலும் காட்டலானார்கள். சர்க்காரின் அடக்குமுறை அந்த வேகத்தை யடக்கக்கூடியதாகக் காணேம். 1919 முதல் 1922-வரையில் ஹிந்திப் பாஸைக்கும் பத்திரிகைகளுக்கும் மிகவும் சிறந்த காலம் என்று சொல்லவேண்டும். பாம் பரமானந்த் (இப்பொழுது தீவிரவாகியல்லர்), ஸ்வாமி சத்ய தேவ், பண்டித கணேஸ் சங்கர வித்யார்த்தி (கான்பூர் கலகத்தில் மாண்டவர்), பூர்ண ப்ரகாஸ், பூர்ணால்தவா, சம்பூர்ணானந்த், ராம்தாஸ் கேள்ட், ராம் நாரேஸ் தரிபாடி, ஹரிபாலு உபாத்தியாயர், பண்டித சுந்தரலால், மகாத்மா காந்தி. முதலான அநேகர் பத்திரிகைகளின் பெருமையையும் செல்வாக்கையும் அதிகரித்தனர். 'ஹிந்தியா னது இந்தியா முழுவதற்கும் தேசிய பாஸையாக வேண்டும்' என்ற பிரசாரத்தாலும் விசேஷ பலன் ஏற்பட்டது.

எனவே நமக்கு முன்பாக 'பிரதாப்,' 'சரஸ்வதி,' 'சாந்தி,' 'மாதுரி,' 'விசால் பாரத்,' 'ஹம்ஸ்,' 'வீனை,' 'கர்ம பூமி,' 'வில்வ மித்ர' முதலான எண்ணிறந்த உயர்தரப் பத்திரிகைகளைக் காண்கிறோம். தமிழில் இவ்வளவு சிறப்பான பத்திரிகைகளுமில்லை; இத்

நல்ல குணங்களை வளர்க்கும் தன்மை காதல் மனத்திற்கு உண்டு.

இளமை காத்தல். *

— இடிச்சிட்டு —

திரு. பெ. தூரன் அவர்கள்.

“இளமை காக்க விரும்புகில்லோ?
இன்பம் காக்க விரும்புகில்லோ?”



ந்த இரண்டு மூன்று தலைமுறைகளில் மக்களின் சராசரி ஆயுட்காலம், நாகரீகம் படைத்த நாடுகளிலே, ஒரு மாமாங்கத்திற்கு மேல் பெருகிவிட்டது. அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் சராசரி வயது கீம்பதுக்கு மேல் உயர்ந்திருக்கிறது. இது ஆயுள் வளர்ச்சியின் ஆரம்பமே. சமூக அபிவிருத்தியில் சிரத்தையடையவர்கள் மனிதன்து சராசரி ஆயுட் காலம் குறைந்தது அறுபது வருஷங்களுக்காவது உயர வேண்டுமென்ற வற்புறுத்துகிறார்கள். இப்பொழுது எழுபது எண்பது வருடக் கிழவர்களைத் தான் நாம் பார்க்கிறோமென்றும் இனிமேல் தொண்ணாறு, நாறு வயதுக் கிழவர்களையும் காண வேண்டுமென்றும் அவர்கள் விரும்புகிறார்கள்.

ஆசிரியர் மெட்சிகாப் (Metchikoff) நாம் நூற்றி நாற்பது வருடம் வாழ வேண்டுமென்று கூறுகிறார். “கோடியில் ஒரு மனி தண்கூட அவனுக்குண்டான வயதைப் பூர்த்தி செய்வதில்லை. எனிய இயற்கை வாழ்க்கை, உடல், மனம் இவைகளைச் சரிவர போவித்தல் இவைகளினுலே நமது ஆயுள் பெரிதும் நீண்வதோடு, நமது ஆற்ற அம், இன்பமும், ஆக்கும் சக்தியும் அதிகமாகிறது. எழுபது வரு

தனை பத்திரிகைகளுமில்லை. இதற்கும் சமார் 70 வருஷங்களுக்கு முன் ஹிந்திப் பாதையில் ஒழுங்கான வசன நடைகூட இல்லை!

ஹிந்தியில் பத்திரிகைகள் நல்ல வளர்ச்சி யடைந்திருக்கின்றன என்பது உண்மையானதும், இன்னும் பல அம்சங்களில் அவை விருத்தியடைய வேண்டியிருக்கிறது என்று ஹிந்திக்காரர்களே ஒத்துக்கொள்ளுகிறார்கள். அவைகளுக்கும் ஆங்கிலப் பத்திரிகைகளுக்கும் இன்னும் ஏனிலைத்தால்கூட எட்டாது என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.

* J. T. சண்டர்லண்ட் மாடர்ஸ் ரிவியூலில் எழுதியதின் மொழிபெயர்ப்பு.

தத்தில் சாகும் மனிதன் அவனுடைய வாலிபத்திலேயே உயிர் நீத் தவன் ஆகின்றன்.”

திரேகமே முதுமை அடைகின்றது. ஆத்மா முதுமை அடை கிறதானாலும் அது மிகச் சிறிய வரம்புவரையிலுமே காலக் கிரமத் தில் என் உடல் அழிவது திண்ணம்-இது குறிப்பிட சில தொண் டார்றுதற்கே ஆக்கப்பட்டது. அவ் வேலை முடிந்ததும், தேவையில்லாத உடையென அதை நான் தள்ளிவிடுவேன். எனது தேகம் எனது ஆத்மன் அல்ல.

உபநிஷத்தம் கூறுகிறது: “முதுமை, அழிவு இவைகள் உடம் பையும், புலன்களையும் ஞாபக சக்தியையும், மனதையும்தான் பாதிக் கின்றன. ஆனால் இவற்றைக் கவனித்துக் கொண்டிருக்கும் ஆத்மனைப் பாதிப்பதே இல்லை. ஆத்மன் எப்பொழுதும் சளிப்படைவது கிடையாது. ஆத்ம ஞானி எப்பொழுதும் மழுங்குவதில்லை. புலன் களர்கிய கதவுகளை மாசுடைந்து அடைபடுகின்றன. ஆத்மன் எப் பொழுதும் மறப்பதில்லை. ஞாபகசக்திதான் குறைந்துவிடுகிறது.”

சில சமயங்களில் கிழவர்களைப் பார்த்து அவர்கள் இன்னும் கொஞ்சகாலந்தானே வாழும் முடியும் என்று நாம் இரக்கப்படுகிறோம். ஆனால் அவர்கள் நல்வாழுக்கையை மேற்கொண்டு தங்கள் தலைமுறைக்குத் தொண்டாற்றத் தங்கள் ஆத்மனை அச்சத்தினின்றும் பாதுகாத்து வந்திருந்தார்களானால், நாம் ஏன் அவர்களுக்காக இரக்கப்பட வேண்டும். அதற்கு மாருக அவர்கள் கிழத்தன்மையைக் கிட்டிவிட்டார்களென்றும், தங்கள் பிறவியை நன்கு பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்களென்றும், பூர்ண வாழுக்கையை வாழ்ந்து விட்டார்களென்றும் மகிழ்ந்து அவர்களை வாழ்ந்துவோம்.

வாழுக்கையை நன்கு நடாத்தி முதுமை பெறுவதை அருவி யின் போக்குக்கு ஒப்பிடலாம். அருவி கடலைச் சமீபிக்கச் சமீபிக்க மோதி அலைவதும், சத்தமுமின்றி அகண்டு ஆழந்து அழைதி அடை கிறது.

முதுமை அடைவது மலை ஏறுவதைப் போல் இருக்க வேண்டுமென்று நான் நினைக்கின்றேன். ஒவ்வொரு அடியும் நம்மை ஒரு படி உயர்த்துகிறது. ஆகாயம் தூய்மை அடைகிறது. பார்வை விசாலப்படுகிறது. இறுதியில் அதி அற்புதமான தெய்வீக வாசனை விசுகின்ற, நாம் நேசித்த இறந்த நண்பர்களை சந்திக்கும், சாவெனும் மலையின் உச்சியை அடைகிறோம்.

கல்வி, தொழில், அரசு, வழக்க ஒழுக்கம், நாகரீகம் முதலியவற்றுல் ஆகிய ஒன்றே தேசம் எனப்படும்.

முதுமை அடையும் காலத்து நாம் பயப்பட வேண்டியது ஒரு சமயம் ஆத்மனும் முதுமை அடைந்துவிடுமோ என்பதே. எப்படி அதைத் தடுப்பது?

ஒரு காரியம் நீ சதா செய்துகொண்டிருக்க வேண்டும். உன் தேகத்தைத் தவிர வேறு எதையும் முதுமை பாதிக்கும் என்று ஒருபொழுதும் நினைக்காதே. உன்னுடைய ஆத்மீனப் பற்றிக் கீழ்க் கண்டவாறு எப்பொழுதும் நினை. “நான் இளைஞன், நான் எப்பொழுதும் இளைமையோடிருப்பேன், எனது திரேகம் மூப் படைய வேண்டியதே; ஏனெனில் இது மன்னுப் பாண்டம். ஆனால் அதைப்பற்றி எனக்கென்ன? நான் ஆவிருபமானவன் ஆதியந்த மற்ற கடவுளுக்கு நான் ஒரு புதல்வன்.”

இன்னும் வேறு காரியங்களும் செய்ய வேண்டும். முதுமை ஓய்வு ஒழிச்சலோடு அமைதியாய் வாழ்வதற்கு ஆனபருவம் என் பதை அறிந்துகொள். உலக வாழ்க்கையிலிருந்து சீக்கிரம் விலகிக் கொள். மனக்கொந்தளிப்புக் கொள்ளாதே; போதை வஸ்துக்களை உபயோகிக்காதே; வாழ்க்கையை எளிதாக்கு.

விளையாட மறுபடியும் பழகிக்கொள். குழந்தைப் பருவத்தி அம், இளமைப் பருவத்திலும் விளையாடி இன்பமடைந்தாய்; இளமை உணர்ச்சியோடு இருக்க வேண்டுமானால், முதுமைப் பருவத்திலும் விளையாடுவது அவசியம்.

போதுமான விளையாட்டுகளையும் பொழுது போக்குகளையும் ஏற்படுத்திக்கொள். தேகத்திற்கு நித்திரை வேண்டி இருத்தற் போன்று மனத்திற்கு இவை வேண்டி யிருக்கின்றன. மனமும் உடலும் ஓய்வு எடுத்து எழுச்சி பெறுகின்றன. வயது ஆக ஆக உடம்பிற்கு ஓய்வு அதிகம் வேண்டி பிருப்பது போன்று மனத்திற்கும் வேண்டி யிருக்கிறது.

உனது காலப் போக்குகள் இள வயதில் இருந்தன போல அவ்வளவு கடினமானவைகளாக இருக்கக்கூடாது. ஆனால் அவைகள் இப்பொழுதான் அதிக அவசியம். உனது வலிமைக்கு ஏற்றவை களைத் தெரிந்துகொள். அவை உன்னை அலுப்படையச் செய்யக் கூடாது; உனது மனதாற ஆனந்தம் அளிப்பதாக இருக்க வேண்டும்; அவை எளிமையாயுமிருக்க வேண்டும்.

சாக்கிரமஸ் கிழப் பருவத்தில் சங்கிதம் கற்றக்கொண்டார்.

ஒரு தேசத்தார் தங்கள் நாகரீகத்தை மற்றொரு தேசத்தாரிடை புகுத்துவது நியாயமன்று.

க்ளாட்ஸ்டன் தமது எண்பத்திரிதழாவது வயதில் சைக்கிள்விடக் கற்றுக்கொண்டார்.

ஜார்ஜ் பென்க்ரார்ட் தொண்ணாறு வயதாகி இரக்கும் வரையி லும் குதிரைச் சவாரி செய்வதை விடவில்லை.

எனக்கொரு கிழவரைத் தெரியும்; அவர் அனைவரும் ஆச்சரி யப்படும்படியாகவும், தமது பேரப்பிள்ளைகள் பெரு மகிழ்ச்சி அடையும்படியாகவும் அற்புதமாகக் கதை சொல்லுபவர் ஆகிவிட்டார். அவர் தமது இளமையில் “கதை என்றால் காசுக்கெத்தனை” என்று கேட்ட ஆசாமி. ஆனால் பிற்காலத்திலே இரண்டு முன்று பேரப் பிள்ளைகள் அவரைச் சுந்திக்கொண்டு கதை சொல்லும்படி வேண்டுவே அவர் சொல்ல முயற்சிக்கலானார். அப்பியாசத்தால் குழந்தைகள் ஆனந்திக்கும்படி கதை சொல்லுவதில் வல்லவரானார். அந்தக் கதைகள் குழந்தைகளுக்கு இனபமளித்ததோடு அவருக்கு ஒரு புதிய உள்ளத்தை உண்டாக்கி அவரை மறுபடியும் இளைஞர் ஆக்கி விட்டன.

இளமையோடிருக்க வேண்டுமொன்று, புதுப் புது விஷயங்களிலும், புதுப் புது எண்ணங்களிலும், புதுப் புதுப் படிப்புகளிலும் விருப்பங்கொள். உனது சக்திக்கேற்பப் புதுப் புது முயற்சிகளிலும் ஈடுபடு. நீ இன்னும் ஒரு வருடம் அல்லது ஒரு நாள் இருப்பதானாலும் பாதகமில்லை. ஆரம்பி; எஞ்சியிருக்கும் நாட்களைப் பெரிதும் பயன்படுத்திக்கொள்

உழைப்பைக் குறைத்துக்கொள் ஆனால் உழைப்பின்றி இருக்காதே. சோம்பல் மூளையைப் பாழாக்கிவிடும் என்பதை நினைவில் வைத்துக்கொள். அது ஆயுளையும் குறைத்துவிடும்.

பிறர் நலத்தில் சிறத்தைக்கொள் பிறர் தண்ணீர் குடிப்பதற்காகப் பொட்டைக் காடுகளிலும் கிணறுகள் வெட்டிவை. நீ இறந்த பிறகு மற்றவர்களுக்கு நிழலும் கனியும் கொடுக்க மரங்கள் பயிரிடு.

முன்னேற்றத்தில் நம்பிக்கைக்கொள். முன்னேக்கி வாழ். வரும் தலைமுறையில் நம்பிக்கைகொள். உனக்குப் பிறகு மேலான மக்கள் தோன்றி நீ நிலைநாட்டும் காரியங்களைச் சிறந்த வழியில் செய்து முடிப்பார்க் களான்பதில் நம்பிக்கைகொள்.

இப் பெரும் பூவுலகில் நிகழ்ந்து வரும் விஷயங்களில் ஆர்வம் கொள். ஒரு சில பத்திரிகைகளை வாசிப்பதானாலும் சிறந்தவைகளை வாசி. முன்னால் நீ விரும்பிய பழம் புத்தகங்களை யெல்லாம் படி;

ஒரு நாடு இனியொரு நாட்டை அடிமைப்படுத்துவது சரியல்ல.

புதுப் புத்தகங்களில் மனித சமூகத்தின் முன்னேற்றத்தைக் கூறு பவைகளையே விசேஷமாகப் படி. இந்த எண்ணங்களும், விஷயங்களும் இளமை ஊற்றைத் திறந்து உனது ஆத்மனில் ஒழுகும்படி செய்யும்.

அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுடைய வாழ்க்கையில் சிரத்தை கொள்; மற்றவர்களுடன் கலந்து வாழ். நட்பைப் போற்று. உனது பழைய நண்பர்கள் குறைந்து கொண்டு வருவதைக் கண்டு, இருப்ப வர்களை ஆழந்து நேசி. இளைஞர் சிநேகத்தை நாடு. ஏசு கிறிஸ்து வைப் போல குழந்தைகளிடம் அன்புகளாள். அவர்கள் சேர்க்கையை நாடு. நீ அவர்களிடம் அன்பு கொள்ளுகிறோம் என்பதை அவர்கள் தெரிந்துகொள்ளட்டும். அவர்கள் அன்பு, அவர்கள் குதூகலம், அவர்கள் சிரிப்பு, அவர்கள் முகப்பிரகாசம் இவைகளுக்கு உனது ஆத்மனை இளமையோடு இருக்கச் செய்யும் அற்புத சக்தி உண்டு.

அன்பு முதுமையைப் போக்கும் பெரு மருந்து. அன்பு, நடுங்கும் நெஞ்சிற்குப் புத்துனர்வு கொடுக்கிறது. நாம் முதுமை அடைவதே யில்லை. அன்பால் குளிர்காலப் பனியிலும் வசந்தகால ஒளி விளங்குகிறது.

பல வகையிலும் அன்பை வளர்; அன்பு ஊற்றுப் பெருக்கெடுத்தோடிக்கொண் டிருக்கட்டும்; சுயநலத்தாலோ, சோம்பவாலோ, கவனக் குறைவாலோ அது தடைப்படாமல் தடுத்துக்கொள். அன்பே உயிர்; அதுவே வாழ்வின் உச்சி; அது ஆத்மனில் விளங்கும் இறைவனின் உயிர். “அன்பு கொள்பவன் கடவுள் ஒளி பெற்றவன்.”

பணிவும் எளிமையும் உள்ள அன்பே மேலுலகத்திற்குச் செல்லும் நேர் வழியாகும். அன்பு தனது பொன்மணிகளை ஒலிக்குங்கால் சொர்க்கவாசற் கதவுக்கெல்லாம் தாமே திறக்கின்றன. அன்பு காட்டும் சொர்க்கத்தை அடைய, சாவை எதிர்பார்க்க வேண்டிய தில்லை. இவ் வகையே நாம் செல்லும் எந்த இடத்திலும், நாம் தங்கும் எந்த இடத்திலும் இச் சுவர்க்கம்தானே தோன்றுகின்றது.

இயற்கை அன்னையை நேசி; அவளோடு நெருங்கிப் பழகு. சூரிய ஒளியைக் காதலி; சூரிய ஒளியில் வாழ். இளவேனில் வரவை எதிர்பார்; இளவேனிற் பூக்களைக் கண்டு மகிழ். அழகிய அந்திக் காலத்தைப் பார்த்து இன்புருமவிராதே. இரவில் ஆகாயத்தை அண்ணேந்து பார்; நட்சத்திரங்களின் சாந்தி உனது ஆத்மனைத் தமுவட்டும். இப்படி உனது ஆத்மன் முதுமையை எதிர்க்க

பிறப்பால் உயர்வு தாழ்வு கருதுவது மட்டமை.

வில்லியம் ஷேக்ஸ்பியர்.

திரு. E. பரமசிவம் அவர்கள், B.A.



வியம் ஷேக்ஸ்பியர், ஆங்கில இலக்கிய வுகில் ஒப்பாறும் மிக்காருமின்றித் தனித்து நின்று பிரகாசித்துக்கொண்டிருக்கிறார். இவர் 16-வது நாற்றுண்டின் பிற்பகுதியில் தோன்றி, 17-ம் நூற்றுண்டின் முற்பகுதியில் மறைந்தார். அவர் இறந்து இற்றைக்கு முந்நாறு வருடங்களுக்கு மேலாகிறது இங்கிலாங்கில், பல போசிரியர்கள், அவருக்கு முன்னும் பின்னும் தோன்றியிருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கெல்லாம் ஷேக்ஸ்பியரே நடிநாயகமாய் விளங்குகிறார். இவ்விதம், இந்தியாவிற்கு இப்பற்றக அரணை விளங்கும் இமயமலைத் தொடரில் வானளாளிய சிகரங்களுக்கு மத்தியில் வாம். இவற்றைவிட உனது உயிர் தெய்வத் தன்மை பொருந்தியது என்பதை நம்பு; கடவுள் அருகிலேயே இருக்கிறார் என்பதை அறிந்துகொள்.

இறைவனது ஒளியைக் கொண்டே நடசத்திரங்கள் பிரகாசிக்கின்றன; அவரது உயிரே உனது திரேகத்தில் பிளிர்கின்றது. அக் கருணைக் கடவுள் ஒரு துளியே உனது உள்ளத்தில் எழும் அன்பு. இவற்றை எல்லாம் நம்பு.

அமரத் தன்மையில் உனது நம்பிக்கை யென்னும் விளக்கைச் சட்டர்விட் டெரியும்படிச் செய்; ஏராளமான எண்ணையை ஊற்று. எப்படி? பெருநெறி பிடித்தொழுகி, உனது வாழ்க்கை கடவுள் மயமானது ஆக ஆக நீ உன்னுள்ளேயே கடவுள் விளங்குவதைத் தெளிவாகக் காண்பாய். பின்பு உனது ஆத்மன் அழிவுருது என்ற நிச்சயத்தோடு இருப்பாய்.

எல்லாவற்றிற்கும் மேல் உனது குற்றங்குறைகளையும், உனது முதுமையையும், உனது சாவலையும் ஒரு அற்புதப் பொன்மயமான ஆடையாக ஆக்கவல்ல உயிர்மயமான, அன்பு மயமான ஒரு அபாரதெய்வ சக்தி இருக்கின்றதென்பதை நம்பு.

தன்னுயிரைப் போல் மன்னுயிரைக் கருதுவதுதான் சகோதரத்துவம்

கௌரிசங்கர் எவ்விதம் எல்லாவற்றிற்கும் உயர்ந்து நிற்கிறதோ, அவ்விதமே ஆங்கில இலக்கிய பேராசிரியர்கள் ஆகிய சாசர், மில்டன், வொட்ஸ்வெர்த், ரஸ்கின், டெனிஸன், பிரவுனிங் முதலானோர் நடுவில் ஷேக்ஸ்பீயர் மதோன்னத தோற்றத்துடன் விளங்குகிறார். உலகம் இம் மேதாவியின் சரிதத்தை விரிவாக அறிய விரும்புகிறதெனிலும், காலமென்னும் இருட்டிரையால் அது முடப்பட்டிருப்பதால், கண்ண பரம்பரையால் வந்த சில ஜீவிய சரித்கிர நிகழ்ச்சிகளைக்கொண்டு திருப்தியடைய வேண்டி விருக்கிறது.

இலாமை

சாகரம் சூழ இங்கிலாந்தில் அவான் என்னும் நதிக் கரையிலுள்ள ஸ்ராட்போர்டு என்னும் கிராமத்தில் 1564-ம் ஆண்டில் வில்லியம் ஷேக்ஸ்பீயர் தோன்றினார். இவரது தந்தை ஐான் ஷேக்ஸ்பீயர் சில வரை வியாபாரியாயிருந்து காலக்கிரமத்தில் அதிகப் பொருள் ஈட்டி, பொது ஜன சேவை செய்து, அவர்களின் மதிப்பைப் பெற்றிருந்தார். வில்லியம் ஷேக்ஸ்பீயர் ஜெனிதத்தொபாது, அவர் கௌரவ நியாயாதிபதி பதவியை அடைந்து, அதிகச் சிறப்புடன் வாழ்ந்துவந்தார். ஐான் ஷேக்ஸ்பீயருக்கு சங்கீதத்திலும் நாடகத்திலும் அளப்பரிய பிரியம் உண்டு. ஷேக்ஸ்பீயரது தாயார் ஒரு நிலச் சுவான்தாரின் மகள்; நற்குணமுடையவள்.

ஷேக்ஸ்பீயர், தன் ஊரில் உள்ள கிராமர் ஸ்கலில், ‘சைமன் கண்ட என்ற ஆசிரியரிடம் கல்வி பயின்றார். இவர் பொலிவுள்ள வதனத் துடன், புத்தியின் சிகாலத்தைக் காட்டும் உயரிய நெற்றியும், அழகிய விழிகளும் அமையப்பெற்று மாணவர் திலகமெனப் பிரகாசித்து, உபாத்தியாயின் அன்பிற்குப் பாத்திரங்க விளங்கினார். பள்ளிக் கூடத்தில் லத்தீன், கிரீக் ஆகிய பாண்புகள் விசேஷமாகக் கற்பிக்கப் பட்டன. பிரெஞ்சு பாண்பும் இவருக்குக் கொஞ்சம் பயிற்சி உண்டு. இவ்விதம் பல மொழிகளிலும் பயிற்சிபெற்றது பிற்காலத்தில் இப் பாண்புகளின் பழ நூல்களில் புதைந்துகிடக்கும் விஷயங்களை ஆழந்து தெடுத்துத் தன் நாடகங்களுக்கு உபயோகிக்கத் துணையாயிருந்தது. குடும்ப நொடிப்பால், இவர் தம் பதின்மூன்றும் வயதில் கல்விச்சாலையை விட நேர்ந்தது.

இவர் பிறந்த ஊராகிய ‘ஸ்ராட்போர்டு’ பல்வளமும் நிறைந்து, வானளாவிய தருக்கள் செறிந்து, இயற்கை அழகு சொட்டும் ‘அவான்’ நதிக்கரையில் உள்ளது. அக் காலத்தில் அக் கிராமத்தைச் சுற்றி வனம் அடர்ந்திருந்தது. ஷேக்ஸ்பீயர் விடுமுறை நாட்களில் பையன் களோடு கானகத்தில் விளையாடச் சென்று, இயற்கை வனப்பைக்

மனிதனுக்கு மதமா, மதத்திற்கு மனிதனு என்பதைக் கவனியுங்கள்.

கண்டு களித்திருத்தல் வேண்டும். காலையிலும், மாலையிலும் மாட்சி மையுடன் கதிரவன் தோன்றி மறையும் சமாங்களில், விண்ணிடைப் புலஞ்சூம் அருங்காட்சிகள், இவர் மனதைப் பரவசப்படுத்தி இருத்தல் வேண்டும். அந்தந்தப் பருவங்களில், மரஞ் செடி கொடிகள் தங்கள் இலைகளை யுசீர்த்துத் தளிர்க்கும்போது இயற்கை யடையும் மாற்றங்களையும், புயற்காற்றஷ்டத்து, இடிமுழுக்கிப் பளீர் பளீரென மின்னி மழை பெய்யும்போது, இயற்கை அடையும் பயங்கரத் தோற்றத்தையும் பலதடவைகளில் கண்ணுற்று வியந்து பாராட்டி இருத்தல் வேண்டும். இதற்குச் சான்றுகள் அவர் ஆக்கிய நாட்களில் ஆங்காங்கு சொற் சித்திரங்களில் தீட்டப்பட்டிருக்கும் இயற்கை வாரணைகளேயாரும்.

ஷேக்ஸ்பியருக்கு முன்னுள்ள இங்கிலாந்து சரித்திரத்தில் உள்ளாட்டுச் சண்டைகளும், சபயப் போர்களும் மலிந்து கீடப்பது காணலாம். அவைகளால் நாடு பட்ட கஷ்டம் ஜனங்கள் மனதைவிட்டகலாகில்லை. இவர் சிறு பையனுக இருக்கும்போது, கணப்பைச் சுற்றி உட்கார்ந்து குளிர்காடும்போது, உள்ளாட்டுச் சண்டைகளால் ஏற்பட்ட கஷ்டங்களைப்பற்றி வயோதிகர் அதிக உணர்ச்சியுடன் பேசுவதை மிகக் கவனமாய்க் கேட்டிருத்தல்வேண்டும். இவ்வாறு கேள்வி மூலம் அறிந்த சரித்திரக் கதைகளை இவரது தேச சரித்திர நாடகங்களாக (Historical Plays) பரிணமித்தன எனக் கொள்ளல்வேண்டும். ஒரு தேசம் ஒற்றுமைக் குறைவால் சீறும் சிறப்பும் குற்றுமென்றும், ஒற்றுமையால் புத்துயிரும் புது வாழ்வும் பெற்றுச் சுலபமாக துறைகளிலும் செழித்தோங்குமென்ற உண்மைக்கு இங்கிலாந்து தேச சரித்திரம் எவ்விதம் எடுத்துக்காட்டாக இருக்கிறதென்று ஆங்கிலைப்பார்மனதில் பசுமரக் தாணிபோல் தம் சரித்திர நாடகங்களில் விளக்கிக்காட்டியிருப்பதே இதை ஏற்கிறும்.

ஆக் காலத்தில் பல நாடகக் கம்பெனிகள் கிராமங்கள்தோறும் சென்று நடித்துவந்தன. ‘ஸ்ராட்போர்டு’க்கு அருகிலிருந்த கெனில் ஹர்ட் மாளிகையில் எலிசபேத் ராணி விஜயம் செய்யும்போது, அவரசியைக் கொரவிக்கும் பொருட்டு நாடகம் நடைபெறும். ஊரிலும், ‘கெனில் ஹர்ட்’ மாளிகையிலும் நடிக்கப்பட்ட நாடகங்களுக்குச் சங்கீகப் பிரியான தன் தந்தையொடு அதிக ஆவலுடன் இவர் சென்றிருக்கவேண்டும். இந் நாடகங்களை இவரிடம் இயற்கையாய் அமைந்து கெடந்த கவிதா-நாடக சக்திகளை எழுப்பி வளர்த்து வந்தனபோலும்!

“ஆறிடு சேமுடும் மடுவும்போல் செல்வய” — ஒரு சமயம் ஒருவரிடம் குவிந்து மற்றொரு சமயம் இன்னேருவரிடம் செல்லும் இயல்வீய வேற்றுமைகள் இல்லை.

காதலுக்கு, நாடு, மொழி, நிறம், வகுப்பு மதம், வயது, அந்தஸ்த முதலிய வேற்றுமைகள் இல்லை.

புடையதாகையால், ஷேக்ஸ்பீயருடைய குடும்பம் கடலுல் நொடித்த தால் இவர் பதின்மூன்றாம் வயதில் பள்ளிக்கூடத்தை விட அவசியப் பற்பட்டதென முன்னே கூறினாலோம். ஆனால் அவரது குடும்பம் வறுமையால் பிடிக்கப்படும்படி அவ்வளவு தாழ்ந்த நிலைமையடைய வில்லை. படிப்பை விட்டவுடன் அவர் கொஞ்சக்காலம் உபாத்தியாய ராகவும், சில காலம் வக்கில் குமாஸ்தாவாகவும் வேலைபார்த்ததாகத் தெரிகிறது.

விவாஹம்

1582-ம் ஆண்டு ஷேக்ஸ்பீயர் பதினெட்டாம் வயதில் எட்டு வயதிற்கு முத்தக ஆண் ஹாத்வே என்ற மாதை மணங்தார்; ஐங்காண் டுகள் இல்லறம் இனிதே நடைபெற்றது. அதற்குள் சூசனை என்ற பெண் மகவும், ஹேம்லட், ஜாடித் என்ற ஆணும் பெண் னுமாகிய இரட்டைக் குழந்தைகளும் பிறந்தன.

இவ்விதம் முன்று பிள்ளைகளுக்குத் தந்தையான போகிலும், ஷேக்ஸ்பீயர் சிறு வயதாயிருந்தமையால் அவருக்கு வாலிபக் குறும்பு போகவில்லை. இவருக்கு வேட்டையில் அதிக விருப்பம் இருந்ததால், வாலிபரோடு வேட்டைக்குச் செல்வது வழக்கம். ஒரு நாள் இவர் தன் நண்பர்களுடன் தாமஸ் லீலி என்ற பிரபுவின் காட்டில் மாண் வேட்டை யாடினதற்காகக் கைதி செய்யப்பட்டு நீதி மற்றத்தில் தண்டிக்கப்பட்டதாகவும், அதன் பின் இவர் தாமஸ் லீலியை நின்தித் துப்பாட, அவர் முனிந்து பல இன்னல்கள் இழைக்க, அவைகளைத் தாங்கமாட்டாமல் ஊரைவிட்டு வண்டன் நகருக்கு ஒடினர் என்பார் ஒரு சாரார். மான் திருடனது கற்பனைக் கதையென மறுத்துத் ‘திரைகட லோடியும் திரவியம் தேடு’ என்ற கருத்தை மனத்திலிருத்தி ஷேக்ஸ்பீயர் வண்டனுக்குப் பொருள் தேடப் போனார் எனக் கூறுவர் மற்றிருந சாரார். காரணம் எவ்விதமிருப்பினும் ஷேக்ஸ்பீயர் 1587-ம் ஆண்டு வண்டனை அடைந்தார் என்பதில் யாதோரு அபிப்பிராய பேதமுங் கிடையாது.

வண்டனில் ஷேக்ஸ்பீயர்

ஷேக்ஸ்பீயர் வண்டன்மா நகரை யடைந்தபோது, எவிஜுபத் மஹா ராணியார் அரசாண்டார்கள். அவ்வம்மை காலத்தில் அங்கிய தேசத் தார் பயமின்றியும், உள்நாட்டுக் கலகமின்றியும் நாட்டில் அமைதி நிலவியிருந்தது. ஆகையால் இங்கிலாந்து செல்வத்திலும் கல்வியிலும் செழித்தோங்கிற்று. இக் காலத்தில்தான் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியார் நம் நாட்டிற்கு வியாபாரத்திற்கு வந்தனர். இங்கி

எல்லா உயிர்களிலும் வீற்றிருக்கும் பரம்பொருள் ஒன்றே.

லாந்தில் பொது ஜனங்களிடை அறிவுத் தாகம் அதிகமிருந்தது. அதைத் தணிப்பதற்கு பத்திரிகைகள், காவல்கள், படக் காச்சிகள் முதலான சாதனங்கள் அக் காலத்தில் கிடையாது. அக் காலத்தில் நாடகமே பொழுது போக்கிற்கும், அறிவு புகட்டுவதற்கும் நல்ல சாதனமா யிருந்தது. நாடகத்திற்குப் பொது ஜனங்களின் ஆதரவு அதிகமா யிருந்ததினால், படித்தவர்கள் நாடக மேழுதுவதிலும் நடிப்ப திலுமே தங்கள் முழு கவனத்தையும் செலுத்தினர். அக்கால நாடகாசிரியர்களாகிய கீன், மார்லோ, பீல், போமண்டே-பிளச்சர், பென் ஜான்ஸன் ஆகியோர் நல்ல ஊதியமும், புகழும் பெற்று வந்தனர். தன் குடும்பத்தை மறுபடியும் உயர்த்தக் கருதிய ஷீக்ஸ்பியரும் வெகு சீக்கிரம பொருளும், புகழும் சம்பாதிப்பதற்குச் சாதகமா யிருந்த நாடக வலகில் இறங்கியது போற்றத் தக்கதாகும். இத்துறையில் அவர் வெற்றி பெற்றதற்கு அவரது இயற்கை நாடகக்விதா சக்தியும், உழைப்பில் சலிப்பின்மையும் முக்கிய காரணங்களாகும்.

தமிழ் நாடகக் கலையைப் பற்றிச் சில வார்த்தைகள் கூறுகிறேன். இலக்கியத்திற்கும் வாழ்விற்கும் நெருங்கிய சம்பந்தமுண்டு. ஒரு நாட்டின் மக்கள் உற்சாகமும், வீரமும் நிறைந்து வாழும்போது உதிக்கும் இலக்கியம் மேலானதா யிருக்கும். ஒரு நாடு கண்ணத்தையில் இருக்கும் போது எழும் இலக்கியம் உபயோகமற்றதா யிருக்கும். எவிஜபெத் ராணி காலத்தில் இங்கிலாந்து உற்சாகம் நிறைந்து விளங்கினதால், அக் காலத்தில் ஆங்கில நாடகக் கலை உச்ச நிலை யடைந்தது. தற்காலம் ருஷியா விழித்தெழுந்து புன்முறைவுடன் தொழில் புரிந்துகொண்டிருப்பதால், அங்கு புத்தம் புதிய நாடகங்கள் எழுதப் படுகின்றன. நவீன முறையில் மின்சாரத்தால் இயக்கப்படும் நாடக சாலைகள் ஆயிரக் கணக்கில் கட்டப்படுகின்றன. ருஷியாவின் தலைநகரான மாஸ்கோவில் மாத்திரம் ஐயாயிரம் நாடகசாலைகளாம்! நம் தமிழ் நாட்டில் நாடகக் கலையின் நிலை அந்தோ பரிதாபம்! சரித்திர காலத்திற்கு முன்னால் எழுதப்பட்ட குலைபகாவலியும், சதாரமும், கோவில்நும், ஹரிச்சந்திரனும் தான் இன்றும் நடக்கின்றன. தமிழ் நாடக அரங்கத்தில் பாடகர்களைப் பார்க்கிறோமே யல்லாமல் நடிகர்களைக் காண்பது அருமையாயிருக்கிறது. இந் நிலைமை தமிழ் நாடு இன்னும் இக் கலையில் தூங்கிக்கொண்டிருப்பதை உணர்த்துகிறது. பழைய தமிழ் நாடக நூல்களை வங்காள சூடாக்கடலில் வீசி பெறிந்து விட்டுப் புத்துயிர் அளிக்கும் நவீன நாடகங்கள் தமிழில் எழுதப்பட வேண்டும். இப்பொழுதுள்ள நாடகக் கொட்டகைகளை இடித் தெரிந்து அழகிய நாடகசாலைகளைக் கட்ட வேண்டும்.

லண்டனில் அநேக நாடகக் கொட்டகைகளிருந்தன. முனிஸிபாலிடி, நாடகசாலைகளை ஊருக்குள் கட்டுவதற்கு அனுமதியளிக்காத தால், நகருக்கு வெளிப்புறத்தில் அவைகள் அமைக்கப்பட்டிருந்தன. நாடகங்களுக்குச் செல்லும் தனவந்தர்கள் குசிரைகளில் ஏறிச் செல்லுவது வழக்கம். கையிலொரு காசமின்றியும், ஆளுகளியின்றியும் லண்டன் சென்ற வேஷ்கஸ்பியர் 'குளோப்' நாடகசாலையில் நாடகத் திற்கு வருவோர்கள் குதிரைகளை கவனிக்கும் தொழிலில் அமர்ந்தார். கொஞ்ச காலத்திற்குப் பின் அந் நாடகக் கம்பெனியில் ஒரு நடிகரானார். நாள்தோலில் சுய முயற்சியால் முன்னேறி, பிரபல நாடக நூலாசிரியராகிய மார்லோஹின் நட்பைப் பெற்று அவருடைய உதவியால் பழைய நாடகங்களைக் காலத்திற்கெற்பப் புதிப்பித்தெழுசி நாடகம் அமைக்கும் சக்தியை விருத்தி செய்து கடைசியில் தானே சுயமாக நாடகங்களை இயற்றும் ஆற்றல் பெற்றார்.

இப் புனி ஒருவனுடைய வயதிற்கேறப மாறுபட்டுத் தோன்றும். அதற்குக் காரணம் மனிதன் பால்யத்திலும், வாலிபத்திலும், வட்யாதி கத்திலும் வெவ்வேறு வர்ண மனக் கண்ணுடியால் உலகை உற்று நோக்குவதாகும். ஒருவன் சிறு பையனு யிருக்கும் போது பொன் முட்டையிடும் வாத்துக் கதையைக் கேள்விப்பட்டவுடன் அதை உண்மையென நப்பி அவ்விதம் தனக்கும் ஒரு வாத்திருப்பின் நலமாயிருக்குமென ஆகாசக் கோட்டை கட்டுகிறுன். காரண காரியங்களுடன் உலகம் இயங்குவது சிறு வயதில் புலனுவதில்லை. மனம் முடித்து இல்லறம் இனிதே நடத்தும்போது, இப் பார் துன்பம் கலவாத இன்ப மயமாகத் தோன்றும். வாழ்வில் கஷ்டப்பட்டு அனுபவம் முதிர முதிர உலகம் காரண காரிய நியதியால் கட்டுண்டு நடக்கிற தென்றும், அறிவு மயங்கித் தவறிமூழ்ப்பின் அதன் பயன் துக்கமென்றும் ஒருவன் நமக்குத் தின்கிழமூத்தால் பழிக்குப் பழி வாநக வேண்டுமென்ற எண்ணமும் தோன்றல் இயல்பு. வயோதிகத்தில் குற்றம் பொறுக்கும் குணமிகுந்து இவ் வலுகு சாந்த மயமாகத் தென்படும் எனவே, ஒருவன் கருத்து வயதிற்கேறப மாறுவதுதான் அவனது அறிவின் வளர்ச்சிக்கும் அறிகுறியாகும்.

உற்சாகம் மிகுந்த வாவிப வயதில் லண்டன் நகரை யடைந்த வேஷ்கஸ்பியர் கவலையற்ற மனமாகிய வெள்ளோக் கண்ணுடியால் கோக்கியதால், உலகம் இன்பமயங்கத் தோன்றிற்று. ஆகையால் 1590-ம் ஆண்டு எழுதத் தொடங்கி 1600-ம் வருடம்வரை இன்பரச மிகுந்த பாடல்களும், இப்பகுதிலே நாடகங்களும் (Comedies) இயற்றினார். 'வீணஸ்-அடோனிஸ்,' 'வுக்கிரிலின் கற்பழித்தல்' ஆகிய இன்பப் பாடல்களும் இடைவிடா நகைப்பை விளைவிக்கும் 'தப்பிதத்தால்

வினாந்த தமாஷ், 'வென்ஸ் வியாபாரி,' 'கோடைகால நடந்திக் கணவு' முதலிய இன்பங்கிலே நாடகங்களும். சிகடன் பாஸ்டாப் திகழும் நாலாவது ஹேன்றி இரண்டு பாகங்கள், ஜிந்தாவது ஹேன்றி முதலிய சரித்திர நாடகங்களும் இச் காலத்தில் வரையப்பெற்றனவாகும்.

'வென்ஸ்-அடோனிஸ்' என்ற கவியை வைத்தாய்டன் பிரபுவிற்கு ஹேக்ஸ்பியர் அர்ப்பணம் செய்தபையால் அவ்வள்ளுல் இவருக்கு பெரும் சன்மானம் அளித்தார். பொருளீட்டும் நோக்கத்துடன் வண்டனை அடைந்த ஹேக்ஸ்பியர் செலவில் சிக்கனமா யிருந்து வந்தார். வைத்தாய்டன் பிரபு கொடுத்த பணத்தால் தகப்பனார் பட்ட கடனை அடைத்தார். இவரது நாடகங்கள் ஜனங்களால் பெரிதும் விரும்பப்பட்டதால், அதிகமாய் நடிக்கப்பட்டு நல்ல வருமானம் பெற்று வந்தார். 1597-ம் ஆண்டு சொந்த ஊரில் அழிய வீடொன் தும், ஏராளமான நிலமும் வாங்கினார். 1600-ம் வருடம் இரு முங்கிய நாடகக் கொட்டகைகளில் பங்காளியானார். இவ்விதம் இவர் வண்டன் போன பதிமுன்று வருடங்களுக்குள் செல்வமும் செல்வாக்கும் பெற்று உயர்நிலை யடைந்தார். 1600-ம் வருட முதல் 1607-ம் ஆண்டுவரை ஹேக்ஸ்பியர் தக்கமாகிய புகைபடிந்த கரிய மனக்கண் ணையால் உலகை உற்று நோக்கியதால், துணபங்கிலே நாடகங்களை (Tragedies) எழுதினார். 'ஹேம்லட்' 'ஒத்தலோ,' 'லீயர்' மன்னன், 'மேக்பத்' முதலிய சிறந்த துணபங்கிலே நாடகங்கள் இக்காலத்தில் வரையப்பட்டனவாகும். காண்போர் மனதில் கவலையும், கலக்கமும் ஒருங்கே விளைவிக்கும் சக்தியடைய நாடகமே உயரிய துணபங்கிலே நாடகமாகும். இவரது துணபங்கிலே நாடகங்கள் இத்தன்மையுடையன என விளக்க 'மேக்பத்' என்ற நாடகத்தை சிறிது ஆராய்வோம். 'மேக்பத்' பிரபு ஸ்காட்லண்டு தேச மன்னாகிய டன்கனின் தானைத் தலைவராவர். இவர் அரச பதவியில் மோகங்கொண்டு தன் வீட்டில் விருந்தினராக வந்திருந்த டன்கனைக் கொல்ல நினைக்கிறார். அவ் வெண்ணத்தை நிறைவேற்ற அவரது மனைவி பிடர் பிடித்துத் தள்ள அரசனைக் கொண்டு மேக்பத் மன்னாகிறார். ஆனால் டன்கன் புதல்வ ரிருவரும் தப்பியோடு இங்கிலாந்தின் படைவலியால் மேக்பத்தைப் போர்க்களத்தில் கொல்லுகிறார்கள். மேக்பத் மனைவி கொலையின் கொரோத்தைச் சுகிக்க முடியாது பைத்தியம் பிடித்து இறக்கிறார். மாபெரும் சேனூ தீபத்தியாகிய மேக்பத் பேராசைக்கு இடம் கொடுத்து சந்தர்ப்பம் இடம் கொடுக்கச் செய்த கொலைக் குற்றத்திற்கு அவர் மனச் சாக்ஷியால் மொத்துண்டு துயிலைத் துறந்து அரும் பொக்கஷ மாகிய மன அமைத்தியை இழந்து துக்கசாகரத்தில் கரை கானுது முழுகித் தலிப்பதை நோக்குங்கால் நம் கண்களிலும் கண்ணீர் சொட்டு

அவாவின்றி நாம் ஒரு சிறு காரியத்தையும் இயற்றல் முடியாது.

கிறது. மேலும் பாபத்தின் பயன் மரணம் என்பதை அறிவுறுத்தி நாமும் குற்றம் விளைவிப்பின் இக் கதியே நேருமென்ற திகிலை நம் மனதில் தோற்றுவிக்கிறது.

வேக்ஸ்பியர் சோகரசம் ததும்பும் துன்பநிலை நாடகங்கள் தொடர்ச்சியாக எழுதியதற்குக் காரணம் இக் காலத்தில் அவருக்குப் பல கஷ்ட நஷ்டங்கள் ஏற்பட்டு உலகம் துன்ப மயமாகத் தோண்றி யிருத்தல் வேண்டும். இவரது குடும்பத்தில் துக்கம் உண்டாகும் சம்பவம் ஏதாக்குலும் நிகழ்ந்திருக்க வேண்டும். இவருக்கு ஆதாவு அளித்து உயர்த்திய ஸவுத்தாம்டன் பிரபுவிற்கு தாழ்வு காலம் ஏற்பட்டது இவரது மனதைப் புண்படுத்தி யிருத்தல் வேண்டும். கவலை யென்னும் எட்டிக் கணியை ருசி பார்த்த பின்தான் மனிதன் வாழ வைப்பற்றி ஆழ்ந்து சிந்திக்கிற ஞகலால், வேக்ஸ்பியரது சிந்தனை சுக்தியும் இக்காலத்திலேயே முதிர்ச்சி யடைந்தது. இவருடைய துன்பநிலை நாடகங்களில்தான் இவரது மனோசக்தியின் மாண்பு காணக் கிடக்கிறது.

வேக்ஸ்பியர் ஸண்டனில் தங்கியிருந்த கடைசி காலமாகிய 1607-ம் வருஷ முதல் 1611-ம் ஆண்டுவரையில் எழுதிய நாடகங்களில் சோகரசம் நிறைந்திருந்த போதிலும் இன்பமாக முடிகின்றன. இக் காலத்தில் இயற்றியவைகளில் 'சிம்பலின்,' 'மாரிகாலக் கதை,' 'புயற்காற்று' முக்கியமானவை. இத்தாலி தேசத்திலுள்ள மிலான் சமஸ்தான மன்னாகைய பிராஸ்ப்ரோ தன் தம்பி அந்தோனியோவிடம் அரசாங்க நிர்வாகத்தை ஒப்புவித்து, மாந்தரீக வித்தையில் மனதைச் செலுத்திவருகிறார். அந்தோனியோ நேப்பில்ஸ் அரசன் உதவியால் அரசனுகி, பிராஸ்ப்ரோவையூம் அவரது மகள் மிராண்டாவையூம் ஒரு படகில் வைத்து நடுக்கடலில் விடுகிறார்கள். தெய்வ சங்கல்பத்தால் அப் படகு மூழ்காது மத்தியதரைக் கடலிலுள்ள ஒரு தீவை அடைகிறது. பிராஸ்ப்ரோ தன் மகளுடன் ஏரியல் என்ற தேவதையை மந்திர பலத்தால் குற்றேவல் செப்யச் சொல்லி அங்கு வசித்துவருகிறார். ஒருங்கள் நேப்பில்ஸ் தேசத் தரசன், அவனுடைய மகன் பர்டி ணைண்டு, அந்தோனியோ முதலானேர் ஒரு கப்பல் படையுடன் ஆப் பிரிக்காவிலிருந்து இத்தாலி தேசத்திற்குத் திரும்பிச் செல்லும்போது இத் தீவிற்கருகில் வருகிறார்கள். இதையறிந்த பிராஸ்ப்ரோ ஏரியலை ஏவிப் புயற்காற்று உண்டாக்கிக் கப்பல்களைத் தன் தீவிற்குக் கொண்டு வருகிறார். பர்டி ணைண்டிற்கும் மிராண்டாவிற்கும் காதல் அரும்புகிறது. பிராஸ்ப்ரோ தன் தம்பியையூம், ஜென்ம் விரோதியாகிய நேப்பில்ஸ் தேசத்து மன்னையூம் மன்னித்துத் தன் மகளைப் பர்டிணைண்டு

இச்சையே உலகத்தை ஆக்கியது.

ஒற்குக் கண்ணிகாதானம் செய்துகொடுக்கிறார். இந்நாடகத்தை 1607-ம் ஆண்டிற்கு முன் ஷேக்ஸ்பியர் எழுதியிருப்பரேல், துண்பத்திலே நாடக மாகவே முடித்திருப்பர் பிராஸ்பரோ பழிக்குப் பழி வாங்கக் கருதி கப்பல்களைப் புயற்காற்றல் கடவில் கவிழ்த்தியிருப்பர். இக் காலத் தில் ஷேக்ஸ்பியர் சாந்த நிலையடைந்தார். மாலை வேளையில் மஞ்சள் வெயிலில், இப் புவி மனத்திற் கினிமையாகத் தோன்றுவதுபோல ஷேக்ஸ்பியருக்கும் வாழ்வு அன்பு மயமாய்த் தோன்றினமையால், இக் காலத்தி லெமுதிய நாடகங்களை இன்ப நிலை நாடகங்களாக்கினார்.

இறுதிக் காலம்

1600-ம் ஆண்டுக்குப் பின் ஷேக்ஸ்பியர் வருடம் ஒன்றுக்கு 3000-பவன் வருமானம் பெற்றுவந்தார். சொந்த ஊருக்குத் திரும் பிப் போகும் காலத்தையே ஆவலுடன் எதிர்பார்த்து, அங்கு ஏராளமான நிலம் வாங்கினார். திருவியங் தேடும் நோக்கத்தோடு வண்டனையடைந்த ஷேக்ஸ்பியர், வாழ்க்கைப் போரில் வெற்றியற்று வாகை மாலை சூடி, நாடகசாலைகளின் பங்குகளை விற்றுவிட்டு, 1611-ம் ஆண்டு ஸ்ராட்போர்டுக்குத் திரும்பினார் உலகம் போற்றும் ஒப்பற்ற தன் நாடகங்களை ஒன்று சேர்த்துப் புத்தக ரூபத்தில் ஷேக்ஸ்பியர் வெளியிடாதது ஆச்சரியமாயிருக்கிறது. அவைகளைப்பற்றிச் சிந்தனை சிறி தும் ஏனோ செலுத்தாது அவைகளின் கையெழுத்துப் பிரதிகளைக் கூடத் தன்னிடம் ணவத்துக்கொள்ளவில்லை!

ஷேக்ஸ்பியர் ஸ்ராட்போர்டுக்குத் திரும்பிய பின் எழுத்து வேலையை அறவே விடுத்து அபரிமிதமான சுந்தோஷத்துடன் கிராம சேவையில் காலத்தைக் கழித்து வந்தார். ஸ்ராட்போர்டு வாகிகள் இவரது சேவைக்காகப் பெரிதும் மரியாதை செய்து வந்தனர். ஊர்ப் பணி செய்துகொண்டிருந்த ஷேக்ஸ்பியர் நோய்வாய்ப்பட்டு, ஜிம்பத்தி ரண்டாம் வயதில் பிறந்த தினத்தில் 1616-ம் வருடம் ஏப்ரல் 13-ல் பூதவுடம்பு நீத்துப் புகழுடம்பு பெற்றார். பெரிய மனிதர்களைப் புதைக்கும் அவ்வுரக் கல்லறையில் வெகு மரியாதையுடன் அடக்கம் பண்ணப்பட்டார். அவரது குழிமேடுக் கல்லில், “அருமை நன்பாரே! என் குழியைத் தோண்டாதீரேன ஏசுவின் பேயரால் கேட்கே கோள்ளுகிறேன். தோண்டாதவைனைக் கடவுள் ஆசிர்வதிப்பாக; தோண்டேகிறவைனச் சமிப்பாராக!” என வெட்டப்பட்ட டிருக்கிறது. இவ் வாசகம் ஷேக்ஸ்பியரால் எழுதப்பட்டதாகும். கேவலம் கல்லறைக் கல் தன் ஞாபகச்சின்னமாயிருக்க விரும்பியது ஏனோ? அக்கால மக்களைக் களிப்பிக்க எழுதப்பட்ட தன் நாடக நூல்கள் எக்கால மக்க

எங் கேரூம் மனதிற்கு ஏதாவது வேலை கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும்.

ளின் அறிவுத் தாகத்தைத் தணிக்கும் வற்றுத் தூற்றுக் கூலங்குமென ஷேக்ஸ்பியர் எண்ணவில்லைபோலும்! ஆம், பெரியோர் தங்கள் பெருமையை உணர்வதில்லை. ஷேக்ஸ்பியர் நால்களைப் படிப்போர் மனம் இன்ப வாரித்தியில் ஆழ்ந்து தத்தளியாது என் செய்ய முடியும்! இவரது நூலின்பத்தை நுகரும் மக்கள் இவரை எவ்விதம் மறப்பார்? உலகின் பல பாகத்தினின்றும் வருடஞ்தோறும் ஆயிரக்கணக்கில் இம் மகானின் கல்லறைக்கு யாத்திரை சென்று வருகின்றனர். இன்று ஷேக்ஸ்பியர் உயிர்பெற்று எழுந்தால், உலக மாந்தரால் போற்றப்படுவதை அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைவார் என்று சொல்லவும் வேண்டுமோ?

ஷேக்ஸ்பியரது புலமை

லண்டனிலுள்ள ஷேக்ஸ்பியரது நண்பர்கள் அவரது ஞாபகார்த்தமாக அவராக்கிய எல்லா நூல்களையும் ஒன்று சேர்த்து 1620-ம் வருடம் வெளியிட்டனர். அந்நாள் முதல் இந்நாள்வரை அஃது எடுக்க எடுக்கக் குறையாத அறிவுச் சுரங்கமாக ஒளிர்கிறது. அவரது நூல்கள் பல பாலைகளிலும் மொழிபெயர்க்கப்பட்ட டிருக்கின்றன. நம் தாய் பாலையிலும் அவரது நூல்கள் யாவும் மொழிபெயர்க்கப் படின் தமிழனங்கு சிறப்படைவாள். ஆயிரக்கணக்கில் உரைநூல்கள் பல தேச அறிவாளிகளாலும் எழுதப்பட்ட டிருக்கின்றன. லண்டனில் “ஷேக்ஸ்பியர் புத்தகாலயம்” ஒன்றிருக்கிறது. அதில் அவரது நூல்களும் உரை நூல்களும் மாத்திரம் வைக்கப்பட்டிருந்தால், விடாக்யான் நூல்களின் தொகையை ஒருவாறு ஆகித்துக்கொள்ளலாம். ஷேக்ஸ்பியர் முப்பத்தேழு நாடகங்களும், சில்லரைப் பாக்கள் பலவும் இயற்றியிருக்கிறார். ‘வுக்கிரிலின் கற்பழித்தல்,’ ‘வீனஸ்-அடோனிஸ்’ ஆகிய முக்கிய பாக்கள் இரண்டிலும் இன்பச் சுவை மலிந்திருத்தல் காணலாம். இவரது நாடகங்கள் யாவும் இன்பநிலை நாடகம் (Comedy), துண்பநிலை நாடகம் (Tragedy) ஆகிய இருபெரும் பிரிவுகளில் அடங்கும்.

இன்பநிலை நாடகத்தில் முக்கிய நாடகப் பாத்திரங்கள் பல இன்னங்கள் அடைந்தபோதிலும், இறுதியில் இன்புறுகின்றனர். வெளிஸ் வியாபாரி, கோடைகால நடேரிசிக் கனவு, புயற்காற்று ஆகிய இவைகள் இன்பநிலை நாடகங்கள். அல்லி அர்ஜூ-ஏ-ஏன் என்னும் தமிழ் நாடகம் இவ்வினத்தையே சேரும். விஜயன் அல்லியை அடைவதற்குக் குறத்தி தந்த மாத்திரையைக் குளத்தில் உரைப்பதும், பாம்பின் கனம் குறைந்த தற்காகப் பாம்புப் பிடாரன் அல்லியை முனிவதும் ஆகிய சிகம்சிகள் உள்ளத்தை உவகையில் அமிழ்த்துவதுபோன்று, ஷேக்ஸ்பியரது

சோம்பேறியின் மனம் பேயின் கொழிச்சாலை.

இன்பநிலை நாடகங்களிலும் நடைச்சவை, இன்பச்சவை பொங்கித் ததுமிழி மனதைப் பரவசப்படுத்துகிறது. வெளில் வியாபாரியில் டுங்கொடி போர்ஸியா வக்கிலுடை தரித்து, நீதிமன்றம் சென்று தன் கணவனின் ஆருயிர் நண்பர் அந்தோனியாவை என்ன வாயிலிருந்து மீட்டி, என்றும் பிரியாமல் அணிந்திருக்க வேண்டுமென்று தன் பர்த் தாவிற்குக் கொடுத்திருந்த கணையாழியைப் பெறுவதும், கணவன் அந்தோனியாவுடன் இல்லம் புகுந்தவுடன் கணையாழியைக் கேட்டுப் பினங்கி இறுதியில் உண்மை யுரைப்பதும் ஆகிய நிகழ்ச்சிகள் ஆனால் தத்தை அள்ளி யிரைக்கின்றன.

துன்பநிலை நாடகத்தில் கதாநாயகர்கள் ஆசாபாசத்தால் கட்டின்டு கஷ்ட சந்தர்ப்பத்தில் சிக்கி, துன்பத்தி லுழன்று, இறுதியில் இன்னுயிரையும் இழக்கின்றனர், மேக்பத், ஹேம்லட், லீயர் மன்னன், ஒத்தலோ முதலியன் கல்மன்னதையும் கரைக்கும் துன்பநிலை நாடகங்களாகும். கோவலன் நாடகம் இவ்வினம். கோவலன் மாதவியின் காம வலையிற் பட்டு, செல்வமிழந்து, சிரமப்பட்டு, மதுரையில் கொலையுண்பதும், ஆழ்ந்து விசாரியாது தன் கணவனைக் கொன்ற பாண்டியனைக் கண்ணகி அழித்து மதுரையை எரிவாய் மடுப்பதும், துயரையும் திகிலையும் ஏககாலத்தில் உண்டாக்குவதைப்போல ஷேக்ஸ்பிரது துன்பநிலை நாடகங்களிலும் சோகஶம் ததுமிழி ஓடுகிறது. சகல கலைகளுக்கும் உறைவிடமாய், வாலிபத் திலகமாய் விளங்கும் ஹேம்லட் கயற்கண்ணால் ஒபிலியாவைக் காதலிக்கிறார் அச் சமயம் அவரது பிதாவின் ஆவி தோன்றித் தன்னை வஞ்சகமாய்க் கொன்று நாட்டையும், நன் மனைவியையும் அபகரித்த கொடியோனையை தன் சீகோதரனை வாழுக் கிறையாக்கி வஞ்சசம் தீர்க்க வேண்டுமெனப் பணிக் கிறது. இவ் வராணையை ஏற்ற ஓஹம்லட்டிற்கு உலகம் உத்தமர் உறைவிடம் என்ற எண்ணம் மறைந்து, அசரர் வாழும் ஆபாச இடமெனக் தோன்றினமையின், இப் பிரபஞ்ச வாழ்வை வெறுக்கிறான். உடம்பெடுத்தகிற்காகப் புலம்புவதும், மணப் பெண்ணைக் கூகிழ வேண்டிய ஒபிலியா பினக்கோலமான்னதைப் பார்த்து ஆற்றெலைக் குயரத்தில் ஆழ்ந்து அவருடைய சுவத்தின்மேல் விழுந்தமுவதும், முடிவில் சிற்றப்பனைக் கொன்று தானும் மடிவதும் எவருள்ளத்தையும் உருக்கும்.

ஷேக்ஸ்பிர கன் நாடகங்களுக்கு வேண்டிய விவையங்களைக் கற்பனே சக்தியால் சிருஷ்டியாது, பழங் கதைகளையும், சரித்திர நிகழ்ச்சிகளையும் நாடக ரூபத்தில் அமைத்தார். ஆகையால், இவரது நாடகங்களில் காணப்படும் அருங் கதைகளுக்காவது இன்சவைக் கவிகளுக்கு

ஆண்டவன் குணங்களைச் சதா சிந்தித்துக்கொண்டிருப்பது தீய எண்ணங்களை ஒட்டுவதற்கு மகா நல்ல வழி.

காவது இன்று உலகம் இவரைப் போற்றவில்லை. ‘அடுத்து காட்டும் பளிங்குபோல்’ தானுறையும் இப் பிரபஞ்சத்தைப் பிரதிபலிக்கும் ஆற்றல் வாய்ந்தவரே புலவர் பெருமான் எனப்படுவார். ஷேக்ஸ்பீயர் இயற்கை வனப்புக்களைச் சொற் சித்திரங்களில் தீட்டியிருப்பதுடன் மக்கள் மனதையும் நன்கு பிரதிபலித்திருக்கிறார். மாலை வேளோயில் உய்யார வனத்தில் வாவிகளில் நீர்க்கோழிக் கூட்டம் நீந்தி விளையாடுவதைக் கண்ணுற்றும், தென்றலில் அலைந்தாடும் பூங்கொம்புகளினின் நெழும் வாசனையை முகர்ந்தும், சிலி குயில் முதலை புள்ளினங்களின் சங்கீதங்களைக் கேட்டும் செல்லுவதுபோல இவரது நூல்களை வாசிக்கும்போது. ஆங்காங்கு தென்படும் வர்ணனைகள் மனதிற்கு இன்ப மூட்டுகின்றன. எனினும் இயற்கை யணங்கின் ஏழிலைப் பாடுவதில் சிலர் இவரையும் தாண்டியிருக்கின்றனர் எனச் சொல்லலாம். ஆனால் நாடகப் பாத்திரங்கள் சிருஷ்டிப்பதில் இவருக்கு இனை இப் புவியில் எவரும் இல்லை என அஞ்சாது அறையலாம். “உலகம் பலவிதம்” என்பது பழமொழி. மாந்தர் குணத்தினும், செயலிலும், உருவிலும் வித்தியாசப்பட்டுத் தோன்றுவது பிரத்தியட்சம். குணத்திற்குத் தக்கபடி நடை யுடை பாவனை அமையும். இயற்கையோடு ஒப்ப ஷேக்ஸ்பீயர் உண்டாக்கியிருக்கும் எண்ணற்ற நாடகப் பாத்திரங்களும் ஒரு வருக்கொருவர் வித்தியாசப்பட்டே விளங்குகின்றனர். இவரது பேனுவாகிய மந்திரங்க் கோலால் தட்டி எழுப்பப்பட்ட ஹேம்லட், மேகபத், ஓத்தலா, பால்ஸ்டாப் ஆகிய ஆடவர்களையும், டெஸ்டி மோனை, போர்ஸியா, லூபிலியா போன்ற வனிதா ரத்தினங்களையும் கேவலம் ஷேக்ஸ்பீயர் மூளையிலிருந்து உதித்த கற்பனை மக்கள் எனக்கருத முடியவில்லை. உயிருள்ளவர்களாகவே தோன்றுகின்றனர். நாடகப் பாத்திரங்கள் சிருஷ்டத்திருப்பதில்தான் ஷேக்ஸ்பீயரது சிந்தனை சக்தியின் ஆழமும், கற்பனை சக்தியின் உயர்வும் புலனுகின்றன. ஆம், மக்களின் உள்ளத்தை அவர்களின் வாக்கிலும், செயலிலும் பிரதிபலிக்கும் வன்மையில் எப் புலவரும் இவருக்கெதிரில் நிற்றல் முடியாது.

பால்ஸ்டாப்

நாடகப் பாத்திரம் சிருஷ்டிக்கும் சக்தியை விளக்க இவர் மனதி விருந்து உதித்த விகடர்களுக்கெல்லாம் அரசனை விளங்கும் பால்ஸ்டாப்பைப்பற்றிச் சிறிது கூறுவோம். பால்ஸ்டாப் இவரசராகிய ஜிந்தாவது ஹேன்ரியின் விகடன். பருத்த சரீரமும், உண்ண உண்ண விசாவிக்கும் சால்போன்ற தொந்தியும் உடையவன். “நீ உன் பாதக்

தினங்தோறும் செய்யும் ஆழந்த சிங்தனையால்-தியானத்தால் எல்லா தீய பழக்கங்களையும் மாற்றி, உயர்வை அடைந்து நம்முன் புதியதொரு சக்தியைப் பெற்று சிறப்படையலாம்.

களைப் பார்த்து எவ்வளவு காலமாகும்?" என ஹென்றி அவனைக் கேட்க, "நான் வாவிப்பூயிருக்கையில் பார்த்ததுண்டு" என விடை யிறுக்கிறான். முகத்தைக் காட்ட வேண்டாமென முனிந்த அரசன் முன் முகத்தை மூடிச் சென்றவனும், திருடர்களைக்கொண்டு தோட்டத்திற்கு நீர் பாய்ச்சிப் "பொழுது புலர்துவிட்டது, நிறுத்துங்கள், நிறுத்துங்கள்" எனக் கூவியலனுமான தேன்னுவிராமணைத்தான் பால்ஸ் டாபிற் கீடாகப் பகரலாம். இவனது வாக்கும் செயலும் நகைப்பையே விளைவிக்கின்றன. ஐந்தாவது ஹென்றி போருக்குச் சிப்பாய்கள் சேர்க்கும்படி பால்ஸ்டாபிடம் பணம் கொடுத்தனுப்புகிறார். அதைக் கண்டவாறு செலவழித்துவிட்டு, எலும்பும் தொலுமாயுள்ள பிச்சைக் காரர்களைச் சொற்பச் செலவில் திட்டி, அவர்களுக்குத் தலைவருக்கக் கண்டோர் நகைக்க லண்டன் மாநகரின் வீதி வழியாகப் போர்க்களம் நோக்கிச் செல்லுகிறான். அந்தச் சேனையைப் பார்த்த ஐந்தாவது ஹென்றி "உடலுறுதியற்றவர்களை என் படையில் சேர்த்தாய்?" எனக் கேட்க, "திடத் தோள்வீரர்களும் போர்க்களத்தில் மழிந்து மன்னேடு இரண்டறக் கலக்கத்தான் போகிறார்கள். இவர்களைன்ன அதற்குத் தகுதியற்றவர்களா?" எனப் பதிலளிக்கிறான். போர்க்களத் தில் பால்ஸ்டாபை ஒரு வீரர் எதிர்க்கிறார். சற்று நேரம் வாள் போர் புரிந்து குப்புற விழுந்து இறந்ததுபோல் பாசாங்கு செய்கிறான். அந்த வீரர் விழுந்தவனை வெட்டாது விட்டுச் செல்லுகிறார். சற்றுநோம் கழித்து மெதுவாகச் கண்களை விழித்து, நான்கு திக்கிலும் நோக்கிப் பகைவர் சமீபத்திலில்லாமை கண்டு எழுந்திருக்கிறான். ஹென்றியால் குத்தி வீழ்த்தப்பட்ட அஞ்சா நெஞ்சம் படைத்த ஊட்டஸ்பரின் சலம் அருகில் கிடப்பதைப் பார்க்கிறான். அவரும் தன்னைப்போல் பாசாங்கு செய்துகிடந்து எழுந்துவிட்டால் ஆபத்தெனக் கருதி, அப் பிரேதத் தின் மேல் நாலைந்து தடவை வாளால் குத்துகிறான். இத் தருணம் ஹென்றி அங்கு வந்து "இறந்துகிடந்த நீ எவ்விதம் உயிர்பெற்றோ?" என வினவு, "நான் இவ் வீரனேடு நெடுநேரம் கடுமேபோர் புரிந்து வெட்டி வீழ்த்தினேன். இவரைக் கொன்ற கொரவம் என்னைச் சேர்ந்தது" எனகிறான். இவ்விதம் குருதி வெள்ளம் பாய்ந்தோடும் போர்க்களத்திலும் பால்ஸ்டாபின் விகட புத்தி போகவில்லை. இவ்வைப் படைத்த வேக்ஸ்பியரின் நாடக சக்திக்கும் ஓர் அளவுண்டோ?


வேக்ஸ்பியர் ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்து, லண்டன் மாநகரத்தில் வாழ்க்கைப் போரில் வெற்றிபெற்றுக் கடைசி காலத்தைத் தன் சொந்த ஊரில் கழித்தார். இவரது நூல்கள் அகவுலகையும் புறவுலகையும் தெற்றெனப் பிரதிபலிக்கும் பெருமை வாய்ந்தன. இவரது நூல்களில் இயற்கை எழில் சொற்சித்திரங்களில் தீட்டப்

தீய பழக்கத்தால் கெடும் மாணிடர் கோடா கோடி.

கிறிஸ்துநாதரின் உயிர்த் தியாகம்.



(ரேவண்டு ஜே. பி. கிரிகரியின் பிரசங்கத்தின் மொழிபெயர்ப்பு.)



த்தொன்பது நூற்றுண்டுகளுக்கு முன் சிலுவை மரத்தில் ஏசநாதர் தமது பிராணஸைப் பலியாக்கிக் கொடுத்தார். இப் பெரிய தியாகத் தின் சரிதை தேசங்கள்தோறும் பல வேறு பாலைகளில் எழுதப்பட்டு வருகிறது. உலக முடிவு பரியந்தம் வர விருக்கும் தலைமுறையார்களுங்கூடக் கிறிஸ்துநாதரின் மரணத்தைச் சிந்தித்தும் பிரசங்கித்தும் வருவார்கள்.

அக் காலத்துச் சரித்திராசிரியர்கள் இச் சம்பவத்தைப் பலவாறுகளுக்கிணித்திருக்கிறார்கள். அவர்களில் ஒவ்வொருவரும் தனித் தனியே கிறிஸ்துநாதருடைய சிலுவை மரத்துப் பலியை விவரித்துக் காவியங்கள் எழுதி யிருக்கிறார்கள். அவர்கள் கூறும் விஷயங்களில் எவ்வித முரண்பாடுமில்லை. எழுதப்பட்டுள்ள சரித்திரங்களில் இப் பெரிய தியாகத்தின் விசேஷங்கள் பொருத்தமுள்ள முறையில் விளக்கப்பட்டிருக்கின்றன. உலக சரித்திரங்கள் மட்டுமல்ல, பெற்றேர்கள் பின்னொளுக்குத் தலைமுறை தக்துவமாகச் சொல்லி வைக்கும் பரம் பரை ஜிதீகங்களுங்கூட இச் சம்பவத்தை நிரூபிக்கின்றன. தத்துவ

பெற்றிருப்பதுடன், வையத்தார் உள்ளக் கருத்துக்கள் யாவும் பொதிந்து கிடக்கின்றன. ஆங்கில அணங்கு ஷேக்ஸ்பியரைத் தன் முடியில் சூடிப் பெருமை அடைந்துகொண் டிருக்கிறார்கள். இவரது நூல்கள் பல்வேறு பாலைகளிலும் மொழிபெயர்க்கப் பட்டிருக்கின்றன. புவிப் புலவர்களுக்கெல்லாம் ஷேக்ஸ்பியரே சக்கிரவர்த்தி என்பது பல்மொழி வல்லார் துணிவாகும். கார்முகில்போல் சதா அறிவு மழு வருஷிக்கும் நூல்களை ஈந்த ஷேக்ஸ்பியருக்கு உலகம் என்றும் கடமைப்பட்டிருக்கிறது.

ஆண்டவர் அபார அண்டத்தையும் அதில் அடங்கிய அனைத்தையும் அன்புடன் மானிட மக்களுக்கே கொடுத்திருக்கிறார். அவைகளை அறிந்து உபயோகித்து அனுபவிக்க வேண்டியது மனுஷ சமூகமே.

சாஸ்திரம் முதற்கொண்டு ஏனைய சாஸ்திரங்களும் இவ் வண்மையை ஸ்திரப்படுத்துகின்றன. ஆகையால் சிலுவை மரத்தில் கிறிஸ்து நாதர் செய்த உயிர்த் தியாகம் மறுக்கக் கூடாத ஓர் சத்தியம்.

சரித்துறங்களில் கூறப்படும் இப் பெரிய பிராண பலியை நாம் ஆராய்ந்து பார்க்க பல வேறு மார்க்கங்களைக் கூறலாம். இவ்வளவு பரித்திக்கத் தக்க சம்பவம் நாடகங்களிலுங்கூட வருணிக்கப்படவில்லை. எல்லோருக்கும் நன்மையே செய்துகொண்டு வந்த ஏசநாதர் தம் மினத்தவராலே கொலைபுரியப்பட்டார். குற்றமற்றவர்கள் பலர் தண்டிக்கப்பட்டவர்களாயினும், கிறிஸ்துநாதருக் கிடப்பட்ட கொடிய தண்டனையில் விளங்குவது போன்ற நீதித்தவறு இழைக்கப்பட்ட டிருப்பதாக எக் காலத்தும் எந்தப் புல்தகத்திலும் குறிக்கப்பட்ட தில்லை. ஏசநாதர் தண்டனைக்குரிய குற்றம் எதுவும் செய்யவில்லை பென்று அவரை சிசாரித்த நீதவான்கள் அனைவரும் ஏகோபித்த அபிப்பிராயம் கூறியிருக்கிறார்கள். இவருக்கு மரண தண்டனையிட்ட வருங்கூட “இவரிடத்தில் எந்தக் குற்றத்தையும் காணேன்” என்று பகிரங்கமாகச் சொன்னார். ஆனாலும் மாசற்றவரென்று ஒப்புக் கொள்ளப்பட்ட ஏசநாதருக்கு மரண தண்டனை யிடப்பட்டது.

எங்கும் கேட்டிராத விசேஷம்

மதக்கோட்பாடுகளில் கிறிஸ்துநாதருடைய மரணம் முக்கியம் படைத்தது. ஏனெனில் கிறிஸ்து மார்க்கத்திற்கு இதுவே அஸ்தி வாரம். கிறிஸ்துவானவர் சிலுவையில் மரிக்காதிருந்தால், கல்லறையிலிருந்து அவர் உயிர் பெற்று எழுந்திருக்க முடியாது. அவர் உயிர்த் தெழாதிருந்தால், கிறிஸ்து மதம் புனிதமடைந்து மக்களுடைய மனங்களைக் கவரும் சக்தி பெற்றிராது. ஏசநாதர் தம் உயிரைச் சிலுவை மரத்தில் பலிகொடாதிருந்திருப்பாராயின் உண்மைத் தியாகத்தைக் கிறிஸ்து மதம் அறிந்திராது. மேலும் சகல மதங்களுக்கும் தியாகமே அஸ்திவாரமாக விருக்கிறபடியால், தியாகமில்லாத மதம் தோன்றி விருக்கக் காரணமில்லை.

அன்றியும் கிறிஸ்து மதத்தின் சாரம் சிலுவைப் பலியில் அடங்கி யுள்ளது. கிறிஸ்துவைப் போதிக்க வந்த அர்ச் பவுல் சிலுவை மரத்து ஊயிர்விட்ட நாதனைக் குறித்துப் பிரசங்கிக்காதிருந்தால், போதகர் தொழிலுக்குத் துரோகஞ் செய்ததாக எண்ணப்பட்டிருப்பார். “வழி யும், உண்மையும், உயிரும் நானே” என்று கிறிஸ்துநாதர் தம்மைப்

மனித வளர்ச்சியை எவ்விதத்திலும் தடைப்படுத்தும் அல்லது நாசப் படுத்தும் மதச் சட்டங்களையோ தேசச் சட்டங்களையோ சமூகச் சட்டங்களையோ மனிதர் நாசப்படுத்தினாலன்றி மானிடர்கள் ஒருக்காலும் முன்னேற முடியவே முடியாது.

பற்றிக் கூறியுள்ளார். ஆயினும் அவர் சென்ற வழி சிலுவை மரம் நாட்ப்பட்ட கல்வரி மலையை நோக்கின்னு. சிலுவை மரத்தில் தொங்கும் பொழுது, ரோமர் படைத் தளகர்த்தன் ஒருவன் கிறிஸ்து நாதர் வழி திருப்பினுன். “உண்மை என்ன”வென்று பிலாத், தான் கேட்ட கேள்விக்கு இச் சம்பவம் தக்க விடையாகவும் மிருந்தது. சிலுவை மரத்தில் உயிர்விட்ட நாதர் சித்திய ஜீவியத்தை மக்களுக்கும் பெற்றுத் தந்தார்.

கிறிஸ்து மார்க்கத்தின் வெற்றியும், மகிமையும் கிறிஸ்தவர்களுடைய நம்பிக்கையும் ஆதாவும் ஏசநாதருடைய தியாகத்திலிருந்து பிறக்கின்றன. ஏனெனில் அவர் சிலுவையைக் கொண்டே தீய வழி களுக்கு இழுக்கும் சக்திகளை வென்று சாவின் பயங்கரத்தைப் போக்கி உலகத்தை மீட்டிருக்கிறார். “ஏந்தக் கிறிஸ்தவன் தன் நுடைய சிலுவையைத் தூக்கிக்கொண்டு அவர் பின் செல்லுகிறானே, அவன் எதற்கும் அஞ்ச வேண்டியதில்லை” என்ற ஏசநாதர் கூறியிருக்கிறார்.

சிலுவைத் தியாகம் உலக சரித்திரத்தில் கேட்டிராத மாறுதல் களை உண்டுபண்ணி யிருக்கிறது?

உலகத்தின் மத்திய வஸ்தானம்

கிறிஸ்துநாதரின் மரண காலத்தில் ரோமருடைய ஆக்ஷி உலக மெங்கும் சிறந்து விளங்கியது. பிரளை காலத்துக்குப் பின்னுள்ள 2000 வருஷ உலக ஞானம் அனைத்தும் அவர்கள் வசம் அடங்கி யிருந்தது. எல்லா சுக போகங்களையும் அவர்களே அனுபவித்து வந்தார்கள். அந்திய நாட்டு விளை பொருட்கள் கடல் மார்க்கமாக ரோம் நகர் வந்து சேர்ந்தன. உலக வர்த்தகத்தில் அந் நகர் தலைமை பெற்றிருந்தது. அத்லாந்திக் சமுத்திரத்திலிருந்து யூபிராட்டிஸ் நதிவரையிலும் ஆப்பிரிக்காக் கண்டத்துப் பாலை வனங்களிலிருந்து ரைன் நதி, டானியூப் நதிவரையிலும் ரோமருடைய அதிகாரம் வலுத்து நின்றது. ஆயினும் ஒரு சிலரே அவற்றை அதுபவித்து வந்தார்கள். ஏனென்றால் ரோமருடைய பேரும் கீர்த்தியும் அவர்களுடைய அடிமைகள் செய்து வந்த ஊழியங்களிலிருந்து பெறப்பட்டன. அடிமைகளில்லாத வீடுகளை அக் காலத்தில் காண்பதறிது. செல்வச் செருக்கு ரோமருடைய புத்தியை மழுக்கிவிட்டது. மக்கள் விருப்பினபடி நடந்து சுகாநுபாவங்களை நூகர வேண்டியதே வாழ்க்கையின் நோக்கமென்று அவர்கள் கொண்டார்கள்.

எண்ணங்களாலேயே நாம் உயர்வு அடைகிறோம்; எண்ணங்களாலேயே நாம் தாழ்வு அடைகிறோம்.

எற்பட்ட மாற்றம்

கிறிஸ்துநாதருடைய மரணம் மேலே கூறிய எண்ணத்தை முற்றிலும் மாற்றியது. எனெனில் துண்பமும் துயரமும் இன்பத்திற்கு வழியாகக் கொள்ளப்பட வேண்டுமென்று கிறிஸ்து மதம் போதிக்கத் தலைப்பட்டது. இவ்வித போதனை எந்தக் காலத்திலும் வெளிவந்த தில்லை; ஏசுநாதருடைய சிலுவைப் பலியிலிருந்து மக்களுடைய மனங்களில் இவ் வெண்ணம் உதித்தது.

துக்கமும் துயரமும் மனித சுபாவத்திற்குரியன. ஆயினும் அவற்றை நாம் தண்டனைகளாகவே எண்ணி வருகிறோம். துக்கமும் துயரமும் தண்டனையின் அடையாளங்கள் என்று நாம் நினைக்குங் தோறும் அவை நம்மைத் துண்புறுத்து யென்பதில் சந்தேகமில்லை. அவைகள் வரவிருக்கும் இன்பத்தை அறிவிக்கும் முன்னேடிகள் என்று நாம் எண்ணத் தொடங்கினால் கவலைகொள்ள ஏதுவிராது.

கிறிஸ்துவானவர் எவரும் செய்யத் துணியாத காரியத்தைச் செய்து முடித்தார். மக்கள் அதுபவிக்கும் துண்பங்கள் அவர்களுக்குப் பலனவிக்கக் கூடிய மார்க்கமென்று சிலுவை மரத்திலிருந்து அவர் கற்பித்தார். மறுக்கப்பட்டிருந்த நித்திய ஜீவியத்தை அவர் தம் தியாகத்தால் மக்களுக்குப் பெற்றுக் கொடுத்தார்.

நூதன எண்ணம்

ஏசுநாதருடைய மரணத்திற்குப் பின்னும் துண்ப துயரங்கள் மக்களை வாட்டி வருகின்றன வென்றாலும், அவைகள் வரவிருக்கும் பாக்கியங்களின் அறிகுறிகள் என்று கிறிஸ்து மார்க்கம் போதிக்கிறது. ஆகவே மேலே கூறிய கிறிஸ்து மதப் போதனையினால் மக்களிடம் கோழைத்தன மதிகரிக்காமலிருந்து வருவதுடன், அவர்கள் பொறுமைசாலிகளாகவும் தாராள சிந்தை நிறைந்தவர்களாகவும் காணப்படுகிறார்கள். எனெனில் வாழ்க்கையில் குறக்கிடும் துண்ப துயரங்களை ஜேயித்தால் மட்டும் பேரின்ப பாக்கியங்களுக்கு அடி கோலப்படும் என்ற சிஃ்தாந்தம் சிலுவை மரத்திலிருந்து போதிக்கப் பட்டிருக்கிறது.

வெளி உலக விஷயங்களை ஒன்றுமே அறியாது, அனுபவியாது, அறி விருதும் அறியாதவர்களாய்க் கண்ணிருந்தும் குருடாய்க் காதிருந்தும் செவிடர்களாய் அறியாமை என்றும் அந்தகாரத்தில் அடைபட்டு மந்தை களில் மாடுகள் போன்று மாதர்கள் எத்தனை ஆண்டுகளுக்குத்தான் கஷ்டப் பட்டுக்கொண்டிருப்பார்கள்?

காதலர் இருவர்.

திரு ச. முனிஸ்வாமி பிள்ளை அவர்கள்.



ல்லியம் தேக்ஷ்வியர் ஆங்கில நாட்டு மகா கவி. வாடும் மனித இதயத்துக்கு இன்ன முது ஊட்டும் இங்கித நண்பன்; முக்காட்டைத் திறந்து, முக மூடியைக் கிழித்து, மனித உள்ளத்தில் ஒட்டி, அதை வெளிப்படுத்தும் சிறந்த அன்பன். காதலர் ஊட்டலே கவலைகொண்டு வருணிக்கும் அருமையான ஆசிரியன். இந்த மகான் 37 நாட்கங்கள் எழுதியிருக்கிறார். அவைகள் பல்வேறு வகையுள்ள வாழ்வை விளக்கிக் காட்டியிருக்கின்றன. அவைகளிலே காதலின் சிறப்பையும், கொடுமையையும், பயங்கரத்தையும், இனிப்பையும் துயரத்தையும், தாய்மையையும், படுகுழியையும், மன மண்டபத்தையும் ஒருங்கீடு கூட்டி விளக்கிக் காட்டும் நாட்கங்கள் மூன்றே. அவைகள் ஹாம்லெட் என்றும் ஒதெல்லோ வென்றும், ரோமியோ ஜாலியத் என்றும் பெயர்கள் தாங்கியவை. நமது நாட்டு ஹிந்து-மஸ்லீம் காதலை நான் நினைக்குஞ்கால், அந்த மூன்று நாட்கங்களும் என் மனக் கண்ணில் தோன்றுமலிருப்பதில்லை. அதிலும் ஒதெல்லோவும், ரோமியோ ஜாலியத்தும் என் மனதைக் கொள்ள கொள்ளுகின்றன.

* * * * *

ரோமியோ ஜாலியத்து நாட்கத்தின் கதைச் சுருக்கம் பின்கண்டவாறு: இதாவியா தேசத்து ஒரு நகரில் இரண்டு குடும்பங்கள் வசித்து வந்தன. அவை இரண்டின்றும் தீராப் பகை; எனவே, அந்நகரம் ஆருத்துயர ஆழ்கடவில் அமிழ்ந்து நின்றது. மாண்டேது என்று ஒரு கூட்டத்தாருக்குப் பெயர். காடுலெட் என்று வேறு வகுப்பார் அழைக்கப்பட்டனர். இரு வகுப்பாரில் இருவர் எப்போதேனும் தெருவில் சந்தித்து விட்டால், உடனே பூசல், பின்னர் சண்டை, இறுதியில் குத்தும் கொலையும் நேருவது மிக மிகச் சாதாரணம். மாண்டேது வழிசத்தில் ரோமியோ பிறந்தான். காடுலெட் குலத்தில் ஜாலியத் துதித்காள்.

தேசாபிலிருத்திக்குத் தடைகளா யிருக்கும் எல்லாவித கண்மூடிப் பழக்க வழக்கங்களையும் மண்மூடிப் போகச் செய்தாலன்றி தேசாபிலிருத்தி யென்பது வீணா கனுவே யாகும்.

இவர்கள் இருவருக்குள்ளும் ஒன்னிமறைந்த காதல், ஆனால் விரைவாக ததும்பும் அன்பு மணம் என்றால் இருவருக்குள்ளும் இல்லாவிடில் மரணம் என்பது காதலர்களின் தீர்ப்பு. இதை அறிந்த இரு கும்பத்தாரும் திகைப்படும் வருத்தமும் கோபமுழன்டு, மரணத்தைத் தடுக்க அரும் பாடுபெடுகிறார்கள். ஜாலியத் துக்கு வேறு வரன பாரக்கப்பட்டான். காதலர் இருவருக்குள்ளும் ஒரு பாதிரியார் தூது. ஜாலியத்தின் மண நாள் நெருங்குகின்றது. இதற்குள் காதலர்கள் இருவரும் மறைந்து, ஒன்றின் சமயம் பார்த்து, பெரியவர்கள் அறியாமல் வீட்டுப் புறக்கடைச் சவரிலும், தோட்டத் தின் மறைவிலும் முத்தமிட்டு, காதல் மிகுந்து, கனிமொழி பகர்ந்து, கட்டித் தழுவி, கண்ணீர் சொரிந்து, சிந்தை கலங்கி ஏக்க முற்றுப் பிரிகின்றனர். ரோமியோ நகர்விட்டு அகல்கின்றன.

ஜாலியத் தன் மண நாள் அன்று மயக்கம் டருப் மருந்தொன்றை பாதிரியாரின் விருப்பத்திற்கிணங்கி குடிக்கிறார்கள். அவள் செத்துப் போனால் என்று கொண்டு, அவளை உற்றார் உறவினர் அடக்கம் செய்கின்றனர். பாதிரியார் ரோமியோவிடம் சென்று அவளை அழைத்து வருகின்றார். ஆனால் மயக்க மருந்தைப் பற்றி சொல்ல மறந்துவிடுகிறார். ரோமியோ வந்தான் ஜாலியத் திறந்து அடக்கமா யிருப்பதாகக் கொண்டு, அந்த இடத்திலேயே தன்னைக் குத்திக்கொண்டு இருக்கிறான்.

ஜாலியத் மயக்கம் தெளிந்து விழித்துக்கொள்ளுகிறார்கள். காதலன் தனது காலடியில் மாண்டு கிடப்பதை காண்கின்றார்கள். வாழ்வே உயிர், காதலே வாழ்வு என்ற உண்மைப் பித்தை, மண்டையில் ஏற்றிக்கொண்ட உத்தமி ஜாலியத், தன் காதலன் சுவத்தை மார்புடன் அணைத்து இறுகத் தழுவி, அரை நொடியில் இருக்கிறார்கள். பாதிரியார் தனது தவறை உணர்ந்து, தனது உயிரை மாய்த்துக் கொள்ளுகிறார். காதலின் இனிமையும் கொடுமையும்தான் என்ன? ரோமியோவும், ஜாலியத்தும் காதல் சித்திரங்கள். அவர்களைப் போல் மனம் பூரித்து, மனம் நாடும் ஹிந்துவும் மூஸ்லீமும் உளம் வாடும்படி தவிக்கவிடும் மனிதர்கள் மனிதர்களாவார்களா?

* * * * *

“ஓதெல்லோ” மொரோகோ நாட்டு வீரன், ‘டெஸ்டிமோனு’ கண்ணல் மொழியாள். ஒரு கிறிஸ்தவப் பெண் ஓதெல்லோ, டெஸ்டிமோனு வீட்டுக்கு வருவான். போர்த் திரனைக் காட்டும் வீரச்

நல்ல எண்ணங்களே நல்ல துணைவர்கள்; அவைகள் ஒருக்காலும் தவறுதலுக்குக் கொண்டுபோகாது. அவைகள் நல்ல காரியங்களைச் செய்யும்படி செய்து பூரண வாழ்விற்கு உதவி செய்யும்.

செயல்களை டெஸ்டிமோனியுக்கு விரித்துரைப்பான். ஒதெல்லோ வின் இயற்கை வீரமும், டெஸ்டிமோனிவின் இளகிய நெஞ்சமும் காதல் கூடத்தில் கலந்து பேசின. அவர்கள் இருவரும் இரண்டு உருவமாய், ஆனால் ஒருயிராய் அன்று முதல் விளக்கினர்கள். நடுவே வந்தான் ‘அயாகோ’ அயாகோ சுய நலம் கொண்டவன். அவன் கெட்டவன் என்று மற்றவர் சொல்லுவதை நான் ஏற்றுக்கொள்ள வில்லை. புருஷனைத் தங்கள் வயப்படுத்த மருந்து கொடுக்கும் மனைவியர்களும் நம்மவர்களில் உண்டு என்பார்கள். அதிகாரத்தில் ஆசை கொள்ளுவது தவறுயிருக்கலாம். ஆனால் அது குற்றமல்ல; தேருக்கு கொட்டாமலிருக்க முடியாது; அது அதன் இயற்கை.

அது போல், அதிகாரத்தில் பற்றுக் கொண்ட சுயநலப் பிரிய னன் அயாகோவுக்கு, காதலர்களின் இதயம் கண்ணுக்குப் புலப்பட வில்லை. காதலைக் காணுமல் அவர்கள் இதயத்தில் காமம் ஒன்றை மட்டுமே அயாகோ கண்டான். அதற்கேற்றவாறு சூழ்ச்சி செய்ய வானுன். ஒதெல்லோ மூர்க்கன், முரடன், முன் கோபி என்றும், எனவே எப்பொழுதும் அவள் ஆபத்துக்குள்ளிருக்கிறார்கள் என்றும் டெஸ்டிமோனியிடம் அயாகோ சொன்னன. டெஸ்டிமோனு நய மொழியினன்; ஆனால் நஞ்ச மனத்தினை என்று ஒதெல்லோவிடம் சொல்லி, அவளுடைய கற்பைப் பற்றித் தூற்றினுன் அயாகோ. சுருக்கம் என்னவெனில், ஒதெல்லோவின் பொருமை, கோபமாக மாறி, கொழுந்துவிட்டு எரிந்தது. டெஸ்டிமோனிவின் இளகிய நெஞ்சம் தடுமாற்றமடைந்தது. ஒதெல்லோ பழி வாங்க தினைத்து டெஸ்டிமோனிவைக் கொடுரமாய் கொல்லுகிறான். கொன்ற பிறகு அயாகோ தன்னிடம் சொன்னது யாவும் பொய் என்று காண்கின்றன. பின்னர் தற்கொலை புரிந்து கொள்ளுகிறான். காதலின் பயங்கரத்தை கண் கொண்டு பார்க்க முடியாது. ஹா!

* * * * *

ஹிந்து-மூஸ்லீம் காதலைப் பற்றித்தாலே, ஷேக்ஸ்பிரியர் இவ் விரு நாடகங்களையும் எழுதி வைத்தார் என்று எண்ணும்படி நமக்கு அவ்வளவு பொறுத்தமாயுள்ளன. அவ்விரு நாடகங்களும். “காதல், காதல், காதல், காதல் போயின்,—சாதல், சாதல், சாதல்” என்று மனித வாழ்வைப்பற்றி சுருக்கமாகச் சொல்லி முடித்தார் கவி பாரதியாரும். ஹிந்து-மூஸ்லீம் காதல் என்பது கடவுளின் கட்டளை. இதை அறிந்தவர்கள் உணர்வார்கள். இயற்கை வீரமும்

எங்கு நன்மை இருக்கிறதோ அங்கு தீமை நீங்கிவிடும்; எங்கு சமாதா னம் இருக்கிறதோ அங்கு குழப்பம் நிர்மலமாக்கப்படும்; எங்கு அங்பு இருக்கிறதோ அங்கு பக்கமை நீங்கிவிடுகிறது; எங்கு பரிசுத்தம் இருக்கிறதோ அங்கு எல்லாப் பாவங்களும் ஜூபிக்கப்படுகின்றன.

பிரதாபன்.

“ஞான வினேதன்”

கா

நேர் கோட்டையி லின்று பெருத்த
கொண்டாட்டம். கோட்டை முழுவதும் நன்கு
அலங்கரிக்கப்பட டிருக்கின்றது. தரையில் நீல
வானத்தையும், பசம பூல்லையும் பழித்துப் பஞ்ச
போலவும், பட்டுப்போலவும் மிருதுவான-கிரேக்கர்கள் நெய்த
யர்ந்த-இந்திசாலீ ஜமுக்காளம் விரித்திருக்கிறது. மணிமண்டபத்
தூண்கள் எல்லாம் பல்வேறு பட்டுக்களால் மூடப்பட்டு மரகதக்
தூண்களெனவும், மாணிக்கத் தூண்களெனவும், கேரமேதகத்
தூண்களெனவும் திகழ்கின்றன. சபாமண்டபத்திற்கு மேலே பச
சைப் பட்டு விதானம் விளங்குகின்றது.

விடிந்தது முதல் வாத்தியங்கள் கோவித்துக்கொண் டிருக்
கின்றன. சங்கங்கள் ஏங்கின. அதிர்தன முரசம். காயக் ஸ்திரீ
கள் சூயில்போன்ற குரவில் இசைத்துக்கொண் டிருக்கிறார்கள்.
இன்னெருபுறம் நாட்டியக் கச்சேரி நடக்கின்றது. ஆடவர்கள்
போலே விலையாட்டுப் பயில்கிறார்கள் ஓர் சார். மற்றிருந்து சார் மல்
யுத்தம் நடக்கிறது. ஜனங்கள் யாவரும் சபாமண்டபத்தில் கூடி
யிருக்கின்றனர், ஆனந்த சாக்ரத்தில் முழுகிப்போய்க் கிடக்
கின்றனர்.

இனகிய உள்ளமும் ஒன்று சேர்ந்து வாழ்வது இறைவனுடைய
கொழிய விதியாகும். இதை மறுப்போர் மனமின்றி, மானமின்றி,
மாண்பு குன்றி மரிப்பவர்களேயாவார்கள். இந்த விதியின் வேதத்
தையோ, வேகத்தையோ, போக்கையோ தடுக்க முயலுவோர்கள்
காதலை அறியாதவர்கள்; காதலர்களுக்குச் சவக்குழி தோண்டுபவர்
கள். காதலர்களுக்குள் ஒருவர் மரித்து மற்றவர் உயிர் வாழ்வது
என்ற அற்ப வழக்கமில்லை. காதலர்களுக்கு உறவினர் என்று
ஒங்கிப் பேசி நடிக்கும் மனிதர்கள் இதை உற்று நோக்குவார்களாக!

சங்தோஷத்தையும் சலிப்பையும் உண்டாக்கிக் கொள்கிறவன் மனிதனே.

இக் கோலாகலத்தி னிடையில்-இந்த சந்தோஷ சாகரத்தின் மத்தியில்-இரு ஜந்து துக்க மிகுதியால் பொருமிக்கொண் டிருக்கிற தென்றால் யார்தான் ஆச்சரியப்படமாட்டார்கள்? அந்த ஜந்து யார்? அவள்தான் மணமகளான அகல்யா என்றால் யார் நம்பவார்கள்? இது வாஸ்தவந்தான். அகல்யா அடித்தலம் காணமுடியாத துக்கக் கடவில் ஆழங்குவிட டிருக்கிறார்கள்.

பிரதாபன் மேவார் நாட்டு முடிமன்னன். அழகிய தேகக் கட்டு உடையவன். தின் தோளான். கரியோராயிரம் தனி நீண்டிருக்கு நொறுக்க வல்லான்; உலகமே தலைகிழாகக் கவிழ்ந்தாலும் மன வலி நீங்காதான். செல்வம் மிகுந்தோன்.

அகல்யா ஜெயசிங்கன் ஏகபுதல்வி. அருந்தவக் குழந்தை. அழகில் ஒப்புவழை இல்லாதவன். காதளவோடு பரந்து நீண்டிருக்கு மவள் கணகள் வீசும் ஒளி உயிர்க் கணலை வீரக் கொழுங் கனலாக்கி விடும்.

அகல்யா கன்னிப் பருவம் அடைந்துவிட்டாள். இவளது பேரழகையும், நலங்களையும் கேட்டுவிட்டுப் பிரதாபன் அவள்மீது தீரா மையல் கொண்டுவிட்டான். அவளோடு கூடி வாழும் இன் பப் பெரும் பேற்றைப் பெரிதும் விரும்புகிறான். நிற்க,

ஜெயசிங்கும், பிரதாபனும் தீராப் பகைவர்கள். ஜெயசிங்கை எங்கனமேனும் வென்றுவிட வேண்டுமென்பது பிரதாபனின் கெடு நாளையக் கணவு. பிரதாபனைப் போரில் பங்கப்படுத்திவிட வேண்டுமென்று ஜெயசிங் வீராப்புக் கூறகிறான். இருவரும் மற்றவரை எதிர்க்கத்தக்க சமயத்தையே நோக்கிக்கொண்டிருந்தனர். சமயமும் வாய்த்துவிட்டது. முன்னமே பிரதாபன் கொண்டுவிட்டிருக்கும் போர்ப்புறியும் ஆர்வத்திற்கு அகல்யா மீது ஏற்பட்டிருக்கும் காதல் இன்ப கெய் வார்த்துவிட்டது. போரில் தனக்கே ஜெயம்! ஜெய லக்ஷ்மி தன்னையே அடைந்துவிடுவாள் என்று உறுதியாக நம்பி விட்டான் பிரதாபன். அநேக ஆயிரம் ஜனங்கள்-சிந்தை துணிந்த ரஜபுத்திர வீரர்கள் அடங்கிய பெரியதோர் படையைத் திரட்டிக் கொண்டு கானேர் கோட்டையை எதிர்க்கப் புறப்பட்டுவிட்டான்.

பிரதாபன் தன்மீது படையெடுத்து வருவதை ஒற்றாக்களால் அறிந்துகொண்டாள் ஜெயசிங். இப்பொழுது நாட்டைப் பகை வள் கைகளி வகப்படாது காக்கவேண்டியது ஜெயசிங்கன் கடனுக் கிட்டது. எதிரியும் கிட்ட நெருங்கிக்கொண்டே வருகிறான்.

ஜெயசிங்கிற்குச் சோதனை நாள் தெருக்கிவிட்டது. தியாகம் கூவிக் கூவி அழைக்கின்றது. தன் உயிரை உலகநற்றுயின்-தனது நாட்டின் பலிபீடத்தில் வைத்துவிட வேண்டிய காலம் வந்துவிட்டது. இதையெல்லாம் கண்டு அஞ்சினாலும் ஜெயசிங்? இல்லவே யில்லை.

பிரதாபன் அகல்யாவைக் காதவித்தான். ஆனால் அகல்யா, பகதார் சிங் எனும் இளங்கோவிற்குத் தன் இருதயத்தைத் தக்தம் செய்துவிட டிருந்தாள். எனின் பிரதாபனுக்குக் கொடுக்க அவளிடம் வேறு இருதயம் ஏது?

ஜெயசிங் சிறிதும் கலங்காது ஆக்கமும், உள்வளியும், நாட்டின் மீது உண்மைப் பற்றும் கொண்டு நேராகத் தான் அர்ச்சிக்கும் கால்ஸா தேவி கோவிலுக்குச் சென்றார்கள்; வணங்கினான். “கால்ஸா தேவியே! சிவாஜியின் வீரமும், விஜயன் வில் திறமும், பியனின் மனே வலியும் எனக்கும், என் படைக்கும் கொடுத்து, உன் நாட்டையும், உன் பக்தர்களையும் இப்பெரும் துண்பத்தினின்று காப்பாய், அன்னையே!” என்று வேண்டிக்கொண்டு ஜெயசிங் தனது மந்திரா லோசனை மண்டபத்திற் கேட்கின்றிட்டான். அங்கு அன்று ஜனங்கள் மாவரும் கூடியிருக்கின்றனர். அரசன் வந்ததும் அவனுக்கு கல்வராவு கூறினார்கள். ஜெயசிங் யஜமான ஸ்தானம் வகித்துக்கொண்டான். அவனிரு நபனங்களும் தியாக உணர்ச்சி எனும் தீப்பறக்க, சக்தி மயமாக விளங்குகின்றன. இறுதியாக அவன் கூறுவான்: “பிரிய மகா ஜனங்களே! பிரதாபன் நம் மீது எதிர்த்துப் போராட வந்துகொண்டு டிருக்கிறோன். நம்மை உணர்ச்சி யூட்டி வளர்த்த தாய், சக்தியன்னையின் உறைவிடமாக விருங்கும் நம் நாட்டை, இவ் வபாயத்தினின்று விடுவித்தல் நம் கடமை. எதிரி எத் தன்மையவனுமினும், சத்தியம் சிரம் காக்கும். இப் போர் தர்மப் போர். அதற்மத்தைத் தகர்த்தெற்றவோம். தாமம் தலை தூக்கிவிட்டது. மசா சக்தியின் அருள் நம்மிடம் பூரணமாயிருக்கின்றது. அச்சப் பூதியுங்கள். உங்களுடைய தியாகம்தான் பாக்கி. என்னுடைய தீர்மதான் குறை! இவைகளை நாம் செய்து முடித்து விடுவோபேல், சாமுண்டி-வீரசண்டி நமக்கு வெற்றியைத் தந்திடுவாள். நம் நாட்டைக் காத்திடுவோம்! தர்மமே ஜயப்! எழுமின்! விரைமின்!” என்றவன் கம்பீர சுரத்தில் கூறியதைக் கேட்டுவிட்டு ஜனங்கள் யாவரும் அப்படியே ஸ்தம்பித்து தின்றுவிட்டனர். தத்தமக்கள்கேள் ஒவ்வொருவரும் சிறந்த தியாகிகளாகவிட்டனர். எத்துணை மாறுபாட்டை சிருஷ்டித்துவிட்டன அவ்வீர மொழிகள்?

முதலாளி, தொழிலாளியை அடக்கியாள முயல்கிறான். தொழிலாளி முதலாளியை வெறுத்து, தொழிலில் வெற்றுமையை நீக்க முயலுகிறான்.

எழுந்தனர் ஜனங்கள்! அவர்களது அச்சமூம் பிதியும் போன விடம் தெரியவில்லை. அவர்களிடம் தெரிய லக்ஷ்மியோடு வீர லக்ஷ்மியும் ஒருங்கீசு சுடிபுகுஞ்சு விட்டாள். ஆடினர்; பாடினர்; ஆனந்த பரவசமாகி “சத் பூரீ அகால்” என்று சிங்கநாதம் செய்தனர்.

ஜனங்கள் வீர உணர்ச்சி பெறுவிட்டபின் ஒவ்வொருவரும் போருடை யனிந்து, புரவிமீதி ஸமர்ந்து, கிரகவசம் சூடி, வீரக சழல் வீசிக்கொண்டு போர் முனைக்குப் போயினர்.

இதற்குள் பிரதாபனும் காலேர் கோட்டையை நெருங்கிவிட்டான். ஜெயசிங் எழுந்தான். தன் குடிகளாடங்கிய தளத்தோடு போர்களாம் போய்ச் சேர்ந்தான். போர் முன்று நாட்கள் நடை பெற்றது.

போரில் வெற்றி ஏவர்க்கு என்று நிர்ணயிக்க முடியாமலே யிருந்தது. பிரதாபன் சேனைகள் சரமாரியாக வர்ணிக்கின்றன. இவ் வம்புகளால் தைக்கப்பெற்று ஜெயசிங் சேனையில் செத்து மண்ணில் விழுபவர் பலர். ஜெயசிங் தாளையும் கலைகளை ஊழிக் காற்றின் வேகத்தோடு வடவாழுகாக்கினியின் வெம்மையைச் சேர்த்து பிரதாபன் வீரர்கள்மீது பொழுதிகின்றது. அவற்றால் பிரதாபன் சேனையில் பலர் படுகின்றனர்.

மூன்றாம் நாள் விடுந்தது. ஜெயசிங் படையில் ஒன்றுக்கு முக்கால் பாகம் உயிர் நித்து விண்ணுலகு எய்திவிட்டது. பிரதாபன் படையில் அவ்வளவு சேதம் ஏற்பட்டிருக்கவில்லை. இறுதியாகப் பிரதாபனும், ஜெயசிங்கும் நேர்முகமாகச் சந்தித்துக்கொண்டு விட்டனர். இருவரும் வாட்போர் புரிகின்றனர். பிரதாபன் தன் வாளை வெகு வேகமாகச் சுற்றி ஜெயசிங் மீது ஏற்வான். அதை ஜெயசிங்கின் வாள் சீறிக்கொண்டு வந்து மேலே படாது தடுத்து விடும். ஜெயசிங் மீண்டும் கடையைப் பழித்த தடி யொன்றை சுழற்ற பிரதாபன் மீது குறிப்பாக விட்டேறிவான். அதை பிரதாபன் தனது வாள் வலியையால் தடுத்துவிடுவான். இவ்விதமாகப் போர் நடந்துகொண்டிருக்கும் சமயத்தில் ஜெயசிங் களைத்துப் போய்த் தலையில் விழுந்து விட்டான். அப்பொழுது பிரதாபன் வாள் ஜெயசிங் உயிரை யுண்டு பசி ஆற்றற.

தலைவன் கோலையுண்டான் என்று கேள்விப்பட்டதும் காலேர் நகரத்துச் சேனை கோட்டைக்குள் புகுஞ்சுகாண்டுவிட்டது. பிரதாபன் வெற்றியால் வந்த கர்வத்தோடு கோட்டை வாயிலை

தியானம் அலையும் மனத்தை அமைத்தியில் விறுத்தும்.

அடைந்து கதவைத் திறந்துகொண்டு உட்செல்ல முயன்றுன். ஜபம் ஒன்றும் பலிக்கவில்லை. கோட்டையுள் உள்ளோரும் கதவைத் திறக்கமாட்டோம் என்றுவிட்டனர்.

இப்பொழுது தந்தையின் தளபதி ஸ்தானத்தை குமாரி அகல்யா வகித்துக்கொண்டு விட்டாள். பிரதாபன் கோட்டையை முற்றுகையிட்டான். முற்றுகையும் ஒரு மாதம்வரை நீடித்தது பிரதாபன் படையினர் கோட்டைக்குள் உணவு செல்லும் பாதையை அடைத்துக்கொண்டு விட்டனர். கோட்டையிலுள்ள ஆகாரங்களேல்லாம் ஆகவிட்டன. நாளைச் சாப்பிடுவதற்கு ஒன்றுமில்லை. இருப்பினும் முன் கொண்டிருந்த ஊக்கத்திற்குச் சிறிதும் குன்றுமல் கோட்டையைக் காத்தே வந்தனர். மாதமும் இரண்டாகப் போகிறது. உண்ண உணவின்றி, சூடிக்கத் தண்ணீரின்றி எத்தனை நாட்கள் உயிர்வாழ முடியும்? இறுதியாகக் கோட்டையின் கதவுகள் எதிரிகளுக்குத் திறக்கப்பட்டு விட்டன. எதிரிகளும் உள்ளே புகுந்துவிட்டனர். நேராக அரண்மனைக்கே சென்றனர். பிரதாபன் அரண்மனை அந்தப்புறத்துள் நுழைந்தான். நுழைந்த வன் சிறிது தூரம் சென்றதும் ஏதோ மந்திர வலிமையால் கட்டுண்டவன்போல சடக்கென்று ஸ்தம்பித்து நின்றுவிட்டான். பின் சற்றுத் தெளிந்து உள்ளே சென்றுன்.

அங்கே ஓர் இள மங்கை, அழகிய யுவதி; ஓராசனத்தில் அமர்ந்துகொண்டு, வலது கையால் கண்ணத்தைத் தாங்கியவன்னைய ஏதோ ஆழந்த சிந்தனையில் மூழ்கியிருக்கிறார். அவளே அகல்யா. அவளைக் கண்ட பிரதாபனுக்கு அவள்மீது காதல் முன்னிலும் அதிகமாகப் பொங்கிற்று.

பிரதாபன் வரவைக் கண்டுவிட்டு மங்கை சிறிது மனங்களங்கி னாள். எனினும் அதனை வெளிக்காட்டில்லை. நாடு பகைவன் கைப் பட்டதே என்ற எண்ணம் அவளை மேன்மேலும் துன்புறுத்து கிறது. இவற்றிலெல்லாம் மேலாகத் தந்தையைக் கொன்றவளைப் பழிவாங்க வேண்டுமென்னும் எண்ணம் அவள் மனதில் அலைமேல் அலை எறிந்து குழுற்கிறது.

பிரதாபன்:- “அகல்யா! என் கட்டியமுதே! உண்ணைப் பெற எத்துணை தவம் செய்தேனே? உண்ணைப் பெறவன்றே நான் இத்துணை கஷ்டங்களெல்லாம் பட்டது! என் பகைவன்-உன் தந்தையை விண்ணுலகிற்கு அனுப்பிவிட்ட இதோ இந்த வலிமை பொருந்திய கைகளைப் பார்! உண்ணைப்பற்றிக் கேள்வியுற்ற அன்று

புரோதிர்களின் உபதேசம் குருடர்க்கு குருடர் வழிகாட்டுவதைப்போன்றது.

முதல் சதா உன் ஞாபகந்தான் எனக்கு. இனி நாமிருவரும் கூடிச் சுகித்திருப்போம்.”

தன் தகப்பனைத் தன் வலியால் வீழ்த்திவிட்டதாக வாய்ச் சவடால் அடிக்கும் பிரதாபனை நகைப்பதா அல்லது அவன் ஏனமைக் கிரங்குவதா என்று நினைத்தாள் அகல்யா. ஆனால் இப்பொழுது, தான் ஒர் கைதிபோல் என்பது அவள் மனதில் படாமலிருக்க வில்லை. எனவே அவள் ஒன்றும் கூறுது இருந்துவிட்டாள்.

‘என்ன பெண்ணே! நான் கூறுவதற்கெல்லாம் மொனம் சாதிக்கிறோம்? உளக்கென்ன குறை சொல்? அதைப் பூர்த்திபண்ணி வைக்கின்றேன்’ என்றான் பிரதாபன்.

அகல்யா:—ஒன்றுமில்லை. ஆனால்.....

பிரதாப:—என்ன ஆனால்? அதை என்னிடம் சொல்லக் கூடாதா? கண்ணே! என் பயப்படுகிறோம்? சொந்தப் பார்த்தாவிடம் உனக்கேன் இவ்வளவு கூச்சமூம் அச்சமூம்?

அகல்யா:—ம..... ஒன்றுமில்லை.

பிரதாப:—சரி. சொல்ல இஷ்டமில்லையாக்கும். போகிறது. சரி, கண்ணே! நான் எனது வீரர்களைப் போய்ப் பார்த்துவிட்டு வருகிறேன். எனக்குஞ் செம் பவள வாய் திறந்து விடை கொடு.

அகல்யா:—சரி, போய் வரலாம்.

உடனே பிரதாபன் வெளியேறிவிட்டான். அகல்யாவின் மனம் குழுற்றி. அப்பொழுது அவள் மனம் பட்ட பாடு தாளம் படுமோ? அன்றித் தறிதான் படுமோ? எத்துணைத் துண்பம், துக்கம்? எங்கனமேனும் தன் தந்தையைக் கொன்றவனின் உயிரை வாங்கிவிட வேண்டுமென்ற ஒரு தனி அவாவே அவளை இப்பொழுது துண்புறுத்துகிறது. அதனால்தான் பிரதாபன் கூறியதற் கெல்லாம் சொல்லியும் சொல்லாமலும் தழுதழுக்கிறீர்கள். உயிரை அவள் ஒரு பொருட்டாகவே எண்ணவில்லை. இப்பொழுது வேண்டுமானாலும் மாய்த்துக்கொள்ளத் தயார்தான். ஆனால் செய்கடன் தீர்ந்தபின்னன்றோ? பிரதாபனைச் சிகிச்கவே உயிர்வாழ்கிறீர்கள்.

வெளியே சென்ற பிரதாபனும் அந்தப்புறம் வந்து சேர்ந்தான். அங்கோர் ஆசனத்திலுமர்ந்தான்.

‘கண்மனீ! நாளை ஓர் சுபமுகர்த்தம் இருப்பதாகச் சோதிட வல்லார் சொல்லுகின்றனர்.’ நாளையே நாமிருவரும் கலியாணம்

மக்கள் தாயை மறந்தாலும், தாய் மக்களை மறப்பதில்லை.

செய்துகொள்ள வேண்டுமென்பது எனது எண்ணம். உனது எண்ணமும் அப்படித்தானிருக்கும் என்று நினைக்கிறேன். என்ன கண்ணே! சொல்.

அகல்யா ஒன்றும் பேசவில்லை.

பிரதாப்:— “என் அகல்யா பேசமாட்டேன் என்கிறோ? நான் அன்னியனு என்ன? ஒஹோ! அறிந்தேன் உன்னை. ஆஹா! கண்ணே நீயே கற்பரசி. பர்த்தாவிற்கேற்ற பதிவிரதை, நாணப்படுகிறோயோ? நாணமென்பது மாதர்க் கணிகலமன்றோ? மொனம் சர்வார்த்த சராதனம். நாளோயே நம் மனத்தை வைத்துக்கொள்ளுவோம்” என்று கூறிவிட்டு மறுபடியும் விடை பெற்றுக்கொண்டு வெளியே சென்றுவிட்டான்.

இராப்போது கழிந்தது. பொழுது புலர்ந்தது. நகரைக்கும் கோலாகலம். இம் மனத்தைத்தீயே நாம் இக் கதையின் தொடக்கத் தில் வர்ணித்தது.

சபாமண்டபம் வெகு அழகாகச் சித்திரிக்கப்பட்ட டிருக்கிறது. பல அரசர்கள் வந்து கூடியிருக்கின்றனர். இவர்களுக்குச் சற்று உயர்ந்த இடத்தில் பிரதாபனும், அகல்யாவும் உட்கார்ந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எதிரே புனித அக்கினியைப் புரோதீர் வளர்க்கிறார். வேத கோவூம், மனமந்திரம். யாவற்றையும் பண்டபம் மார்வுவிக்கின்றது. புரோதீர் தாவியை ஏதோ மஞ்சி ரம் சொல்லி மனமகன் கையில் கொடுத்து அதை அகல்யாவின் கழுத்தில் கட்டச் சொன்னார். சபை முழுதும் ஏச நாதம்! மங்களப் பல்லியங்கள் ஓபுறம்! வாழ்த்துக்க ளோர்புறம்! ஜயகோஷங்க ளோர்புறம்! இவ்வாரூக மனவிழா முடிந்தது.

நேரும் மாலையாகிவிட்டது. சூரியன் இம் மனத்தைக் கண்டுவிட்டுப் பிரதாபன்மீது வெகுண்டவன்போல் மேல் திசையில் செக்கச் செவேரனச் சிவந்து தோன்றுகிறார். பறவைக் கணாக்களின் சப்தமும் அடங்கிவிட்டது. சோலையில் காற்று ‘வீர் வீர்’ என்று அலறுகின்றது. செடிகளில் பொகுட்டுகள் வாய் நெகிழாது முடியே இருக்கின்றன. இம் மனத்தின் முடிவை உன்னி இயற்கை அன்னை வருந்தினால் போலும்.

இரவுமாகிவிட்டது. அரசு இணைக்காகப் படுக்கை பறை வெகு ரம்பியமாக—அழகாக அமைக்கப்பட்ட டிருக்கிறது. அங்கு வைக்கப் பட்ட பலவித மலர்களின் நறுமணமும், அகிள், சுன்னம் முதலிய

அரசு எவ் வழியோ தவ் வழியே குடிகள்.

வைகளின் புகையின் வாசனையும் ‘கம் கம்’ என்று எட்டு காத தூரம் வரை வெடித்து, இன்றதான் காலோர் ராணியின் திருப்பணம் என்று அங்குள்ளோருக்கு அறிவிக்கின்றது.

பிரதாபனும் அகல்யாவும் படுக்கையறையுள் சென்றனர். வெகு நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்ட பொன் னமளியில் பிரதாபன் உட்கார்ந்தான்.

‘கண்ணே! அகல்யா! இன்றே நன்னான்! வாழ்வெடுத்தத்தின் பயனை நான் இன்றே அனுபவிக்கின்றேன். வாழ்க்கைக் கோப்பை விழுள்ள அழுதத்தை நான் இன்றதான் பருகுகிறேன். உலக அன்னையே! இவ் வின்பம் என்றும் எங்களிடை குன்றாது பேன் மேலும் தழைத்தோங்க அருள்பாலித்தருள்! கண்மணி! என்னருகே வா! நாம் கூடிக் களித்திடுவோம்’ என்றான் பிரதாபன்.

அகல்யா.—இதோ வந்துவிட்டேன். இந்தப் பாலை அருந்தி விட்டுப் பின் நாடு பிறவற்றைப் பார்ப்போம் ஏனெனில்.....

இதைச் சொல்லி முடிப்பதற்குள் பிரதாபன் இடை மறித்துப் பேசுவான் “கண்ணே! இந்தச் சமயத்தில் இப் பசவின் பால் நமக்கெதற்கு? காமதெனுவின் பாலினும் இஞ்சுவைத்தான் பாலை நாம் அனுபவிப்பதை விடுத்து இதையா இச்சிப்பது? என்னருகே வா கண்ணே! ஆஹு! என்ன தவம் செய்தாம் இப் பாக்கியப் பிடிடு!”

இவ்வொவ்வொரு வார்த்தையும் ஒவ்வொரு கூரிய மூனையான ஈட்டிபோன்று அவள் மனதை அறுத்தது. அவள் நோட்டம் பிரதாபனைப் பழி வாங்குவதிலீடியே சென்றது. எனவே சொல்கிறூள்:

‘இருக்கட்டும் நாதா! இப் பால் பின் ஆறிவிட்டால் யார் சாப் படுவது? அதைக் கொட்டிவிடவா?’

பிரதாப்:—“பின் அதைச் சாப்பிடுகிறேன் என்று சொல்லிக் கொண்டு அகல்பா கையிலிருந்து பாலை ஓர் கையால் வாங்கினான். வாங்கும்பொழுது அகல்யாவின் முசுத்தை நோக்கி ஓர் இள நகை அருப்பினான். அவன் உள்ளூடு தேனில் கெட்டது சிறகிழந்து தவிக்கும் வண்டுபோன்று, அவளுடைய பேரழகில் வயித்துவிட்டுத் தவிக்கின்றது. முகத்தை நோக்கிய அவன் கண்கள் அதைவிட்டு எடுத்து எங்கின்றன. உலகம் முழுவதும் அவளுடைய இரண்டு விடிகளுள் அடங்கவிட்டது என்பது அவனுடைய சினைவுபோலும். அவன் கண்கள் அவள் கண்ணினையோடு போதங் கடந்து உரையாட, வாய் அநாயாசமாகப் பாலைப் பருகுகின்றது. பாத்திரத்திலுள்ள பால் முழுதும் காலி.

கொலைப் புரட்சி, அமைதியையோ சுதந்திரத்தையோ கொடுக்காது.

கிராமவாசி.

—உத்திரவு—

“அனுபவி”



ராம ஜீவியம் மேன்மையோ இல்லையோ அதைப்பற்றி என்னடைய அனுபோகத்திலிருந்து அறிந்துகொள்ளுங்கள். நான் ஒரு நகரவாசி. என் தலைவிதி ஒரு கிராமத்தில் ஜீவிக்கும்படி நேரிட்டது. சரி, கிராமத்துக்குப் போனேன். குடி யிருக்க வீடு வேண்டும். வாடகைக்கு வீடு கிடைப் பதென்றால் மிக லேசான காரியமென்று எண்ணிக் கொண்டிருந்தேன். வீடு விசாரித்தால் உங்களுக்கேற்ற வீடு கிடையாது; கொஞ்சம் கஷ்டந்தான்; இங்கே போய்பாருங்கள், அங்கே போய்பாருங்கள் என்று சொல்லுவாரைத்தான் நான் முதலில் கண்டேன். வீடு கிடை

சிறிதுநேரம் கழித்து, “கண்மணீ! கண்மணீ! அகல்யா!” என்று கத்தினுன் பிரதாபன்.

அகல்யா பிரதாபனை அண்மி ‘என்ன? என்ன?’ என்றுமட்டும் கேட்டாள். பிரதாபன் சிறிது நேரம்வரை ஒன்றும் பேசவில்லை. அகல்யாவின் முகத்தை மட்டும் குறிப்பாக நோக்கினான்.

பிரதாபன் குக்ஷமத்தை அறிந்துகொண்டு விட்டான். பாலில் விஷம் ஏதேனும் அகல்யா கலந்துள்ளாள் என்பது அவன் அறிவில் பட்டுவிட்டது. ‘அட பாதகி! உன்னை எவ்வளவு தூரம் நம்பி யிருந்தேன்? உயிருக்கு உயிராக! கண் னுக்குக் கண்ணை! உன்னை யடைய நான் எத்தனைக் கஷ்ட நஷ்டங்களை அனுபவித்தேன். அவை யாவினுக்கும் கைம்மாறு-செய்நன்றி-இதுவோ? அட பாதகி! சண்டாளி!’ என்று இவ்வாறெற்றலாப் வைதான் பிரதாபன். நேரம் செல்லச் செல்லப் பிரதாபனின் உயிரும் சிறிது சிறிதாகச் சிறுத்துக்கொண்டே வந்து பஞ்சபூதங்களும் தத்தம் இருப்பிடங்களுக்குச் சென்றுவிட்டன.

சிறிது நேரத்திற்கு முன் பிரதாபன் நன்னாள் என்று குறித்த தினம் இதுவோ, அன்றி எத் தினமோ?

நம் நாட்டிற்கு சாத்வீசுச் சமூகப் புரட்சி இப்பொழுது வேண்டி யிருக்கிறது.

யாவிட்டால் என்ன செய்வது? வசதியான வீடு கிடைக்கமாட்டாது அது நிச்சயம். தாகில்தாருக்கு எழுதி ஒரு தர்க்கால் நிலத்தில் ஒரு குடிசை போடலாமென்று நினைத்தாலும், 6 மாதம் சென்றாலும் செல்லும்; 6 வருஷம் சென்றாலும் செல்லும்; ஒருக்கால் கிடைக்காமல் போனாலும் போகும். நகரவாசிக்கு பிரியமான வீடு கிராமத்தில் கிடைக்குமோ? முக்கால்வாசி வீடுகள் மண்ணுல் கட்டிய கூரை குடிசைகள்தான். ஒரு குடிசைக்குள் போனால் ஒரே அறை; ஒரு விராந்தாமட்டுந்தான் கிடைக்கும். வாடகைக்கு ஒரு பாகம் மாத்திரம் கிடைக்கும் கேட்கும் முன்னதாக ஜாதி, மதம், கலியாணம் முதலிய விவரங்கள் எல்லாம் சொல்லித் தீர வேண்டும். பிறகு நாலுண்டு பேரைக் கூட்டிக் கொண்டுபோய் வீட்டுக்காரணைக் கண்டு கால் அரை கூட்டி, கால் அரை குறைத்து வீடு வாடகைக்குப் பேசி எடுத்துக் கொண்டேன்.

சாப்பாட்டுக்கு என்ன வழி பென்று பார்த்தால், அதோ கெதி தான் சமைத்தே தீரவேண்டும். இல்லாவிடில் சாகத்தான் வேண்டும் போல் இருந்தது. நான் ஒரு ஜாதி பித்தன். என் ஜாதியிலோ, மற்ற எந்த ஜாதியிலோ எதுவும் வாங்கி உண்ண மனமற்றவன். உதவி வேண்டியமானால் ஒடித்தான் பெற்றுக்கொள்ள வேண்டும், அரிசி வேண்டியமட்டும் விலைக்கு கிடைக்கும். அரிசியை வாங்கிக் கொண்டு என்ன பண்ணுகிறது? காய்கறிகள் எல்லாம் கிராமத்தில் விளைந்தாலும் வாங்கப் போனால் ஒன்றும் கிடையாது. ஏனென்றால் கிராமத்தில் சரியான விலை கொடுக்க மாட்டார்களாம். இந்த விலையம் பசியாயிருக்கும் எனக்கு ரொம்ப நேர்த்தியாய்த்தான் இருந்தது. காய்கறிகள் உண்டாகிறது. கிராமத்தில் கிராமக்காரர்கள் வாங்கும் காய்கறிகள் நகரத்தில்தான். நானும் அப்படியே செப்வதன்றால் தற்சமயத்திற்கு சரிவராது. கிராமத்திற்கும் நகரத்திற்கும் ஏறக்குறைய 4 மைல் தூரம். போய்வருவதானால் 8 மைலாகும். இனிமேல் எப்பவாவது போனால், வாரத்திற்கு வேண்டிய சாமான் களை எனக்குத்தானே மாசத்திற்கும் சப்ளை செப்துகொள்வது உத்தமமென்று உணர்ந்து கொண்டேன்.

நான் வைத்திருக்கிற பித்தனை பாத்திரங்களில் சமைப்பதென் மூல் வயிற்றுக்குக் கெடுதி. கிராமத்தில் மண் சட்டிகள், பாலைகள் பைச்சாவுக்கு பத்து பதினைஞ்சு பாத்திரங்கள் வாங்கலாமென்று எண் ணிக்கொண்டிருந்தேன். அந்தக் காலம் போய்விட்டது. நான் குடியேறிய கிராமத்தில் குயவனே கிடையாது. பக்கத்திலுள்ள கிராமத்திற்கு போகவேண்டியிருக்கிறது. போய் வாங்கி வந்து சமைக்கும்

தீய எண்ணாந்தன் அம்புக்குருக்குச் சமானம்.

ஈஸ்வர த்ரோஹி. *

திரு. S. V. வெங்கட்டநாராயண சர்மா அவர்கள் B.A., B.L.



வருஷத்திற்கு முன் ஒரு நாள் ஒரு பிச்சைக்காரி கல்கத்தாவின் ஒரு தெரு வழி யாகச் சென்றுகொண்டிருந்தாள். அவனுடைய சரீரத்தின் மேல் அழுக் கடைந்தும் அநேக இடங்களில் கிழிந் திருந்துபான ஒரு சிஜாரும், அதே போன்ற ஒரு ஷர்ட்டும் போட்டுக்கொண்டிருந்தாள். தலையின் மேல் பேலாக்குக்குப் பதிலாக இரண்டு முழு நீளம் ஒரே முழு அசல்யுள்ள துணி-துணி அல்ல அதைக் கந்தை என்றே சொல்ல வேண்டும்-போட்டுக்கொண்ட ஒருந்தாள்.

வரை மனுஷன் பசி தாங்குவானு? அதுவுமல்லாமல் புதுப் பாளையில் சமைப்பது வழக்கமில்லையே. இதெல்லாம் கவனிக்கும் போது பசி ஒரு பக்கப், கோபம் ஒரு பக்கம் ஜாஸ்தியாகிறதே மொழிய தணிகிற வழியைக் காணும்.

வாழூப்பழக் கடைக்குப் போய் ஒரு சிப்பு பழம் வாங்கிச் சாப்பிட்டால், பசி யெல்லாம் பறந்து போகுமென்று என்னி கடைக்குப் போனேன். பழத்தைப் பார்த்தால் சூம்பிச் சுருங்கி ஒரு விரல் பருமன்தான் இருக்கும். விலையைக் கேட்டால், ஐயா! பணத்திற்கு பத்துப் பழம் என்று சொன்னான். பசிக்கு 1 அணு பழம் போதுமா? 2 அனுவக்கு வாங்கினாலும் போதாதே; அரிசி 1 அனு வக்கு வாங்கி சமைத்தால் இரண்டு பேர் தாராளமாய் சாப்பிடலாமே என்று புத்தி பலவாராக ஒடின்னது. இப்படியே யோசித்துக்கொண்டு போனால் காரியமாகாது. காசைக் கொடுத்து பழத்தை வாங்கி வயிற்றில் போட்ட பின் பல நல்ல யோசனைகள் உண்டானது.

அவைகளை கிராமவாசியாகிய நான் ஆசிரியரின் அனுமதியினால் என் அனுபோகத்தை யாவரும் அறியும்படி எழுத ஆவல் உள்ளவலு யிருக்கிறேன். 20, 25 விழியங்களைப் பற்றி நான் நகரவாசிகளாகிய உங்களுக்கு அறிவிக்க வேண்டி யிருக்கிறது.

* உக்ர என்பவர் ஹிந்தியில் எழுதிய ஈஸ்வர த்ரோஹி என்ற சிறுகதையின் தமிழ் மொழிபெயர்ப்பு.

காலை சுமார் 9, 10 மணி இருக்கும். வியாபாரத்திற் கருத்தா யிருக்கும் ஜனங்கள் அங்கும் இங்கும் அலைந்து தெருவின் அமை தியை நாசம் செய்துகொண் டிருந்தார்கள்.

ஒரு மகமதிய வாலிபன் தன் பக்கமாகப் போவதைப் பார்த்து அப் பிச்சைக்காரி அவளைப் பார்த்து “ஐயா எஜமானே! கடவுளின் பெயரைச் சொல்லி எனக்கு ஏதாவது கருணை புரியுங்கள்” என்று கேட்டாள்.

“என்ன?” என்று கேட்டுவிட்டு கேள்வி கேட்பவளை ஏற இறங்கப் பார்த்தான். அவள் நல்ல யுவதி.

வாலிபன் நிற்பதைப் பார்த்து அவள் மறுபடியும் “ஐயா! மிகுந்த பசியா யிருக்கிறது. நேற்று முதல் சாப்பிடுவதற்கு ஒன்றும் கிடைக்கவில்லை. ஏதாவது கருணை செய்யுங்கள். கடவுள் உங்களுக்கு மங்களாத்தைச் செய்வார்” என்றாள்.

“வீட்டுக்கு வருகிறாரா?” வாலிபனுடைய குரலில் இரக்கத்தைக் காட்டிலும் சோதாத் தனம் அதிகமாகக் காணப்பட்டது.

வாலிபனது துஷ்டத்தனம் நிறைந்த கண்களையும், புன்னகை கொண்ட முகத்தையும் பார்த்து பிச்சைக்காரியின் கண்ணங்கள் சிவந்துவிட்டது. அவள் மிகவும் வணக்கத்தோடு,

“இவ்விடத்திலேயே ஏதாவது கொடுங்கள்” என்றாள்.

“வீட்டுக்கு வந்தால் எல்லாம் செய்ய முடியும். இவ்விடத்தில் இல்லை. இப்போது என்னிடம் ஒரு காசம் இல்லை.”

“ஆனால் கிடக்கட்டும். நான் வேறு கொடையாளிகளின் கதவண்டை செல்வேன்.” என்று சொல்லி, “அதோ தெரிகிறதே அந்த வீடு மகமதியர் வீடோ?” என்று பணிவாகக் கேட்டாள்.

“ஆனால் என் வீட்டுக்கு வர மாட்டாயோ?”

“மாட்டேன்! அந்த வீடு மகமதியர் வீடா என்ன? சற்று தயவு செய்து சொல்லுங்கள்.”

பிச்சைக்காரி தன் வீட்டுக்கு வரச் சம்மதியாதைக் கண்டு சிறிது முகத்தைச் சுனித்துக்கொண்டு

எல்லா யோகங்களிலும் கர்மயோகமே சிறந்தது.

“ஆமாம்! அங்கேயே போ. அது மகமதியன் வீடுதான்; அங்கே உனக்கு வேண்டிய அளவு மறியாதை கிடைக்கும்” என்று சொல்லிவிட்டு மேலே நடந்தான்.

வீட்டின் கதவுத் தொட்டவுடனே அது திறக்கொண்டது. மாடிப்படி காணப்பட்டது. பிச்சைக்காரி சம்ருத் தயங்கினால், பிறகு சம்ரு ஆலோசித்துவிட்டு, மெதுவாகப் படியின் மேல் ஏற ஆரம்பித்தாள். படிகளைக் கடந்த பிறகு ஒரு திறக்க கதவு காணப் பட்டது. கதவுவச் சேர்ந்தாற் போல் ஒரு அறை காணப்பட்டது. அது மிகவும் சாதாரணமாகவே அலங்கரிக்கப்பட்டிருந்தது. பக்கம் பக்கமாகப் போட்டிருந்த பல்லக்ககளின் மேல் மெதுதையும் அதன் மேல் சுத்த வெள்ளையான துணிகள் விரிக்கப்பட்டிருந்தன. அவைகளில் ஒன்றின் மேல் ஒரு தலையணையின் மேல் சாய்ந்துகொண்டு ஒரு இளைஞன் ஏதோ படித்துக்கொண்டிருந்தான். அவன் நல்ல உயரமும், சிவந்த சிறமும், சுந்தரமான உருவத்தையும் உடையவனுக் கிருந்தான். அவனுடைய வயது சுமார் 17 அல்லது 18 ஆகக் காணப்பட்டது. பிச்சைக்காரி கதவுண்டை பேசாமல் நின்று கொண்டு வாவிப்பையே பர்த்துக்கொண்டிருந்தாள். ஆனால் வாவி பனே பிச்சைக்காரி வந்த விஷயத்தைத் சிறிதும் கவனிக்கவில்லை. அதற்குள் உள்ளிருந்தபடியே யாரோ ஒருவர்:

“ராமு, நீ வெளியே போகவேண்டுமானால் என்னிடம் சொல்லி விட்டுப் போ! நான் கதவுவச் சாத்திக் கொள்ளுகிறேன்”, என்று சொன்னார்.

“நல்லது அண்ணு” என்று சொல்லிவிட்டு வாவிபன் முகத் தைத் தூக்கினான். கதவின் பக்கம் கங்கைகள் அணிந்த வகைமி யைப் போல் சுந்தரமான ஒரு பெண் நின்றுகொண்டிருப்பதைப் பார்த்து, “எவ்வளவு அழகு! அதற்கு இந்த வேஷமா? என்ன சமா சாரமோ தெரியவில்லையே?” என்ற எண்ணமிட்டவாறே வாவிபன் பிச்சைக்காரியைப் பேசாமல் பார்த்துக்கொண்டிருந்தான். அந்த யுவதியின் கண்ணங்கள் வாடியிருந்தன. ஆனால் ரோஜா மலரை ஒத்திருந்தன. உதடுகள் வரண்டிருந்தன. ஆனால் சரஸ்மானவை. கண்களைச் சுற்றிக் கறுமை நிறம் இருந்தது. ஆனால் கண்கள் கொஞ்சிக்கொண்டிருந்தன. அமுக்கடைந்த கிழிந்த சட்டை நிஜார் இவைகளுக்கிடை இடையே அவளுடைய சுவர்னை நிறமுடைய சரீரம், செளந்தரியமே கந்தல்களின் வழியாகப் பொங்கி வழிவது போல் இருந்தது. மெய்மறந்து அந்தப் பெண்ணைக் கொஞ்ச நேரம் பார்த்துக்கொண்டே யிருந்த பிறகு அவனுக்குத் தன் கடமையின் நினைவு வந்தது.

தன் குற்றத்தை உணர்கிறவன் பிறர் குற்றத்தைக் கவனிக்கான்.

தன்னீச் சமாளித்துக்கொண்டு புன்னகையோடு “என்ன?” என்று கேட்டான். அந்தப் புன்னகையின் மதிப்பை இருதயம் அறிந்திருக்கும்; கண்களுக்குத் தெரியாது. “நீர் மகமதியரா?” என்று அதே குரலோடும் அதே பாவத்தோடும் பிச்சைக்காரி கேட்டாள். அவனுடைய ‘நீர்’ என்னும் பதம், சிறிது அதிகப்பிரசங்கித்தனமாகவும் சூத்தலாகவும் இருந்தது. ஆனால் வாலிப்பனுக்கு மிகுந்த அன்புள்ளது போல் காணப்பட்டது.

“நான் மகமதியன் அல்ல; ஹரிந்து. ‘என்?’

“இல்லை; நீர் மகமதியர்தான்” என்று சொல்லிச் சிரிக்க ஆரம்பித்தாள்.

வாலிபன் பலகையிலிருந்து எழுந்து கதவண்டை சென்று யுவதிக்கு எதிரே நின்றுகொண்டு:

“அதிருக்கட்டும் உனக்கு என்ன வேண்டுமோ?” என்று கேட்டான்.

“பிச்சை வேண்டும். காசு.”

“நீ பிச்சையா எடுக்கிறோய்? உன் ஜாதி என்ன?”

“பார்த்தால் தெரியவில்லையா? நான் மகமதிய ஸ்திரீ.”

“உன் வீடு எங்கே?”

“லக்ஷ்மணபுரியில்.”

“இங்கே கல்கத்தாவில் என்ன செய்கிறோய்?”

“பிச்சை எடுக்கிறேன்.”

வாலிபன் கேள்வி கேட்கும் மாதிரியையும், அவன் முகத்தின் மாறுபாடுகளையும் பார்த்து அந்த யெளவனாப் பெண் நகைக்க ஆரம்பித்தாள்.

“ஏதாவது கொடுக்கிறீரா?” என்று பிச்சைக்காரி கேட்டாள்.

“என்ன வேண்டுமோ?”

“உமக்கு என்ன இஷ்டமோ, அது.”

“அப்படியானால் இங்கேயே இரு. அண்ணுவைக் கூப்பிடுகிறேன். அவர்தான் கொடுப்பார்.”

நாடு, பாதை, நிறம், வகுப்பு, சாதி, மதம், அந்தஸ்து முதலிய வேற்றுமைகளை நீக்கி ஒற்றுமையை ஏற்படுத்தவல்லது கலப்பு மனம்.

“ஆனால் நான் போகிறேன். நீ ஒன்றும் கொடுக்கப் போவ தில்லை” என்று சொல்லி ஒரு படி கீழே இறங்கினால். ஆனால் அவனது கண்கள் லீலையோடு மேல் நோக்கியபடியே இருந்தன.

வாவிபன் அவளைக் கூப்பிட்டுக்கொண்டே “போகாதே! போகாதே! ஒரு முறை என் அண்ணவைக் கேட்டுவிடுகிறேன். பிறகு ஏதாவது கொடுக்கிறேன். அவசியம் கொடுப்பேன்” என்று சொன்னான்.

2

நவாபின் பெண்

வாவிபன் பிச்சைக்காரியை அவ்விடத்திலேயே விட்டு விட்டு விட்டுக்குள் சென்று, சிறிது ரேத்தில் வேறொரு மனிதரோடு திரும்பி வந்தான். அந்த மனிதனுடைய வயது சுமார் 50 இருக்கும். தலையில் பெரும்பான்மையான மயிர்கள் நரைத்திருந்தன. பெரிய பெரிய மீசைகளும் ஒரு தாடியும் இருந்தன. அவன் மிகுந்த பிரபாவழுள்ளவனாகக் காணப்பட்டான். வாவிபன் அவளை ‘அண்ணு’ என்று கூப்பிட்டான்.

பிச்சைக்காரியை அநேக தடவைகள் ஏற இறங்கப் பார்த்து விட்டு அவர் “நீ தனியாக இருக்கிறௌயா? அல்லது உன்னேடு யாரா வது இருக்கிறார்களா” என்று கேட்டார்.

இந்தக் கேள்விகளைக் கேட்ட வடனே பிச்சைக்காரியின் கண்களில் கண்ணீர் ததும்பியது. அவள் கம்பீரமான முகத்தோடு “இச் சமயம் இவ் வலகத்தில் நான் தனிமையாகவே இருக்கிறேன்” என்று பதிலளித்தாள்.

“உனது அழகு சாதாரணப் பிச்சைக்காரிகளி னின்றும் வேறாக இருக்கிறது. உலக அதுபலமுடையவர்கள் உன்னை இந்த சிலைமையில் பார்த்தும் உன்னைப் பிச்சைக்காரி என்று ஒப்புக் கொள்ள மாட்டார்கள். உன் தாய் தகப்பன்மார் என்ன செய்து கொண்டிருந்தார்கள்?”

பிச்சைக்காரியின் கண்களிலிருந்து இரண்டு பெரிய துளிகள் வழிந்து ரோஜா மலர் போன்ற கண்ணங்களில் பிரகாசிக்க ஆரம் பித்தன. “என் தாய் தந்தையர் பகல்களில் தங்கள் தலைவிதியை வொந்துகொண்டும், இரவில் முகங்களை முடிக்கொண்டு வேஷம் மாறி, வயிறு வளர்ப்பதற்காகப் பிச்சை எடுத்துக்கொண் டிருந்தர்கள்” என்று சொன்னான்.

கெட்ட குணங்களை நீக்குவதுதான் துறவு.

“அவர்கள் எப்போதும் பிச்சைக்காரராகவே இருந்தார்களோ?”

ஒரு பெருமுச் செறிந்து பிச்சைக்காரி சொல்லத் தொடங்கி னன். ‘இல்லை என் பாட்டனார் லக்ஷ்மணபுரியில் ஒரு நவாப்பாக இருந்தார். நவாப் வேலை முடிந்த பிறகு, என் பாட்டனார் ஆங்கி லேயருக்கு விரோதமாக வாஜித் அவியே லக்ஷ்மணபுரியின் நவாப் ஆவதற்கு உரிமை உள்ளவர் என்று கோஷம் செய்து வாஜித் அவிக்கு உதவி செய்ய ஆரம்பித்தார். வாஜித் அவி கைது செய் யப்பட்டார். 15 வருஷத்திற்குப் பிறகு என் பாட்டனார் இறந்து விட்டார். அச் சமயம் என் தகப்பனாரிடம் சுகமாகக் காலம் கழிப் பதற்குப் போதுமான தனம் இருந்தது. ஆனால் என் தகப்பனா ருடைய சரீரத்தில் நவாப்புகளின் ரத்தம் ஓடிக்கொண்டிருந்தது. அவருக்கு காசு என்றால் தண்ணீர்ப்பட்ட பாடு. கையில் பணம் இருந்த வரையில் ஒருவரையும் லக்ஷ்யம் செய்யாமல் செலவழித்து வந்தார். திடுரென்று ஒரு நாள் நாங்கள் முற்றிலும் பிச்சைக்காரர் கள் ஆகிவிட்டோம். அன்னம் கிடைப்பது மிகவும் துர்லபமாய்ப் போய்விட்டது. பிறகு இந்தியாவின் அநேக நவாப்புகளைப் போலவே அவரும் பரதேசம் சென்றுவிட்டார். என் மாதா பிதாக்களுக்கு என்னென்ன கஷ்டங்கள் உண்டாயினவோ அவை கணேச் சொல்ல என்னால் இயலாது. எனது அண்ணன்மார்களும் ஒரு சோதரியும் ஒரு துண்டு ரொட்டிக்காகவும், ஒரு கை ஜலத்திற் காகவும் பரிதபித்து இறந்தார்கள். என் தாய் தந்தையரும் பிச்சை எடுத்தும், கஷ்டங்களை யனுபவித்தும், குருடர்களாய்ப் போய் இப்பொழுது இறந்து மூன்று மாதங்கள் ஆயின். நவாப் வம்சத்தில் பிறந்த அவர்களைப் புதைப்பவர்களும் எவரும் இல்லாமல் போய் விட்டார்கள். ஆநாதைப் பிரேதங்களுக்கு என்ன கதி ஆகிறதோ அதுவே என் தாய் தந்தையருக்கும் ஆயிற்று.

என் தகப்பன் இருக்கும் காலத்திலேயே லக்ஷ்மணபுரியி ஹுள்ள போக்கிரிகளும் சோதாக்களும் என்மேல் கண்வைத்திருந்தார்கள். அவர்கள் இறந்த பிறகு அங்கே வசிப்பது எனக்கு அசாத் தியமாய்ப் போய்விட்டது. என் கற்பை அழிப்பதற்கு இருபது மூப் பது சோதாக்கள் சமயம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். எனக்கு உதவி செய்வார் ஒருவருமில்லை. கடைசியில் வேறுவழி யில்லாமல் நான் லக்ஷ்மணபுரியை விட்டு ஒட்டவேண்டி நேர்ந்தது. கல்கத்தா வைப்பற்றி அநேகர் புகழ்ந்திருப்பதை என் காதாறக் கேட்டிருக்கிறேன். அங்கே அநேக வழைகள் சுகமே காலம் கழிக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். ஆகையால் இவ்விடத்திற்கு ஒடி வந்து விட்டேன். ஆனால் ஜீயோ! இங்கே வந்து பார்த்த பிறகு இவ்விட-

சாதி இரண்டொழிய வேறில்லை. அதாவது நல்லோர் தீயோர்.

த்திய நிலைமையும் வகுமண்புரியைப் போலவே இருக்கிறது. இவ்விடத்திலும் தனை புரிபவர்கள் மிகவும் குறைவு. ஆனால் நரப்பிசாசகள் அநேகம். இந்தப்பதினைந்து நாட்களாக இவ்விடத்திய நிலைமையைப் பார்த்துக் கொண்டு வருகிறேன். யாரையும் பாருங்கள்! என்னிடம் அசங்கியமான வார்த்தைகள் பேசவும் என் மானத்தைக் கெடுக்கவுமே தயாரா யிருக்கிறார்கள். ஆனால் கடவுளின் பெயரைச் சொல்லி என் மேல் கருணை புரிபவர் ஒருவரும் இல்லை. இந்தக் கஷ்டங்களை அனுபவிப்பதற்கு நான் என்னதான் குற்றம் செய்தேனே தெரிய வில்லை. என் தலைவிதி சாவகூட எனக்கு...”

பிச்சைக்காரியின் கண்களிலிருந்து முத்துப் போன்ற துளிகள் அவளது வரண்ட கண்ணங்களின் மேல் தாரை தாரையாக வழிய ஆரம்பித்தன.

வாலிபனேடு வந்த மனிதர் அவனைப் பார்த்து, “அம்மா! எங்கள் வீட்டிலேயே இருக்கிறாயா?

“நான் மகம்மதிய ஸ்தீரீ ஆயிற்றே?”

“பாதகம் ஒன்றுமில்லை. முகம்மதியரும் மனிதர்தான். ஹிந்துக்களும் மனிதர்தான். நான் மனிதனைப் பூஜிப்பவன். ஹிந்து அல்லது மகமதியனைப் பூஜிப்பவன் அல்ல. உனக்கு யாதொரு ஆகேடுபணியும் இல்லாவிட்டால், இந்த வீட்டில் நீ தங்குவதற்குப் போதுமான இடம் இருக்கிறது.”

பிச்சைக்காரியின் கீழ்நோக்கிய கண்கள் மேலே எழுந்தன. அவர் பிச்சைக்காரியின் கண்களைப் பார்த்தார். அக் கண்களின் பாதையை ‘ஹிந்து’, ‘முகமதியன்’ அல்லது ‘கிறிஸ்தவன்’ அறிய முடியாது. கேவலம் மனிதன் என்பவன்தான் அறிய முடியும்.

3

கோபால்ஜீ

வாலிபன் பெயர் ராம்ஜீ. அவனுடைய பிதாவின் பெயர் கோபால்ஜீ. கோபால்ஜீக்குத் தெரிந்தளவில் அவரது வம்சத்தி னுடைய சரிதை மிகவும் விசித்திரமானது. அவர் யாரைத் தனது தகப்பனுரைந்து எண்ணியிருந்தாரோ அவர் இறக்கும் தருவாயில் கோபால்ஜீயைக் கூப்பிட்டு,

“குழந்தாய் நீ என்னை அப்பா, அப்பா என்று அழைக்கிறோய். எங்களுக்குக் குழந்தை ஒன்றும் இல்லாத காரணத்தால், நானும்

சீராத்தில் கடவுளோளி கலந்திருப்பது என்னில் எண்ணெய் இருப்பது போல்தான்.

என் மனைவியும் உண்ணே எங்கள் சொந்தக் குழந்தைபோல் வளர்க்கு அன்பு காட்டி வந்தோம். ஆனால் நீ எங்கள் புத்திரன் அல்ல. உன்னுடைய சரீரத்தில் இந்த ஏழையான எனது ரத்தம் ஒடிசல்லை. இந்த சமாசாரத்தை உண்ணிடம் தெரிவித்து, உனக்குத் துன்பத்தை உண்டாக்கவேண்டும் என்று நான் விரும்பவில்லை. ஆனால் இப்பொழுது கடவுளின் முன்னிலையில் போகிறவன் ஒரு பெரய்யை இருளில் மறைத்துவிட்டுச் செல்வதினால் மிகுந்த பாபம் சம்பவிக்கும்.

“உனது உண்மைத் தாய் ஒரு கஷ்டரிய மாது. நான் வைஸ்யன். அவன்து கணவன் ஒரு சுதேச ராஜ்யத்தில் வேலைக்காரனாக இருந்தார். உன் தாய் யுவதியாயும் சுந்தரியாயும் இருந்தாள். ராஜாவின் பார்வை சதா அவன்பேரிலேயே இருந்தது. அவன் எப்படியாவது உன் தாயை அடைய வேண்டுமென்று யோசித்துக் கொண்டே இருந்தான். ஆனால் உன் தாயின் கணவனும் கஷ்டரிய வீரன். அதே காரணத்தால் அரசனுக்கு தெரியம் வரவில்லை. கடைசியில் அரசனுக்கு ஓர் உபாயம் தோன்றிற்று. உன் தாயின் கணவனை சாக்குப்போக்குக் காட்டி, ராஜாங்க வேலையாக வேறு தேசத்துக்கு அனுப்பிவிட்டான். இங்கும் அங்குமாக ஒன்றை வருஷம்வரை தூரதேசத்திலேயே இருக்கும்படி செய்தான்.

“கணவனைப் பரதேசம் அனுப்பிய பிறகு ராஜா உன் தாய்க்கு ஆசைகள் காட்டியும் பயமுறுத்தியும் தன்வசம் செய்துகொள்ள முயற்சித்தான். தனது யுக்திகள் ஒன்றும் அவனிடம் செல்லாத தைக் கண்டு, அரசன் ஓர் இரவு தன் வேலைக்காரர்களை அனுப்பி, அவளை பலாத்காரமாகக் கொண்டுவரும்படி அனுப்பினான். இந்த விஷயம் காதோடு காது வைத்ததுபோல் நடந்துவிட்டது. ஒரு வருக்கும் இந்த விஷயம் தெரியாது. அந்நாள் முதல் உன் தாயார் பதினை ஆனால். பிறகு யாதொரு ஆகேஷபனையும் இல்லாமல் அவன் ராஜாவிடம் போக்குவரத்தா யிருந்தாள். கடைசியில் உன் உற்பத்தியும் உண்டாயிற்று.

“நான் அதே ராஜாங்கத்தில் மாதம் 10 ரூபாய் சம்பளமுள்ள வேலைக்காரனாக இருந்தேன். நீ பிறந்த அன்றைய தினமே அரசன் என்னைக் கூப்பிட்டு, 5000 ரூபாய் அடங்கிய பையை என்கையில் கொடுத்து, “இந்தக் குழந்தையை எடுத்துக்கொண்டு நீ வேறு எங்கேயாவது சென்று வசி. ஆனால் இந்த ரகசியத்தை மாத்திரம் வெளியிடக்கூடாது” என்று கட்டளையிட்டான். நான் அன்றைய தினமே புறப்பட்டுக் கல்கத்தா வந்து சேர்ந்தேன். என் மனைவிக் கும் குழந்தை இல்லாததால், உண்ணே அடைந்து ஆனந்தமடைந்து

அறிவு தெய்வமே கலைமகள்.

தாள். பிறகு நாங்கள் இருவரும் உன்னை எங்கள் குழந்தை என்று சொல்லிக்கொண்டு உன்னை வளர்த்துப் படிக்கவைத்தோம். எப்படி இருந்தபோதிலும், என் சம்பத்து எல்லாம் உன்னுடையனவே. நான் இறக்கும் தருவாயிலிருக்கிறேன். நீ உன் தாய் தந்தையரை வீணே தேட முயலாதே. ஏனென்றால் உன் வார்த்தைகளைக் கேட்டு உலகம் சிரிக்கும். உன்னை எளனம் செய்யும். உன்னை அவமானப்படுத்தும். அவ்வளவுதான். நீ என்னுடைய மகன். நான் உனது தந்தை. இந்த என் மனைவியே உன் தாய்!"

இதுவே கிழக் கோபால்ஜீயுடைய சரித்திரம். இறப்பதற்கு இரண்டு வருஷம் முன்பே அவனுடைய போஷகத் தந்தை அவனுக்கு மணமும் முடித்தவைத்தார். தந்தை இறந்த சில நாட்களில் தாயும் இறந்துவிட்டாள். பிறகு எல்லாச் சொத்தும் கோபால்ஜீயின் கைக்கு வந்தது. அவரும் ஏராளமாகச் சம்பாதித்தார். ஒருந்தடவை இரும்பு வியாபாரத்தில் அவருக்கு ஒரு வகை ரூபாய் வாபம் கிடைத்தது. இந்தத் தொகையை பாங்கியில் போட்டு, கோபால்ஜீ வியாபாரத்தினின்றும் ஜன சமூகத்தினின்றும் விலகித்தனிமையில் தன் வாழ்நாளைக் கழிக்க ஆரம்பித்தார்.

அதற்கு ஒரு காரணம் இருந்தது. அவருக்குத் தன் பேர்பின் அந்தரங்கம் தெரிந்த பிறகு அவருடைய நிலைமை விசித்திரமாச மாறியது. அடிக்கடி அவர் தன் மனைவியிடத்திலும், நன்பர்களிடத்திலும் "இந்த உலகம் எமாற்றுவார்களாலும், போக்கிரிகளாலும், அயோக்கியர்களாலும் நிறைந்தது" என்று பெருமுச்ச விட்டுக்கொண்டு சொல்லுவார். ஈஸ்வரன் என்ற பெயரைக் கேட்டால், அவருக்கு மிகுந்த அருவருப்பு உண்டாகும். ஈஸ்வரனது பேச்சு வரும் சமயத்தில் அவர் கோபத்துடன் குதித்தெழுந்து, "எல்லாம் பொய், சுத்தப் பூட்டு, ஈஸ்வரன் என்பவர் ஒருவரும் கிடையாது; ஈஸ்வரன் எங்கேயும் கிடையாது; பணக்காரர்களும், உலகத்தை நரகமாகச் செய்யும் அறிவாளிகளின் புத்தியீடு, ஏழைகளின்மேல் தங்கள் அதிகாரத்தைச் செலுத்துவதற்காகச் செய்த ஓர் கற்பனை, எல்லாம் பொய், எல்லாம் பூட்டு" என்பார். ஆனால் கோபால்ஜீயின் இந்தத் தெள்ளிய சித்திரத்தை ஏற்றுக்கொள்ள உலகம் தயாராக இல்லை. அதுவுமில்லாமல் மாணிட தர்மத்தையே அனுசரித்து வந்த கோபால்ஜீ எந்த ஜாதியாரிடத்தும், எந்த மதத்தாரிடத்தும் யாதோரு தடையுமில்லாமல் உண்டு குடித்து வந்தார். இதை ஜன சமூகம் பொறுக்கவில்லை. ஆனால் கோபால்ஜீயோ தன் தர்மத்தில் திடமாயிருந்தார். அவர் ஜன சமூகத்தின் பேச்சுக்களை

இதுகாலை மேனாடுகளில் கலைகள் பத்திரிகைத் தேரில் பவனி வருகிறார்கள்; பார் முழுதும் பரந்து பரவலுறுகிறார்கள்.

சிறிதும் பொருட்படுத்தவில்லை. ஜன சமூகத்தின் மதாசாரியர்களின் மேல் அவருக்கு மிகுந்த வெறுப்பு ஏற்பட்டது.

கிழு கோபால்ஜீ மதம், தனம், ஜன சமூகம், கோயில், மசுதி, சர்ச் இவை எல்லாவற்றையும் துச்சமாக நினைத்தார். இவைகளைக் காட்டிலும் இந்த எல்லாத் தொல்லைகளுக்கும் மூலகாரணமான ‘ஸ்வரன்’ என்பவனை இன்னும் துச்சமாகக் கருதினார்.

யாருடைய கண்களிலாவது கண்ணீரைக் கண்டால் அவரது மனது இளகும். ஏழைகளைக் கண்டால் அவரது மனம் கரைந் திருகும். உலகத்தோர் எவ்வரை அவமானம் செய்கிறார்களோ, எவர் கள் ஏழைகளோ, எவர் பதிதர்கள் என்று கருதப்படுகிறார்களோ அவர்களோ கோபால்ஜீயின் கடவுள். மனிதத் தன்மையே அவரது மதம்.

4

ராமு

ராமு ஐந்து வயதுள்ள அறியாச் சிறுவனு யிருக்கும்போது அவனுடைய தாயார், கோபால்ஜீயின் பத்னி பரலோகப் பிராப்தி அடைந்தாள். அதுமுதல் ராமு கோபால்ஜீயின் அன்பிலேயே வளர்ந்தான். தகப்பனுக்கு மகன்பேரிலும், மகனுக்குத் தகப்பன் பேரிலும் ஒரு தெய்வீகமான அன்பு இருந்தது. மனைவி இறந்த பிறகு கோபால்ஜீ வேண்டுமானால் இரண்டாவது விவாகம் செய்து கொண்டிருக்கலாம். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. “விவாகத்தின் முக்கிய உத்தேசம் அன்பே; காமம் அல்ல. மனைவி இல்லாவிட்டாலும் இருவருடைய ஐக்கிய ஸ்நேகமே உருவெடுத் தான்போன்ற ராமு என்னுடைய அன்புக்குப் பாத்திரானுயிருக்கும் போது, வேறு விவாகத்தின் அவசியம் என்ன?” என்பார்.

மனைவி இறந்த பிறகு, முதலில் சிறிது காலம் வரை ராமுவைப் பார்த்துக்கொள்ளுவதற்காகவும், அவனுடைய ஆகாரம் முதலியவைதயார் செய்வதற்காகவும் ஒரு நடுவயதுள்ள பிராமணத்தியை அமர்த்தியிருந்தார். ஆனால் அந்த பிராமண தேவதை ராம்! ராம்! என்று ஜபம் செய்துகொண்டே ராமுவுக்குக் கொடுக்கும் பால், நெய், வெண்ணெய் முதலியவற்றைத் தன் குழந்தைகளின் செலவுக்கு எடுத்துக்கொள்ள ஆரம்பித்தது கண்டு, கோபால்ஜீ அவளை நீக்கிவிட்டு, ராமுவின் தாயாருடையவும் செனிலித்தாயினுடையவும்

ஈட்டின் கலைகளை வளர்ப்பதே கலைமகளை வழிபடுவதாகும்.

ஸ்தானத்தைத் தானே எடுத்துக்கொண்டார். புத்திரனைக் குளிப் பாட்டுவதும், அவனுடைய துணிமணிகளைத் தோய்ப்பதும், அவனுக்குச் சமையல் செய்வதும், அவனை உண்பிப்பதும் தானே செய்ய ஆரம்பித்தார். உதவிக்காக ஒர் வேலைக்காரனையும் அமர்த்திக்கொண்டார். குழந்தைப் பருவத்திலிருந்து வயதாகும்வரை அவர் ராமுவைத் தன் பக்கத்திலேயே—தன் மார்போடு அனைத்துக் கொண்டு தூக்கவைப்பார். இந்த துக்கமயமான, பாபம் நிரம்பிய உலகத்தில் ‘ராமு’ என்ற பதமே எல்லாவற்றைக் காட்டிலும் சர்வ சிரேஷ்டமான சுகம் என நினைத்தார். ராமுவைக் கண்ட மாத்தி ரத்தில், அவருக்கு ஒரு இனையற்றதும் வர்ணிக்க முடியாததுமான சுகம் உண்டாகும்: முகம் மலர்ந்துவிடும். அவனைப் படிக்கவைப் பதற்கும் மிகுங்கு அழுகான ஏற்பாடு செய்திருந்தார். அவன் கல் கத்தாவிலுள்ள சர்வகலாசாலையில் ‘ப்ரவேலிகா’ பாஸ் செய்துவிட்டு, பி.வ.யில் இரண்டாவது வருஷப் படிப்புப் படித்துக்கொண்டிருந்தான். காலேஜிலேயே ஆங்கிலத்துடன் சம்லக்குதமும் எடுத்துக் கொண்டிருந்தான். வீட்டிலும் கோபால்ஜீயின் பழைய நண்பரான ஒரு மெள்வி அவனுக்குப் பார்ஸி கற்றுக்கொடுத்து வந்தார்.

ஸ்வரத்ரோகியான கோபால்ஜீயின் ஹிருதயத்தைக் கொள்ளை கொண்ட ராமு ஸ்வபாலமாகவே ஹிருந்துவாக இருந்தான். ஸ்வரனைப் பூஜிப்பவனுக இருந்தான். தனக்காக தேவி தேவதைகளில் கோபால்ஜீக்கு நம்பிக்கை இல்லாதபோதிலும், தன் மகன் வற்புறுத் துவதற்காக ராமர் கோயிலுக்கும் காளி கோயிலுக்கும் போவார். சிற்சில சமயம் பக்கி நிரம்பிய மகனுக்கும், நாஸ்திகத் தகப்பனுக்கும் ஸ்வரனைப்பற்றிய அழகிய வாக்குவாதம் உண்டாகும். கோபால்ஜீ வாக்குவாதத்தில் ஐயமடைந்த போதிலும், தன்னைத் தோற்றுப்போனவனுகவே கருதுவார். ஆனால் குழந்தை ராமு தகப்பனுரின் கழுத்தைக் கட்டிக்கொண்டு கன்னத்தோடு கன்னம் ஒட்டவைத்துக்கொண்டு, “அண்ணு! நிங்கள் ராம், ராம் என்று சொல்லாதவரை நான் சாப்பிடவே மாட்டேன், ராமனே நமது கடவுள்” என்று சொல்லும்போது கோபால்ஜீ ‘ராம் ராம்’ என்று சொல்லுவதோடு நிற்காமல் “என் அருமைக் கண்மணியின் பெயரே ராமு ஆயிற்றே! அப்படியிருக்க எனக்கு ராம் ராம் என்ற பெயரை உச்சரிப்பதில் என்ன ஆக்ஷீபனை?” என்பார்.

தற்காலம் நமது நாட்டில் ஆரம்பக் கல்விக்கென அரசாங்கத்தினர் அதிகம் பொருட் செலவு செய்து, அதற்காக நகரங்களிலும் கிராமங்களிலும் கல்விக் கூடங்களை மிகுதியாக அமைத்து வருகின்றனர். இது வெளி நோக்கம் கொண்டு காண்பகற்குப் பெருங்கல் தருவதாகக் காணப்பட்டிலும், உள்ள நாடி நோக்குங்கால் பயன்தார முயற்சி யென்பது புலனுகும்.

5

மொல்வி ஸாஹப்

கல்கத்தாவின் தெருக்களில் நேற்றுவரைத் தாண்டவமாடிக் கொண்டிருந்த கலகத்திற்குப் பதினைந்து நாள் முன்னதாக ஒருநாள் கோபால்ஜீயின் பழைய நண்பரும், ராமுவக்குப் பார்லி கற்றுக் கொடுப்பவருமான மொல்வி ஸாஹப் சதாவத் அவிக்கும், ஈஸ்வர த்ரோகியான கோபால்ஜீக்கும் “ஹிந்துக்களும் முசல்மான்களும்” என்பதைப்பற்றிப் பெரிய வாக்குவாதம் நடந்தது. அந்த வாக்கு வாதம் ஆரம்பித்த தெவ்வாறென்றால்:—

“தங்கள் பிச்சைக்கரரப் பெண் எப்படி இருக்கிறார்கள்?” என்று மொல்வி சாஹப் தொடங்கினார்.

“சுகமாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறார்கள்; ஏன்?” என்றார் ஈஸ்வர த்ரோகி.

“ஹரிலுள்ள மகமதியர்களுக்கெல்லாம் அவள் ஹிந்து அல்ல என்பது தெரியும்.”

“அதனால் என்ன? தங்கள் கேள்வியின் அர்த்தம் என்ன?”

“அதனுடைய அர்த்தம் ஒன்றும் எனக்குத் தெரியாது. ஆனால் உங்களிடமிருந்து அப் பெண்ணைக் கூட்டிக்கொண்டு போய் அவளை மறுபடியும் மகமதிய மதத்தில் சேர்க்கப்போகிறார்களாம். மகமதிய மதத்தைச் சேர்ந்த ஒரு பெண் ஹிந்துவின் வீட்டில், ஹிந்துவைப்போல் வசிப்பதை மகமதியர்களாகிய அவர்கள் பார்க்கச் சுக்கவில்லையாம். அதுதான் எங்க்குத் தெரியும்” என்றார் மொல்வி சாஹப்.

“அஹ்ஹஹ்ஹஹா” என்று பலமாகச் சிரித்துக்கொண்டு ஈஸ்வர த்ரோகியான கோபால்ஜீ “இந்தப் பிச்சைக்காரி அன்றையதினம் பசியினால் இறந்துகொண்டிருக்கும் சமயத்தில் முசல்மான்கள் எங்கே சென்றுவிட்டார்கள்? தன்னை முசல்மான்கள் என்று சொல்விக்கொள்ளும்” * * * * * அவர்கள் அவர்நாட்டைய கற்பை அழிப்பதற்காக அவளைத் துண்டுறுத்திக் கொண்டிருக்கும் சமயத்தில், முகமதிய மதம் எங்கே சென்றுவிட்டது? வெறுப்பு, கொலை, கொடுமை, போக்கிரித்தனம், சண்டை சச்சரவு இவைகளின் பெயர் மகமதிய மதம் அல்ல. வீணே எதற்காகக் கடவுளின் பெயரையும் மதத்தின் பெயரையும் கெடுக்கக்

தமிழர் கலைமகளை வாழ்த்தி, வழிபட வேண்டுமாயின், நாட்டிற்கு எல்ல செய்யும் பத்திரிகைகளைப் படித்தல் வேண்டும்; பாதுகாத்தல் வேண்டும்.

கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறார்கள்?" என்று சோபத்தோடு மொல்வியைப் பார்த்துக் கேட்டார்.

"இது போக்கிறித்தனம் அல்ல ஐயா! இதை மதத்திற்கு மரியாதை செய்தல் என்கிறார்கள்."

"மனிதனுடைய மதம் மனிதனுக்கு மரியாதை செய்யவேண் வீதே! எந்த மதத்தில் மனிதனுக்கு மரியாதை இல்லையோ அது மதம் அல்ல; புரட்டு!"

"முசல்மானுக்கு மரியாதை செய்வதே இல்லாம் தர்மத்தின் கொள்கை. முசல்மான் அல்லாதவர்களைக் 'காபிர்' என்று சொல்லுகிறோம்."

"கொஞ்சம் பொறுங்கள்" என்று சொல்வி ஈஸ்வர தரோகி அதிக ஆவேசமடைந்து சொல்லுவாராயினர். "யாரையாவது காபிர் என்று சொல்லுவது மனிதனையே அவமானப்படுத்துவதற்குச் சமமானது. நானும் எந்த மதத்தையாவது எந்தக் கடவுளையாவது ஒப்புக்கொள்ளுகிறதில்லை. ஆனால்....."

"ஆனால்?"

"ஆனால் எவனுவது தன்னை முசல்மான் அல்லது கிறிஸ்தவன் அல்லது வேறு ஏதாவது பெயரை வைத்துக்கொண்டு, என்னை ஹிந்து என்று கருதி, என்னை அவமானப்படுத்துவானேயானால் என்னைக்காட்டிலும் திடமான ஹிந்து வேறொருவரும் இல்லை. அப்படிப்பட்ட நிலைமையில் நான் அடிமை ஆகவும் தயார். ஆனால் ஹிந்துவாகவே இருப்பேன். இறப்பதற்கும் தயாராகுவேன். ஆனால் ஹிந்துவாக இருந்தால், இந்த நிலைமையில் அவமானம் யாரைச் சேர்ந்தது? ஹிந்துவுக்கு அல்ல, மனிதனுக்கு. நானும் ஒரு மனிதன். மொல்வி சாஹப்! நான் எல்லா மதங்களையும், நாம் அணியும் உடைகளைக் காட்டிலும் அதிகமாகக் கருதவில்லை. லுங்க அணியும் ஒருவன், வேஷ்டியை அணியும் ஒருவனைப்பார்த்துக் 'காபிர்' என்று சொல்லுவது தகாது. உருமாலை வைத்துக்கொள்பவன், துருக்கிக் குல்லா வைத்துக்கொள்பவனைப் பார்த்து மிலேச் சன் என்று சொல்லவும் கூடாது. அவரவர்களுடைய இஷ்டம். தாங்கள் இல்லாம் மதத்தை ஒப்புக்கொள்ளுகிறீர்கள்-லுங்கியை அணிந்துகொள்ளுங்கள். ராமு ஹிந்து. அவன் வேஷ்டியைக் கட்ட

வெறிகொண்ட சீர்திருத்தங்கள் எங்கெங்கு நிகழ்ந்தனவோ அங்கெல் லாம் அச் சீர்திருத்தங்களின் நோக்கம் நிறைவேறவில்லை யென்று உலக சரித்திரம் நீக்கு போதிக்கின்றது.

டிக்கொள்ளட்டும். நான் ஒன்றுமில்லை. ஆனால் மனிதன். எது என் மனதுக்குத் தோன்றுகிறதோ அதை அணிந்துகொள்வேன். ஆடைகளுக்காகச் சண்டைசெய்வது முசல்மான் தன்மையுமல்ல; ஹிந்துத் தன்மையுமல்ல. அதை அற்பத்தனம் என்றுதான் சொல்ல வேண்டும்.”

இதைக் கேட்டு மொல்வி சாஹப்பும் கம்பிரத்தோடு “கல்கத் தாவில் கலகம் ஏற்பட்டுவிட்டால் தாங்கள் என்ன செய்வீர்கள்?” என்று கேட்டார்.

“தீனர்களின் பகுத்தைச் சேர்ந்தவனுயும், குற்றமற்றவர்களுக்கு உதவியளிப்பவனுயும், போக்கிரிகளோடு சண்டை செய்பவனுயும் இருப்பேன்.”

“போக்கிரிகள் யார்?”

“ஏவன் சண்டையைக் கிளப்பிவிடுகிறுனே அவன். அவன் ஹிந்துவா யிருந்தாலும் சரி, முகம்மதியனு யிருந்தாலும் சரி. அதைப்பற்றிக் கவலையில்லை.”

*

*

*

*

இவ்வாறு மொல்வி ஸாஹபுக்கும் ஈஸ்வர த்ரோகிக்கும் வாக்கு வாதம் நடந்துகொண்டிருந்த அதே சமயத்தில் வீட்டுக்குள், இப்பொழுது ராஜாத்தி என்று அழைக்கப்படும் பிச்சைக்காரிக்கும் ராமு வக்கும் சம்பாஷினை நடந்துகொண்டிருந்தது.

“ராஜாத்தி!”

“ராஜாத்தியின் எஜமான்ரே!”

“என்னை ஏன் எஜமானன் என்று அழைக்கிறுய்?”

“நீர் ஏன் என்னை ராஜாத்தி என்று அழைக்கிறீர்?”

“அப்படியானால் நீ நவாப்பின் பெண் அல்லவா?”

“அப்படியானால் நீர் என் எஜமானர் அல்லவா? நீர் எனக்குப் புகவிடம் கொடுத்தீரல்லவா?”

“அப்படியானால் சரி. நீ ராஜாத்தி அல்ல. வெறும் ‘நீ’தான்.

“ஆனால் சரி! நீரும் எஜமானர் அல்ல. வெறும் ‘நீர்’தான்.”

“நீ இனிமேல் காய்கறி வாங்க கடைக்குச் செல்லாதே!”

கண்டனத்தினால் எத்தகைய நன்மையும் விளையவே விளையாது.

“என்ன?”

“‘மீன்கடைத் தெருவிலுள்ள மகமதியர்கள் உன்னை ஹிந்து வின் வீட்டினின்றும் வெளிப்படுத்த சிச்சயித்துக்கொண் டிருக்கிறார்கள்.’”

“என்னை வெளிப்படுத்த சிச்சயித் திருக்கிறார்களா? இது என்ன? இது ஆங்கிலேய ராஜ்யமல்லவா? து லுக்க ராஜ்யமா?”

“நல்லது நீ மகமதியப் பெண் ஆய்விடுகிறதுதானே?”

“நீர் ஏன் முசல்மான் ஆகவில்லை?”

“நான் ஹிந்து. ஹிந்துவாய் இருப்பதையே நான் கொரவும் என்று நம்புகிறேன்.”

“அப்படியானால் நானும் ஹிந்து. ஹிந்துவாயிருப்பதே எனக்கும் கொரவும். எந்த வீட்டில் ‘அண்ணு’ அவர்களைப் போன்ற வரும், எந்த வீட்டில் ‘நீர்’-ஆம் இருக்கின்றீர்களோ அந்த மதமே உலகத்திலுள்ள எல்லா வஸ்துக்களைக் காட்டி ஆம் மேன்மை பெற்றது என்று நினைக்கிறேன்.”

“உலகத்தாருடைய பார்வையில் எங்களையும் நீ மகமதியராகச் செய்துவிட்டாய்.”

“ஆயின் ‘நீர்’ என்னை ஹிந்துவாகச் செய்துவிடவில்லையா? நீர்

ஸ்ரீமதி ‘நீ’ என்பவருடைய முகத்தில் கையை வைத்து ஸ்ரீமான் ‘நீர்’ என்பவர் ‘பேசாதே’ என்றார். உடனே ஸ்ரீமதி ‘நீ’ என்பவள் ஸ்ரீமான் ‘நீர்’ என்பவருடைய வாயில் கையை வைத்துப் ‘பேசாதே’ என்றார்கள்.

6

கலகம்

கல்கத்தாவில் மூன்று நாளாகச் கலகம் நடந்தது. ராமுக்கும் பிச்சைக்காரிக்கும் கோபால்ஜீக்கும் முதல் முதல் சந்திப்பு ஏற்பட்டது. அதே அறையில், கோபால்ஜீ விசனத்தோடு உட்கார்ந்திருந்தார். பிச்சைக்கார ராஜாத்தியும் கோபால்ஜீக்கு எதிரில் ஒரு நாற்காலியின் மேல் உட்கார்ந்திருந்தாள். அவருடைய முகத்திலும் விசனமும் கவலையும் குடிகொண்டிருந்தன.

தியாகத்தினால் இன்பங்களை அனுபவியுங்கள். இதுவே உபநிஷத்தின் சாரமாகும்.

“குழந்தாய்! என் ராமு இன்று ஆரிய சமாஜ் ஊர்வலத்தைப் பார்ப்பதற்காக ஒரே மணி நேரத்திற்கு விடை பெற்றுச் சென்ற வன் இன்னும் வரவில்லையே! அவசியம் அவனுக்கு ஏதோ ஆபத்து நேர்ந்துவிட்டது. இல்லாவிட்டால் அவனுடைய கிழட்டு ‘அணன்’ வைப் பாராமல் ஒரு நிமிஷங்கூடச் சகியான்!” என்று நடுங்கிய சூரோடு கோபால்ஜீ சொன்னார்.

அடே சமயத்தில் யாரோ ஒருவன் கதவைத் தட்டினான். ராஜாத்தி கதவைத் திறப்பதற்காக எழுந்தாள். அதற்குள் கிழவர் “நீ போகாதே ராஜாத்தி! ஒருவெளை அவன் ஏதாவது அயோக்யமை இருக்கலாம். நான் போகிறேன்” என்று சொல்லிவிட்டுக் கதவைத் திறக்க, அவருடைய வேலைக்காரன் நந்தன் உள்ளே நுழைந்தான். அவனுடைய முகம் வெளுத்திருந்தது. ஒரே மூச்சில் ஓடி வந்த வனைப்போலப் பெருமூச்ச விட்டுக்கொண்டிருந்தான்.

“என்ன சமாசாரம்? ராமு எங்கே?” என்று அவளைக் கேட்டார்.

நந்தன் தலையைத் தொங்க விட்டுக்கொண்டு பேசாமல் நின்றன்.

“அடே! என் பேசாமல் நிற்கிறோய்? எனதருமை ராமு எங்கே?”

வேலைக்காரன் விம்மி விம்மி அழு ஆரம்பித்தான். வேலைக்காரனது இந்த நிலைமையைப் பார்த்துக் கோபால்ஜீயின் முகம் கருத்துவிட்டது. இன்னும் ஒரே நிமிஷத்தில் தன்மேல் கோரமான இடி விழும்போல் அவருக்குத் தோன்றிற்று.

“நந்தா! அடே நந்தா! என் பேசாமலிருக்கிறோய்? அவர் எங்கே” என்று நடுங்கிய சூரோடும் பிதி அடைந்த மனதோடும் ராஜாத்தி கேட்டாள்.

நந்தன் மெதுவாகச் சொல்ல ஆரம்பித்தான்.

“எஜமானே! ராமுவுக்கு.....”. அவன் ஆரம்பித்ததை இத்தடவையும் முடிக்க முடியவில்லை. இச் சமயம் கோபால்ஜீ அவளை அதட்டிய சூரோடு,

“அடே! என் தெளிவாய்ச் சொல்லாமலிருக்கிறோய்? முட்டாளே!” என்று கேட்டார்.

நந்தன் தன் சக்கி எல்லாவற்றையும் ஒருங்கே சேர்த்து இவ்வாறு வர்ணிப்பானுயினன்.

ஆரம்பக் கல்வியில் அமையாத கல்வியும் இடை கடை எதிலும் அமையப் போவதில்லை. அஸ்திவாரம் வண்மை பெருவிடில், மேற் கவர் எவ்வாறு விலைக்கும் என்பதை யோசியுங்கள்.

“ஆர்ய சமாஜ் ஊர்வலம் நடந்த அன்றையதினம் மகமதியர்கள் ஊர்வலத்தைத் தாக்கி, ஹிஂதுக்களையெல்லாம் நையப் புடைத்தார்கள். அபினிக் கடைத் தெருவிலிருக்கும் ராமுவின் ஒரு நண்பர் ராமுவைத் தன் வீட்டிலேயே தடுத்து வைத்துக்கொண்டார். மறு நாள் மகமதியர்களது அக்கிரமம் அதிகரித்ததைக் கண்டு ராமுவும் அந்த நண்பரும் முகமதியர்களை எதிர்ப்பதற்காக வெளிக்கிளம்பி நூர்கள். அதே இடங்களில் முகமதியர்களைத் தாக்கி, அடித்து விரட்டி விட்டார்கள். இன்று காலை ராமு தங்களைச் சந்திப்பதற்காக வீட்டை நோக்கி வரும் சமயத்தில் ஒரு மகமதியச் சண்டாளன் ராமுவின் வயிற்றில் கத்தியால் குத்திக் கொண்றபோட்டான். அதற்குப் பிறகு ராமுவின் கதி என்னவாயிற்றே எனக்குத் தெரியாது. இந்த சமாசாரம் கிடைப்பதே மிகவும் கஷ்டமாய்விட்டது.”

“அவரை மகமதியர்கள் கொண்றுவிட்டார்களா? அவரை!..... அவரை!!” என்று ராஜாத்தி கோவென்று கதற ஆரம்பித்தாள். ஆனால் கோபால்ஜி மிகவும் கம்பிரோகவே இருந்தார். அவருடைய கண்கள் சிவக்கவுமில்லை. கண்களில் கண்ணிரும் வரவில்லை. ஒரு நிமிஷத்திற்குப் பிறகு அவர் தன் இருக்கையையிட டெழுந்து வேலைக்காரணைப் பார்த்து ‘வீட்டில் எவ்வளவு ஆயுதங்கள் இருக்கின்றனவோ அவற்றை யெல்லாம் என் முன் கொண்டுவந்து வை’ என்றார்.

சிறிது நேரத்தில் வேலைக்காரன் இரண்டு மூன்று தடிகள், இரண்டு பட்டாக்கத்திகள், ஒரு துப்பாக்கி முதலியவற்றைக் கொணர்ந்தான். கிழவர் முதலில் கத்தியை எடுத்து இரண்டெட்டாரு தடவை இங்குமங்கும் சுழற்றிப் பழுது பார்த்தார். பிறகு ஆடைகள் அணிய ஆரம்பித்தார். அச் சமயத்தில் அவருடைய பார்வை அழுகொண்டிருக்கும் ராஜாத்தியின் மேல்விழுந்தது.

“குழந்தாய்! இப்போது இந்த வீடு உன்னுடையதே. நான் என் ராமுவைத் தேடிச் செல்லுகிறேன். அவன் கிடைத்தால் திரும்புவேன். இல்லாவிட்டால் இதுவே நமது கடைசிச் சந்திப்பு” என்றார்.

கோபால்ஜீயின் சிவந்த கண்ணீர் நிறைந்த கண்களைப் பார்த்து ராஜாத்தி, “நானும் செல்லுவேன்” என்றார்.

“நீ எங்கே செல்லுவாய்?”

ஆத்திச்சுடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி முதலிய சின்னஞ்சிறு இலகுவான இலக்கியங்களான சன்மார்க்க நூற்களை நன்கு அறிந்த மாணவர் தமிழ் நாட்டில் எத்தனைபேர் இருக்கிறார்கள்?

“அவரைத் தேடு..”

“அது மிகவும் கடினமான காரியம் ராஜாத்தி! நீ அறியாப் பெண். ராமுவை என் பங்குக் கு விட்டுவிடு. அவனை நானே தேடு வேன்.”

“அதெல்லாம் முடியாத காரியம். தாங்கள் எங்கே இருப்பேர் களோ அங்கேயே நானும் இருப்பேன். இருங்கள்” என்று சொல்லி விட்டு ராஜாத்தி உள்ளே சென்று ஆண்பிள்ளை போல் வேஷம் தரித்துக்கொண்டு கையில் நீண்ட கத்தியுடன் கிழவர் எதிரில் வந்து நின்றார்கள். ராஜாத்தி அணிந்திருந்த ஆண் உடை, ராமுவினுடையதே. ராஜாத்தியின் முகமும் ராமுவின் முகம் போலவே பொன்னிறமாகவும், நீண்டும் அழகாகவும் இருந்தது. மேலும் அவள் ராமுவின் உடைகளையும் அணிந்ததைப் பார்த்து கிழ ஈஸ்வர துரோகிக்கு ராமுவின் நினைவு வந்துவிட்டது. அவரது கண்களில் நீர் நடியைப் போல் பொங்கிற்று.

இவ் வகுக்கத்தினின்றும் வெகுதுராம் சென்றுவிட்ட ராமுவைத் தேடிக்கொண்டு ராஜாத்தியும், ஈஸ்வர த்ரோகியும், தங்களை ஆயுதங்களால் அலங்கரித்துக்கொண்டு வெளியே கிளம்பினார்கள். ரஜபுத்தி ரர்கள் காவி உடை தரித்துக் கையில் ஆயுதம் எடுத்து ரண பூமியில் குதிக்கும்போது அவர்களுடைய முகம் எப்படி இருக்குமோ அதுவே போல் கோபால்ஜீயின் முகம் காணப்பட்டது. காவியுடை தரித்த கணவர்களைச் சண்டைக்கு அனுப்பிய பிறகு தீக்குளிக்கும் ரஜபுத்திரப் பெண்மணிகளின் முகம்போலவே ராஜாத்தியின் முகமும் காணப்பட்டது.

7

ராஜாத்தியும் கோபால்ஜீயும் அந்தத் தெருவைக் கடந்து செல்வதற்கு முன்பே 7, 8 மகமதியர்கள் அவர்களைத் தாக்கினார்கள். “அலீ! அலீ!! அல்லா! அல்லா!! இந்த த்ரோகிகளைக் கொல்லுங்கள். இருவரும் ஹிந்துக்கள். இருவரும் ‘காபிர்’கள்” என்ற கூக்குரல் தெருவெங்கும் எதிரொலித்தது.

ராஜாத்தியைப் பின்னால் நிறுத்திக்கொண்டு கோபால்ஜீ முன் வந்து கையில் தடியைத் தயாராக வைத்துக்கொண்டு,

“கொலைபாதகர்களோ! அலீ! அலீ!! என்றும் அல்லா! அல்லா!! என்றும் ஏன் கூப்பிடுகிறீர்கள்? சைத்தான்! சைத்தான்!! என்று

அறியாமையே எல்லாத் தீமைகளுக்கும் காரணம்.

கூப்பிடுங்கள். ரத்த தாகங் கொள்ளும் கடவுள், கடவுள் அல்ல! சைத்தான் தான்! பயங்காளிகள் பின்புறம் வந்து தாக்குகிறார்கள். இப்படி எதிரில் வந்து சில்லுங்கள். இன்று ஒரு முடிவு செய்து விடுவோம். நீங்கள் ஏழு பேர்கள். நாங்கள் இருவரே. உங்களில் ஒருவனுவது பிழைத்துவிட்டால் பார்த்துக்கொள்.”

இடுப்பில் இருந்த கத்தியை உருவி, கோபால்ஜீ கோபங் கொண்ட சிங்கத்தைப்போல் அந்த அயோக்கியர்களின் மேல் பாய்ந்தார். அந்த அயோக்கியர்களும் அதி ஜாக்கரதையாக எதிர்த்தார்கள். இருபுறங்களிலும் கோரமான யுத்தம். ஒரே நொடியில் கிழச்சிங்கம் மூன்று மகமதியர்களைக் கொண்று வீழ்த்தினார்.

அதே சமயத்தில் பின்னாலிருந்து “இறந்தென் அண்ணு! இறந்தென்” என்ற சத்தம் உண்டாயிற்று. கோபால்ஜீ பின்னால் திரும்பிப் பார்த்தார். இரண்டு மகமதியர்கள் ராஜாத்தியின் மிருதுவான சரீரத்தை இரக்கமில்லாமல் கத்தியால் துளைத்துக்கொண் டிருந்தார்கள். அந்த வீர மாதை ரஸ்விக்கும்பொருட்டு இப்பக்கம் திரும்பிய தற்குள் அவளை ஒரு நொடிப்பொழுதில் மகமதியர்கள் கொண்று முடித்தார்கள். கோபால்ஜீ ஒரு குதிருத்து ராஜாத்தியின் அருகடைந்தார். அதற்குள் பின்னால் இருந்து ஒரு மகமதியன் ஒரு நீண்ட கத்தியால் கோபால்ஜீயின் அல்லையில் குத்தினான். கோபால்ஜீ ‘ஐயோ!’ என்று சத்தமிட்டுத் திரும்பி ஒரு அடியில் அந்த மகமதியனை இரண்டு துண்டுகளாக்கிவிட்டார். முண்டம் ஒருபுறம், தலை ஒருபுறம் துடிதுடிக்க ஆரம்பித்தன. அதற்குள் மற்ற அயோக்கியர்கள் ஓட்டம்பிடித்தார்கள்.

கோபால்ஜீக்குப் பெருத்த சாயம் பட்டுவிட்டது. குடல் வெளியே வர ஆரம்பித்தது. குடல் வெளியே வராதபடி கையால் அழுத்திப் பிடித்துத் தன் மேல் ஆடையால் இழகக் கட்டி, மேல் நோக்கின்டந்தார். கொஞ்சதூரம் சென்று தெருக்கோடியைக் கடந்ததும் பாதையை அடைந்தார். அவ்விடத்தில் ஒரு சார்ஜன்ட்டும், 7, 8 சிப்பாய்களும் சின்றுகொண் டிருந்தார்கள். இந்தக் கிழவீரர் செல்லுவதைப் பார்த்து அவர்கள் அவரைத் தடுத்து “எங்கே செல்லுகிறுய்?” என்று கேட்டார்கள்.

கோபால்ஜீ தட்டுத் தடுமாறிய குரவில் “நான் எனது ராமுவைத் தேடிச் செல்லுகிறேன். இன்று என் ராமு எனக்கு அசப்படாவிட்டால், இந்தப் பட்டணத்திலுள்ள எல்லா முசல்மான்களையும் ஒருங்கே கொன்றுவிட்போகிறேன். குழந்தாய் ராமு! என் அன்பே ராமு!”

கல்வியே எல்லா முன்னேற்றத்திற்கும் அடிப்படை.

இராஜா இராம் மோகன ராய் அவர்களின் நூற்றுண்டு விழா.

திரு. என். வேங்கடரமணன் அவர்கள்.



ஆண்டு செப்டம்பர் மாதம் 27 ஒரு புன்னிய நாளாகும். இந்தியாவின் நவ யுக புருஷரும், சர்வமத சமயச பக்தி மார்க்க பிரதிபாதகரும், ஆசார சீர் திருத்த ஸ்தாபகரும், இந்திய அபலைகள் இரத்தக்கண்ணீர் வடிக்கும் சதிச் செயலைத் தடுத்தாட் கொண்ட பேருபகாரியும், மதத்தின் பெயராலும், சாதியின் பெயராலும் இந்திய மக்களின் மனத்தைக் கவர்ந்திருந்த மட்டமையை அறிவின் ஒளியால் அகற்றியவரும், பகுத்தறிவுக்குப் பரம சாதனமான ஆங்கிலக் கல்வியை இந்நாட்டிற பரப்ப ஆரம்பத்தில் அடிகோலியவரும், இந்திய மக்கள் அரசியற சுதந்திரம் பெற வேண்டுமென்ற ஆசையை அடியில் தூண்டியவரும், மேல் நாட்டு நாகரீகச் சமய வெள்ளத்தில் முழுகுண்டு இந்தியா தன் தனிமையை யிழுக்க நின்ற சமயத்தில், இந்தியாவின் பழும் பெருஞ் சமயத்தைச் சீர்திருத்தி யமைத்து நிலை நாட்டியவரும், தாய் நாட்டின் நன்மைக்கெனத் தம் உடல், பொருள், ஆவியை ஒருங்கே அர்ப்பணஞ்சு செய்து உழைத்து வந்ததன் பயனும், இங்கிலாந்தில் தம் இன்னுபிரை நீத்தவரும் ஆகிய பெரியார் இராஜா இராம் மோகன ராய் அவர்கள் இம் மன்னுலக வாழ்வை நீத்துச் சென்று இற்றைக் குச் சரியாக நூறு ஆண்டுகள் நிறைவூறுகின்றன. இந்தியாவில் பெண்களை இறந்துபட்ட அவர்களது கணவரின் உடலோடு உடன்

காயம் மிகுந்த ஆழமாயிருந்தது. கோபால்ஜீ அதே இடத்தில் திடீரென்று விழுந்து குஷ்யலாய்ப் போய்விட்டார்.

அந்தப் பாதைக்கு அக்கம் பக்கத்திலுள்ள மாளிகைகளில் “குழந்தாய் ராமு! என் அன்பே ராமு!” என்று கோபால்ஜீயின் கடைகிக் குரல் வெகு நேரம்வரை எதிரொலித்துக்கொண்டிருந்தது.

மமது தேசம் கோமமடைய சுதேசிய விரதத்தைக் கடைப்பிடியுங்கள்.

கட்டை யேற்றித் தீயில் எரித்து மாய்க்குங் கொன்று செயலை, இராம மோகனர் இராஜப் பிரதிநிதியாக விருந்த லார்ட் வில்லியம் பெண்டிங் துரைமகனுரைக் கொண்டு சட்டத்தின் மூலமாகத் தடுத்துவிட்டதன் மேல், இந்திய வைத்திகப் பித்தர்கள் தங்கள் சமயமும், சமூகமும் அடியோடு அழிந்து பட்டதென்று கூக்குரவிட்டு, அச் சட்டத்தை அடியோடு மழித்துவிட வேண்டுமென்று ஆங்கிலப் பாராளும் மன்றத் திற்கு மகஜர்கள் அனுப்பி ஆர்ப்பாட்டங்கள் செய்யலாயினர். அச் சமயத்தில் ஆங்கில மக்களுக்கு நேரிற் சென்று இந்தியப் பெண்கள் உடன்கட்டை யேற்றும் வழக்கத்தாற் படும் பாட்டினை உள்ளவாறு எடுத்துக் கூறி, உண்மையை நிலை நாட்டுவதற்காக இங்கிலாந்து சென்று, ஆங்கில மக்களுக்கு உண்மையை யறிவுறுத்தி வெற்றி யுற்ற நிலையில், ஜிரோப்பியப் பேரறிஞர் பலரால் புகழுப் பெறும் பெருமை வாய்ந்து, அந் நாட்டிலேயே தேக அசெளக்கிய முற்றதன் காரணமாக 1833-ம் ஆண்டு செப்டம்பர்மீ 27-ல் பிரிஸ்டல் நகரத் தில் தம் பூத வடம்பை நீத்துப் புகழுமட்மபைத் தாங்கினார். அவ் வாறு இராம மோகனர் காலங்கு சென்று இன்றைக்கு எனவே இவ் வாண்டு செப்டம்பர்மீ 27-ல் ஒரு நூற்றூண்டு முடிவடைகிறது. எனவே இத் தினத்தை இந்தியா வெங்கும் பெரு நாளாகக் கொண்டாட முயற்சிகள் நடைபெறுகின்றன. இந் நாட்டிலேயே யன்றி இங்கிலாந்து முதலிய அயல் நாடுகளிலும் இராஜா இராம் மோகனரின் சமயத்தைப் பின் பற்றியவராலும், அவரது உழைப்பை நன்கு மதித்துப் பாராட்டும் பிற அறிஞர்களாலும் இந் நூற்றூண்டு விழா கொண்டாடப்படும் செய்திகள் எட்டுகின்றன. உலகில் வீரர்களாகவும், தியாகிகளாகவும், தேசத் தலைவர்களாகவும், பரோபகாரிகளாகவும், சமயாசாரியர்களாகவும், பண்டிதர்களாகவும் விளங்கிய பெரியோர் கள் பலரும் பிற்காலத்திய ஜன சமூகத்தினரால் பாராட்டப்படுவது தொன்று தொட்டு வரும் வழக்கமாகும். இராமர், கிருஷ்ணர் முதலிய புராண புருஷர்களும், புத்தர், இடையச், சைதன்யர், மஹம்மது, சங்கரர், இராமாநஜர் முதலிய மத போதகர்களும், சிவாஜி, பிரதாபராஜை, கெல்சன், நெப்போவியன் முதலிய வீரச் சிங்கங்களும், கபீர், நாநக், துளசிதாஸ், இராமதாஸ் போன்ற பக்தர்களும் உலக மக்களால் போற்றப்பட்டு வருவது கண்கூடு. மேற்கண்ட பெரியோர்களின் பிறந்த அல்லது இறந்த நந் நாட்களைத் திருநாளாகக் கொண்டு மக்கள் வழிபடுவதால், அப் பெரியர்களின் வாழ்க்கை வரலாற்றினை யறிந்து, அதனை முன்மாதிரியாகக் கொண்டு, தாழும் அவ்வாறு செயற்கரிய செயல்கள் புரிந்து பெருமை வேண்டுமென்ற விருப்பம் எழுச் சாதகமுன்டாகும். உலகில் எந் நாட்டைக் கவனித்தாலும்

தீயையினின்றும் விடுபடும் வழியை எவன் காட்டுகிறானே அவனே மக்கட்குலத்தின் உண்மை நண்பனுகிறான்.

அந்நாட்டுப் பெரியோர்களை அந்தந்த நாட்டினர் குறிப்பிட்ட தினங்களில் விழா வாற்றிக் கொண்டாடியே வருகின்றனர்.

இராம மேகனாரின் பெருமை

இந்தியாவில் நாட்டின் நன்மைக்கும், மக்களின் நலத்திற்கும் அரசியல்—சமூகம்—சமயம்—கல்வி முதலிய பல துறைகளிலும் ஒருங்கே யுழைத்த பெரியார்கள் ஒரு சிலருள் இராஜா இராம் மோகன் ராய் அவர்கள் முதன்மையானவராகும். அவர் ஒரு சீர் திருத்த சமயவாதியாகவும், ஆசார சீர்திருத்தக்காரராகவும், சமூக ஊழியராகவும், பண்டிதராகவும், யுக புருஷராகவும் திகழ்ந்தார். அவர் விக்கிரக ஆராதனையோடு கூடிய மூடச் சடஞ்சுகளைக் கண்டித்து, இந்து மத வேத சிரசகலெனாக் கூறப்படும் உபநிஷத்துக்களின் உண்மைத் தத்துவங்களை விளக்கிக் காட்டி, ஏகேசவர உபாசையை (ஒரு தெய்வ வணக்கத்தை)ச் செய்யுமாறு இந்திய மக்களைத் தூண்டினார். அவரது கொள்கையைப் பின்பற்றிய ஆயிரக் கணக்கான மக்கள் இன்று உலகெங்கும் பிரம்ம சமாஜிகளை விளங்கிக் கொண்டிருக்கின்றனர். பிற சமயங்களைப் போல் ஒரு இடத்தை, ஒரு மொழியை, ஒரு நூலை, ஒரு மனிதரைப் பின்பற்றியதன்று இச் சமயம். எத் தேசத்திலாயினும், எம் மொழியிலாயினும், எந்தாவிலாயினும், எம் மனிதராலாயினும் வெளியாகும் பகுத்தறிவுக்குப் பொருத்தமான எல்லா உண்மைகளையும் தன் சொந்தமெனக் கொள்ளுவதே பிரம்ம சமாஜ மதத்தின் சிரிய நோக்கமாகும். இந்தியாவில் ஆங்கிலேய துரைத்தனம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் இந்நாட்டில் அவதரித்த மகான்களில் இராம் மோகனர் தலைமையான வராகும். காலன்சென்ற மஹாதேவ கோவிந்த ரான்டே அவர்கள் இராம் மோகனரை (The Father of Modern India) “தற்கால இந்தியாவின் தந்தையார்” என்று கூறியுள்ளார். கவியரசர் ரவீந்திர நாத தாகர் அவர்கள் (Ram Mohun Roy Inaugurated the Modern Age in India) “இராம் மோகன் ராய் அவர்கள் இந்தியாவில் புதிய யுகத்தை ஏற்படுத்தினார்” என்று அருளியுள்ளார். “இராம் மோகனருக்குப் பிறப்பட்ட காலத்தை இராம் மோகனர் யுகம் என்று அழைத்தல் தகும்” என்று சரித்திரிக்காரரெனப் பெயர் பெற்ற இராமேச சந்திர தத் அவர்கள் கூறியிருக்கின்றார். எனவே அத்தகைய பெரியாரின் நூற்றுண்டு விழாவை இந்திய மக்களைவாரும் சிறப்பாகக் கொண்டாட வேண்டுவது இன்றி யமையாததாகும்.

இவ்விழாவைக் கொண்டாடும் முயற்சியில் இன்று கல்கத்தா முதன்மை யடைந்து விளங்குகிறது. கடந்த பிப்ரவரி மாதத்தில்

பாமர ஐனங்களுக்குத் தொண்டு செய்யுங்கள்.

லேயே கல்கத்தாவின் சென்ட் மண்டபத்தில் கவியரசராகிய இரவீந்திர நாத தாகூர் அவர்களின் தலைமையில் ஒரு மகாநாடு கூடி ஷட் விழாவைக் கொண்டாடுவதற்கான முயற்சிகள் செய்வதற்கென ஒரு சங்கம் நிறுவப்பட்டுள்ளது. அச் சங்கத்தின் தலைவர் கவியர் சரே யாவர். உதவித் தலைவர்களாக ஸர். ஜகதீச் சந்திர போஸ், ஸர். பிரபுல் சந்திர ரே, ஸர். ஹாஸான் ஸாஹ்ரவார்டி, ரெவ ரெண்ட். பி. ஜி. பரிட்ஜ், மஹோமஹோபாத்யாய பண்டிட் பிரமத நாத தாக்கூஷண் முதலிய பல மதங்களைச் சார்ந்த பெரியோர்கள் தேர்ந்தெடுக்கப்பட டிருக்கின்றனர். அச் சங்கத்தார்கள் இராம மோகனரது நூற்றுண்டு விழாவைக் கொண்டாடுவதற்காக மேற் கொண்ட முறைகளிற் சில பின் வருவனவாம்:-

1. இராஜா இராம மோகன் ராய் அவர்கள் ஆங்கிலம், வங்காளம், பாஷ்ணம், சமஸ்கிருதம் முதலிய மொழிகளில் எழுதிய நூல்களைத் தேடிச் சேகரித்து அச்சிட்டுப் பிரசரித்தல்.
2. வரப்போகும் கிறிஸ்மஸ் விடுமுறை காலத்தில் கல்கத்தாவில் பல்வேறு மதங்களைச் சேர்ந்த பிரதிக்கீகளைக் கொண்ட சர்வமத மகாசபை யொன்று நடத்தல்.
3. இராம மோகனரது வாழ்க்கைக்கும், அவரது ஊழியங்களுக்கும் சம்பந்தப் பட்ட பொருள்களைத் திரட்டி ஒரு பொருட்காட்சியை ஏற்படுத்தல்.
4. வங்காள மொழி வளர்ச்சிக்கான மகாநாடும், வங்காள ஸ்திரீகள் மகாநாடுங் கூட்டுவித்தல்.
5. இராம மோகனர் பிறந்தவிடமாகிய இராதாநகரத்திற்கு யாத்திரைப் போகுதல்.
6. கல்கத்தா நகரத்தின் மத்தியில் இராம மோகனரின் உருவச் சிலையை உலோகத்தாற் செய்து அமைத்தல்.
7. பல்வகைப்பட்ட சமயங்களின் ஆராய்ச் சிக்குத் துணைபுரிய வல்ல சிறந்த உபநியாசங்களை ஆண்டுதோறும் தக்க மேதாவி யொருவரைக் கொண்டு புரிவித்தல்.
- இது போன்ற மற்றும் பல வழிகளைத் தேர்ந்தெடுத் திருக்கின்றனர். பெரியார்களை வழிபடுக் திருநாட்களில் அவர்களுடைய படங்களையோ அன்றி உருவங்களையோ வைத்து அவைகளுக்குப் பூமாலைகளைச் சாத்தி, பலகாரம், பக்ஷணம் பழும், சாதம் முதலியவற்றை வைத்துப் படைத்து, வயிறு புடைக்கத் தின்று, அன்றைய பொழுதை களி யாட்டங்களில் கழித்து வரும் நம்மவர்கள், இனியாவது காலத்திற் கேற்ப நேரிய வகையில் திருநாட்களைக் கொண்டாடி, அதனால் உண்மையான பயனைப் பெற முயலுதல் அவசியம் எனவே, தமிழ் நாடெங்கும் இராஜா இராம மோகன் ராய் அவர்களின் நூற்றுண்டு விழா சிறப்பு வகையில் கொண்டாடப்படு மென்று எதிர்பார்க்கின்றோம். வந்தே மாறரம்.

பிறரைச் சீர்திருத்தம் செய்யப் புகுவேர், முதலாவது தம்மைச் சீர்திருத்தங்கு செய்துகொள்ளல் வேண்டும்.

பைந்தமிழ்ச் சோலை.

காதல்.

கலக்கமும்—பண்பும்.

ஸ்ரீவைத்ரி R. வெங்கடாசலம் அவர்கள்.

“கானத்திலே அழுதாக நிறைந்த
கவிதையிலே உயர்நாடு”

என்று பாரதியாரால் கூறப்படுஞ் சிறப்பு நமது நாட்டிற்கு இயல்பானது. இத்தகைய கவிதைக்கு விசேஷ சிறப்பைக் கொடுத்தது காதற் சுவையும், வீரச் சுவையும், இயற்கை யழகுமே. உலகத் தில் வழக்கப்படும் பல இலக்கியங்களில் காதற் சுவை விசேஷமாகக் காணப்படுகிறது. உரிய பருவத்தில் உண்டாகும் ஒரு வகை உணர்ச்சி படிப்படியாக வளர்ந்து முற்றும்பொழுது வன்மையை யடைகின்றது. அதற்குக் குறுக்கே வரும் எத்தகைய இன்னல் கணையும் வகையியம் செய்யாமல் தாண்டிச் சென்ற காதலர்களின் சரித்திரங்களை நாம் படித்திருக்கிறோம். காதல், ஆரம்பத்தி லேயோ, அன்றி முற்றப் பலன் பெறும் வேளையிலோ ஏமாற்றத்தை யடைந்துவிடுமானால், சாதலைத் தவிர வேறு வழியில்லை. காதலோடு நாணமும் உண்டாகின்றது. புதிதாகக் காதலைச் சந்திக்கும் பெண், தன் உள்ளக்கிடக்கையை அவனிடம் வாய்விட்டுச் சொல்லமாட்டாள். ஆனால் உள்ளத்தில் சாதல் கொந்தளிக்கத் தொடங்கும்பொழுது, கூருமலிருக்க முடியாது. இது பாரதியின் குயில் பாட்டில் வெகு அழகாக வர்ணிக்கப்பட்ட டிருக்கின்றது குயில் கூறுகின்றது:

“..... சாதலுற்ற செய்தியினை
மாதர் உரைத்தல் வழக்கமில்லை யென்றறிவேன்.

ஆனாலும் மென்போ லழுவமாங் காதல்கொண்டால்,
தானு வுரைத்தலன்றிச் சாரும் வழியுள்தோ?”

சரித்திர பூர்வமாக இவ் வாக்கை உண்மையை நாம் அறிவோம். உபகுப்தன் மீது வாசவுத்ததை கொண்டிருந்த காதல் இத்தன்மையது.

நல்லெண்ணங்களால் சத்தியத்தை சிலைபெறச் செய்யலாம்.

ஆங்கிலக் கவிஞர்கள் இத்தகைய காதலிகளின் மனோபாவத் தொழும் போக்கையும் பல மாதிரியாக வர்ணித்திருக்கிறார்கள். அவை களெல்லாம் உயர்ந்த சுவையோடு விளங்குகின்றன. தமிழ்க் கவிதைகளிலும் இவ்வாறு பல காதல் நிலைகள் வர்ணிக்கப்பட்ட டிருந்தாலும், தற்கால நாகரீகத்திற்குச் சற்றும் பொருத்த மில்லாமல் பல பாவணைகள் அமைந்திருக்கின்றன. பாரதியாரின் காதற் கவிதைகளில் மட்டும் ஒரளவிற்குப் புதுமையை அனுபவிக்கின்றோம்.

கிருஷ்ண பகவான் மீது ராதா தேவியார் கொண்டிருந்த காதல் மாச மறவற்ற தென்பதோடு தெய்விக்கூம், உறுதியும் வாய்ந்த தென்பதை வர்ணிக்கும் ஜெயதேவரின் கீதகோவிந்தத்தைப் படிக்கும் எவரும் சுவை மிகுந்த கவிதை விருந்தை யனுபவிப்பார்களென்பதற்குச் சந்தேகமில்லை. யழுனையாற்றின் ஒரத்தில் வாழுக்கையின் மற்ற விசார மொன்று மில்லாமல், கொடி வீடுகளைத் தேடிச் செல்லும் ராதாவின் செயல்கள் வெகு அழகாகச் சித்திரிக்கப்பட்ட டிருக்கிறது. இந்த ஐதிகமான விஷயத்தில் இனங்கிப் போகவேண்டுமென்ற விசாரம் சிறிதும் இல்லாமல் வந்கக் கவிஞர், ரவீந்திரநாதர் தோட்டக்காரனில் (Gardener) தலைவியின் நிலையை வர்ணிப்பதைக் கவனிப்போம்.

“இரவில் குளிர்ந்த நேரத்தில் காதலைச் சுந்திக்கப் போகும்பொழுது, பறவைகள் பாடவில்லை; காற்றும் அசைய வில்லை; தெருவின் இருபக்க வீடுகளும் அமைதியா யிருக்கின்றன. ஆனால் எனது காற் சதங்கைகள் மட்டும் ஒவ்வொரு அடி நான் வைக்கும்பொழுதும் ஒவிக்கின்றன. எனக்கு வெட்கமா யிருக்கிறது.”

இவ்வாறு வர்ணிக்கும் தலைவிகள் காதலர்களைத் தேடிச் செல்லும் பொழுது, வழியில் திரியும் கொடிய சர்ப்பங்களையும் மிதித்துவிடுவார்கள். பயமென்பதே அப்பொழுது தெரியாது. பாரதியின் கண்ணன் பாட்டில் இதைப்போன்ற சம்பவங்கள் நன்றாக உருவகப்படுத்தப்பட்ட டிருக்கின்றது. அதில் விவரிக்கப்பட்ட டிருக்கும் சாட்சியில் எவ்வளவு பயங்கரபான இடையூறுகள் தென்படுகின்றன வேண்பதைப் பாருங்கள். கண்கள் இவைகளைக் கண்டு சாதாரணமாக அஞ்சபானாலும் காதலின் இமைகள் பார்வையை மூடிவிடுகின்றது.

“..... மதி

வஞ்சித் திடுமகழிச் சளைகள்—முட்கள்

மண்டித் துயர் கொடுக்கும் புதர்கள்—ஒரு

(திக்குத)

அயல் நாட்டுப் பொருளை வாங்குவதால், நாம் அயல் நாட்டு அரசாங்கத்தை ஆதரிக்கிறோம்.

ஆசை பெற விழிக்கும் மாண்கள்—உள்ளம்
அஞ்சக் குரல் பழகும் புலிகள்—நல்ல
நேசக் கவிதை சொல்லும் பறவை—அங்கு
நீண்டே படுத்திருக்கும் பாம்பு—ஒரு (திக்குத்)

தன்னிச்சை கொண்டலையும் சிங்கம்—அதன்
சத்தத்தினிற் கலங்கும் யானை—அதன்
முன்னின்றேடு மிள மாண்கள்—இவை”

இவையெல்லாம் சாதாரண உளம் படைத்தவர்களுக்குப் பிதையைக் கொடுக்கும். ஆனால் காதல் ததும்பும் உள்ளத்தவளான இம் மங்கைக்கு பயத்துக்கு இடமேது? பயம் தோன்றுமானால் தற்காப்பு ஆயுதமும், மனோ தைரியமும் இல்லாத பேதை இங்கு வர முடியாது.

காதல் கிளர்ச்சி மிகுந்தவர்களில் மஹா சாமர்த்தியவுதிகளான யுவதிகள் உண்டு. ‘நடு இரவில் ஒரு பெண் திடைரென்று எழுந்தாள். அநீங்கந் தடவை அங்கும் இங்குமாக நாற்புறமும் பார்த்தாள். வீட்டை விட்டு மெதுவாக நமுவ ஆரம்பித்தாள். காவல் நாய் விழித்துக்கொண்டிருந்தது. அது குறைத்து எவ்வையும் எழுப்பக் கூடாதென்பதற்காக, மீதுவாக அதன் பக்கத்தில் போய் உட் கார்ந்து தட்டிக்கொடுக்காதாள். தாய் எழுந்துவிடுவாளன்ற பயத் தால் ஒன்றைப்படாமல் காலடிவைத்துக் காட்டிற்கு ஊடே போகலா னாள். எங்கே போகிறான்? தன் காதலைனைச் சந்திப்பதற்காக’ என்று ஆங்கிலக் கவிஞர் ஒருவர் வர்ணிக்கிறார்.

பாரதியார் சொல்லுவதுபோல் ‘காதல் வழிதான் கரடு முரடா னது’ (The course of true love never runs smooth). பெரும் அதிர்ஷ்டசாலிகள்தான் இப் பாதையில் பிரவேசித்து அதிகக் கஷ்டங்களுக்கு ஆளாவதில்லை. லைசி மஜ்தூன், ஹாம்஬ெலத்-ஒபீவியா, ரோமியோ-ஜூலியத் போன்றவர்கள் மஹா துர்ப்பாக்கியம் படைத் தவர்கள். ‘கனி கண்டவன் தோலுரிக்கக் காத்திருப்பானே?’ வென்று நமது தமிழுக் கவிஞர் பாடுகிறார். ஆனால் அதற்குள்ளாக வரும் ஏமாற்றமான கஷ்டம் எத்தகையதென்றால், மேற்கூறியவர்களின் சரிதத்தைப் படிக்கும்பொழுது நாமும் அத்தகைய உணர்ச்சியை மாண்சிகமாக அனுபவிப்போம்.

சோற்றுத் தொண்டர்களுக்காக் கைக்கெட்டியது வாய்க்கெட்ட வில்லையானால், அவர்கள் வாழ்க்கையை அதிகம் பாதிக்காது. ஆனால்

காதல் மனமே இயற்கை மனம்.

காதல் விருந்தில் உட்கார்ந்தவர்களுக்கு இவ்விதக் கண்டம் நேரிடு மானுல் பேரிடி விழுந்த மாதிரிதான்.

முற்றிப்போன காதல் திருப்தியடையாத வரையில் பைத்தியத் தையும் உண்டாக்கி விடுவதுண்டு. உண்மையில் பைத்தியமல்ல. அதைப்பொன்ற செயல்கள் நம்மாழ்வாரின் திருவாய் மொழியில் இதே மாதிரிப் பித்தேரியவன் செய்கை வெகு அழகாக வர்ணிக்கப் படுகின்றது.

“குத்தர் குடமெடுத்தாடில் கோவிந்தனுமெனு ஒடும் வாய்த்த குழலோசை கேட்கில் மாயவனென் றுடையாக்கும் ஆய்ச்சியர் வெண்ணெய் காணில் அவனுண்ட வெண்ணெய்

[ஏதன் னும்]

பேய்ச்சி முலை சுவைத்தார்க்கு என் பெண் கொடியேறிய பித்தே.”

கண்ணன் மீது மையல் கொண்டவள் நிலையிது. அவனுது சரித்திர சம்பவங்கள் இவள் மனதில் நன்கு பதிந்திருக்கிறது. தான் கானும் பொருள்களி லெல்லாம், கேட்கும் குழலோசையில் கண்ணனது சம்பந்தம் இருப்பதாக என்னிப் பிதற்றவது அபூர்வமான காதலின் வெளியீடு. வெறும் உருவெளித் தோற்றம்.

காதலிகளுக்கு மற்றொரு விதமான ஆற்றலுண்டு. தன்மீது தீராக் காதல்கொண்ட புருடனை யேற்றுக்கொள்ளும் பொழுதோ, அதற்கு முன்போ தான் விரும்பும்படி பெரும் விரனுகவும், தேச பக்தனுகவும் செய்துவிடும் பெண்கள் அநேகர். ரஜபுத்திரர்களின் சரித்திரத்தைத் திருப்பிப் பார்த்தால் இதற்கு எவ்வளவோ உதாரணங்கள் கிடைக்கும்.

ஓர் தமிழ் மகன் உல்லாசமாக இருக்கும் வேலோயில் தன் துணையைப் பார்த்து, ‘இம்மைப் பிறப்பில் பிரியலாம்’ என்று கூறுகிறுன். இவ் வார்த்தைகளைக் கேட்ட அம் மாது, சஂதோஷத்திற்குப் பதிலாகக் கண்ணீர் விடத் தொடங்கினால். அவனுக்கு இச் செய்கை பேராச்சர்யத்தைக் கொடுத்தது. அவள் நிலையை உணர்ந்துகொண்டான். இம்மையில் ஏற்படும் மரணத்திற்குப் பிறகும் மற்றொரு ஜென்மத்திலும் அவளோடு கூடுவதாகச் சொல்லவில்லை யென்றே வருந்துகிறான். பாரதியாரைப் போன்று கீழ்வரும் உறுதியைக் கொடுத்திருந்தால் அவள் வருந்தியிருக்கமாட்டாள். அது வருமாறு:

“..... தையலே இன்னமு நாம் பூமியிலே தோன்றிடுவோம். பொன்னே, நினைக்கண்டு

சடங்குகளும், சம்பிரதாயங்களும், மூடப் பழக்க வழக்கங்களும் ஒழிந்தாலன்றிச் சன்மார்க்கம் வளர்ச்சியடையாது.

காமுறவேன். நின்னைக்கலாத் தினிது வாழ்கிடுவேன்
இன்னும் பிறவியுண்டு மாதரசே யின்பழுண்டு
நின்னுடனே வாழ்வெளினி நேரும் பிறப்பினிலே”

காதலின் உள்ளொளி தெய்வீகமானது. அது மரணத்தையுக்
கூடச் சிற்கும் மதிப்பதில்லை. ரவீந்திரநாதர், வைஷ்ணவ கீதத்தில்
ஒரு பெண் தனது தோழியிடம் கூறுவதாகக் குறிப்பிட்ட வாக்க
யத்தைக் கவனிப்போம். ‘சகி! நான் அவரைச் சந்திக்கும்பொழுது
எனது காதல் மரணத்தின் எல்லையையும் தாண்டிவிடுகின்றது.’

சில விஷயங்களை முழுமையும் வர்ணிப்பதற்கு அர்த்த புஷ்டி
யான சொற்கள் கிடைப்பதில்லை. அவைகளில் காதலும் ஒன்று.

“பாரதி”ப் பத்திரிகையும்,

நமது வெளியீடுகளான புஸ்தகங்களும் மலேயா நாகேளில்
கீழ் குறிப்பிட்டேள்வர்களிடம் கிடைக்கும்.

Messrs. T. Subramanyam & Co.,
7, Batu Road,
KUALA LUMPUR, F. M. S.

The Manager, “India Novel Depot,”
71, Serangoon Road,
SINGAPORE, S. S.



மனதிற்கு எவ்வாறு பயிற்சி அவசியமோ, அவ்வாறே தேகத்திற்கும்
பயிற்சி அவசியம்.

ஆராய்ச்சி மேடை.

இராஜா இராம மோகன ராய்.

ஆசிரியர்:—பண்டித பக்கிரிசுவாமி செட்டியாரவர்கள்.

வெளியிட்டவர்:—K. T. தேவராஜாவு னாயுடு கம்பெனி,

விலை அணு 4.

261, செனை பஜார் ரோடு, சென்னை.

தண் தமிழ்த் தொண்டாற்றித் தனது வாழ்வைத் தமிழ்த் தாய்க்கே அர்ப்பணம் செய்திருக்கும் திருமிகு பண்டித பக்கிரிசுவாமி செட்டியாரவர்களைத் தமிழபிமானிகள் அனைவரும் அறிவார்கள். ஸ்ரீமான் செட்டியாரவர்கள் வெறும் தனித் தமிழ்ப் பண்டிதரல்ல. உலகத்தின் மாறுபாட்டையும், காலத்தின் வேகத்தையும், ஜன சமூகத்தின் போக்கையும் அறிந்த, பொது அறிவு படைத்த, விசால நோக்கமுடைய ஆசிரியர். பத்திரிகை அனுபவ மிகுந்த ஆற்றல் வாய்ந்த எழுத்தாளர்.

லார்டு வில்லியம் பெண்டிங், கவர்னர் ஜெனரலாயிருந்த காலத்தில், அப் பிரபுவின் உதவியினால் சதி என்னும் உடன்கட்டையேறும் வழக்கத்தை நிறுத்தும்படி செய்தார் ராஜா ராம் மோகன் ராய் என்று இந்தியசரித்திரம்படித்தவர்கள் மட்டும் அறிவார்கள். இந்திய அண்ணை உற்பவித்த இக்கால மக்களில் உலகத்தார் முதலாவது அறிந்து மெச்சியது யாரென்றால், ராஜா ராம் மோகன் ராய் என்று யோசிக்காமல் சொல்லலாம். இந்தியாவின் முதலாவது தேசாபிமானி-சமூக சீர்திருத்தக்காரர்—“ஒரே கடவுள், ஒரே சாதி, ஒரே மதம்” என்ற மதமாம் பிர்ம சமாஜ ஸ்தாபகர் என்று அவரை நம்மில் எத்தனை பேர் அறிவார்கள்?

ராம் மோகனப் பெரியாரது சரிதையைச் சிறுவர்களுக்கு இளையிலே போதிக்கவேண்டும்; அந்த அறிஞரது உணர்ச்சி, ஒழுக்கம், நோக்கம் முதலிய அருங் குணங்கள் சிறு மாணவர்கள் மனதில் பதியவேண்டும் என்னும் நோக்கத்துடன் இச் சிறு புல்தகம் எழுதப் பெற்றதாகும். இலகுவான கவர்ச்சியான நடையில், நவீன முறையில், உணர்ச்சி உண்டாக்கும் மாதிரியில் எழுதப்பெற்று, பெரிய எழுத்துக்களில் அச்சிடப் பெற்றிருக்கிறது. எல்லா வழிகளிலும் இச் சிறு நூல் சிறந்திருப்பதால், தமிழ் இளைஞர் உலகத்திற்காக நாம்

பகைமையை-வேற்றுமையை அகற்றவல்ல மருந்து அன்பே.

இதை அதிக ஆவலுடன் வரவேற்கிறோம். எல்லா ஆரம்பப் பள்ளிக்கூடங்களின் உயர் வகுப்புக்களிலும் இதை உபபாடப் புஸ்தக மாக ஏற்படுத்த வேண்டுமென நாம் சிபார்சு செய்கிறோம். இதை நூற்றுக் கணக்காக வாங்கி ஆரம்பப் பாடசாலை மாணவர்களுக்கு இனுமாய் வினியோகிக்க வேண்டுமெனப் பணம் படைத்த பிரபுக் களைக் கேட்டுக்கொள்ளுகிறோம்.

தமிழகம் கனம் செட்டியாருடைய உழைப்பை ஏற்று ஊக்க மளித்தால், இவரிடமிருந்து எத்தனையோ நல்ல நல்ல நூற்கள் வெளி வருவது நிச்சயம்.

நகர தூதன்.

பல உயர்ந்த பத்திரிகைகளே ஆதரிப்பாரற்று மறைந்துபோகும் இத் தருணத்தில், தமிழருக்குப் பத்திரிகாபிமானம் குறைந்த இக்காலத்தில் சிறந்த பத்திரிகைகள் சேவைசெய்யும் நோக்கத்துடன் வெளிவருவது மிகக் கஷ்டமே.

இதுவரையில் சிறிய அளவில் வெளிவந்து பெருத்த ஊழியம் புரிந்த “நகர தூதன்” என்னும் திருச்சி நகர் வாரப் பத்திரிகை இந்தப் புதிய ஆண்டிலிருந்து பெரிய அளவில் தோன்றிச் சிறப்பாக திருச்சிப் பட்டினத்திற்கும் பொதுவாகத் திருச்சிராப்பள்ளி ஜில்லா விற்கும் புதிய உற்சாகத்துடன் உழைக்க முன்வந்திருக்கிறது எமக்கு அதிக மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. அனுபவ ஞானியாம் பிரபல ஆசிரியர் ஸ்ரீமான் இராமானுஜல் நாயுகொரும் இன்னும் சில அறிஞர் களும் இதில் வியாசங்கள் எழுதுகிறார்கள். இப் பத்திரிகைக்குத் திருவாளர் மணவை திருமலைச்வாமி அவர்கள் ஆசிரியராக அமைந்திருப்பது போற்றத் தக்கதாகும். தமிழ் நாட்டிற்குத் தனது பேரே முனையால் தொண்டு செய்து வந்திருக்கும் அன்பர் சுவாமி திருமலையின் சக்தி திருச்சி நகருக்குப் பயணபடுத்தப்படுகிறது மிக நன்மையே. இப் பத்திரிகை பல்லாண்டுகள் வாழ்க வாழ்க!

மாணேஜர், “நகர தூதன்,” உறையூர், திருச்சி.

குமார விகடன்.

இது காஞ்சிபுரத்திலிருந்து புறப்படும் ஒரு ஹாஸ்ய மாதப் பத்பத்திரிகை. கொல்லென்று சிரிப்பை உண்டாக்கத்தக்க அநேக நகைச் சுவையுள்ள கட்டுரைகளும், சிர்திருத்தங்களை உண்டாக்கத்

மலச்சிக்கலே எல்லா வியாதிகளுக்கும் தாய் வீடு.

ஆசிரியக் குறிப்புகள்.

ஆசிரியரது அறிக்கை

மதிப்புரைகள் வேண்டிப் புஸ்தகங்கள் அனுப்புபவர்கள் ஒவ்வொன்றிலும் இரண்டு பிரதிகளையே அவலியம் அனுப்ப வேண்டுகிறோம். மதிப்புரைக்காக சில அறிஞர்களுக்கு நாங்கள் அனுப்ப வேண்டியிருப்பதால் இரு பிரதிகள் தேவை. ஒவ்வொன்றிலும் இரண்டு பிரதிகள் வராவிட்டால், மதிப்புரை எழுதப்படமாட்டாது.

இந்தியத் தொழிலாளரின் நிலை

உலகம் துன்பத்தால் சுடப்பட்டுத் துக்கத்தால் மூடப்பட்டிருக்கிறது. உலகில் இப்பொழுது பணப் பஞ்சம் உண்டாகியிருக்கிறது. இந்த ஏழை நாட்டில் இது மிகவும் கொடுமையாகியிருக்கிறது. இந்நாட்டில் தொழிலாளர்கள் எவ்வாறு கஷ்டப்படுகிறார்கள் என்பதைச்

தக்க வியாசங்களும், மூடப் பழக்க வழக்கங்களைக் கண்டிக்கும் உரைகளும் விகடங்களும் இதில் ஜ்வலிக்கின்றன. அறிவு விளக்கத்திற்கான சித்திரப் படங்களும் விகடப் படங்களும் இம் மாசிகையை அழிக்குபடுத்துகின்றன. சாதாரண நடையிலேயே கட்டுரைகள் எழுதப் பெற்றிருக்கின்றன. இப் பத்திரிகைக்கு வெற்றிக்கு மேல் வெற்றி கிடைப்பதாக!

பத்திரிகாவுபவ மிகக் பூர்மான் தணிகாசல மவர்கள் இதற்கு ஆசிரியராய் அமர்ந்திருப்பதே இப் பத்திரிகையின் உயர்வுக்கு உத்திரவாதமாகும். இதை வெளியிடும் திருமிகு D. K. சுவாமி அவர்களின் உற்சாகத்தை மிக மிகப் பாராட்டுகிறோம்.

சந்தா:

உள்ளடு	ரூ. 1-4-0.	வெளி நாடு	ரூ. 2-0-0.
,,	தணிப்பிரதி 0-2-0.	,,	தணிப்பிரதி 0-3-0.

மாண்ணஜர், “துமார விகடன்,” ஆபிஸ், காஞ்சிபுரம்.